



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,604 — FRIDAY, OCTOBER 23, 1953

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents —		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	2041
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	2059
North-Central Province	—	Land Redemption Notices	2059
Province of Uva	—	Miscellaneous Land Notices	2061
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 1/11th of an acre, from the land called Galagamayawatta *alias* Madeniyagewatta, situated at Pahala Mapitigama, Siyane Korale East, Colombo District; and bounded as follows —

North by lands called Godande Badahelagewatta and Belgahawatta claimed by A. Lewis Appu, &c
East by land claimed by M. Peter Appu and A. Sumeon,
South by lands called Muramalghawatta and Hethiyewatta claimed by D R Senadana,
West by land called Halgahaowita claimed by A. Suwanis Appu.

Ref No Q. 4556/J/LG/24/53
Colombo, September 9, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 3,600 sq. feet (400' by 9') out of the land called Wanapotumukalana, situated at Pore, Hewagam Korale, Colombo District, and bounded as follows —

North by Dawatagahalanda belonging to P Goms Appuhamy
East and west by portions of Wanapotumukalana,
South by land belonging to P Brampy Appuhamy

Ref No. Q. 4232/J/HLG/2052,
Colombo, September 17, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Four portions, totalling in extent 0 A 0 R. 21.3 P. from the lands called Kekunagahawatta and Gorakagahawatta, situated in Nakandapola, Siyane Korale East, Colombo District; surveyed and described as lots 1, 2, 3 and 4 in preliminary plan A 3,320.

Ref No Q 4588/J/LG/104/53,
Colombo, August 17, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

2041 — J. N. B 30156-845 (10/53)

THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Portions totalling in extent about 28.89 perches of the lands bearing assessment Nos. 22/7, 22/5, 22/6, 22/9, 22/10 22 and 22/1, St. Francis Xavier Road, situated at Weligampitiya, within the U. C. limits of Ja-ela, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows —

North by the remaining portions of the premises bearing assessment Nos. 22, 22/1, 22/5, 22/6 and 22/7, St. Francis Xavier Road,
East by St. Francis Xavier Road,
South by premises bearing assessment Nos. 24, 26/1, 22/1 (part), 22/9 (part) and 22/10 (part) St. Francis Xavier Road,
West by the remaining portion of premises bearing assessment No. 22/7, St. Francis Xavier Road

Ref. No. Q 4156/J/HLG/1899,
Colombo, September 22, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Madakkuwa Watta and Kumbua Owita, in extent approximately 5 acres, situated in Panagoda village, Howagam Korale, Colombo District; and bounded as follows

North by High Level Road and V. C. Road,
East by property of W. A. Romanis Perera,
South by paddy field of W. Wanis Singho and others,
West by Army property.

Ref. No. Q 4548/J/DEA/15/53,
Colombo, October 5, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 72 × 9 feet from the land called Ambalanhena, situated at Napagoda, Siyano Korale East, Colombo District; and bounded as follows —

North by irrigation channel and the bund of Dawatagahakumbura,
East by Dawatagahakumbura belonging to H. D. W. Gunasekera,
South by Humbutiyawa—Kongahadeniya V. C. Road,
West by Ambalanhena belonging to Mr. H. D. W. Gunasekera

(2) A portion, in extent about 456 × 6 feet from the land called Kongahalanda, situated at Napagoda, Siyane Korale East, Colombo District, and bounded as follows:—

North by a portion of the land to be acquired claimed by H. P. Aron Appuhamy,
East by irrigation channel, paddy field and the match factory,
West by burial ground,
South by land claimed by Mr. H. D. W. Gunasekera

(3) A portion, in extent about 542 × 11 feet from the land called Badullagahadeniya, situated at Napagoda, Siyane Korale East, Colombo District, and bounded as follows —

North by the land claimed by Mr. W. Balasuriya and Match Factory,
East by Dawatagahakumbura and Badullagahadeniyakumbura,
South by Dawatagahakumbura and Match Factory,
West by irrigation channel and the land called Kongahalanda.

Ref. No. Q 4247/J/HLG/2140,
Colombo, September 28, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Talawwa (land between the two bridges) in extent about 2½ acres, situated in Welapura, Kalutara, within the Kalutara U. C. limits, Kalutara Totamune, Kalutara District; and bounded as follows —

North by Kaluganga River and U. C. land,
East by Kaluganga River,
South by Kaluganga River,
West by Colombo-Galle Road.

Ref. No. L. H. 921/J/HLG/1575,
Colombo October 1, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Medalanda, in extent 3 A. 2 R. 2 P., situated at Remunagoda, Kalutara Totamune, Kalutara District; and bounded as follows —

North by lots 19668, 19670, 19671 and 19674 in P. P. 12959 and T. P. S. 116538 and 131589;
East by lots Q. 605 and P. 605 in P. P. 4332;
South by lots P. 605 in P. P. 4332 and T. P. 123266, and
West by T. P.'s 123266 and 116537; and said to be owned by the St. George Rubber Estate Ltd. (St. George Group, Matugama).

Ref. No. L. H. 1026/J/LG/29/53,
Colombo, August 10, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Reference No. LA/7749/J/DEA/26/53.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 2 A 1 R 13 P., out of the land called Yatuna Cotuwa Cumbura *alias* Yatuna Cotuwa Watta, situated within the Municipal Limits of Kurunegala, Kurunegala Town, Weudawilli Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by the land belonging to Proctor Marcus;
North-East by the land belonging to Proctor Marcus and others,
East by the land belonging to Proctor Marcus,
South by the land belonging to Tikinduraya and by the land appertaining to Roads Department,
West by a Road

Ref. No. J/DEA/26/53,
Colombo, October 2, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No LP. 6186

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All those allotments of land called Welibaduwatta *alias* Pamburugahawatta, in extent 1 A. 0 R. 21.8 P., situated at Tiranagama Wellaboda Pattu, Galle District, surveyed and described as lots 1, 2 and 3 and 4 in preliminary plan A 1,269, exclusive of the means of access through lots 3 and 4

Ref No J/F/656,
Colombo, September 21, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 3 acres, of the lands called Udadoloswelakumbura and Meddekumbura being part of lot J-3 in F. V P 4, situated in the village of Nugawela, Atakalan Korale, within the following boundaries:—

North by Gampolawatta—lot A 4 in F V P. 4, Nugawela,
East by Netulgahakumbura and Vitanagekolla,
South by Kahawatta-Kotaketana V. C. Road,
West by Felmadulla-Rakwana P. W. D. Road and Old Irrigation Channel

Ref No J/HLG/1380/L R 5113,
Colombo, October 8, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent about 2 acres out of the land called Udamaluwehenawatta, situated in Heenwella village, Kandupita Pattu South, Belgal Korale, Kegalla District; and bounded as follows:—

North by Stone Fence of Boraliwatta,
East by a stream;
South by Kaapuwamulla Henewatta,
West by a Ditch

Ref No J/E/2649/LM 5512,
Colombo September 21, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) The land called Diulagaha Akkaraya, in extent about 1 rood 1.92 perches, situated in Kuttikulama village, Ulagalla Korale, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows:—

North by land of M. Babu;
East and South by Crown land,
West by land of B. Malla

(2) The land called Diulagaha Akkaraya, in extent about 7.04 perches, situated in Kuttikulama village, Ulagalla Korale, Hurulu Palata, Anuradhapura District, and bounded as follows:—

North by land of J. V. Pette;
East by Crown land,
South by land of T. Abadda,
West by land of B. Malla.

(3) The land called Diulagaha Akkaraya, in extent about 2 roods 1.60 perches, situated in Kuttikulama village, Ulagalla Korale, Hurulu Palata, Anuradhapura District; and bounded as follows:—

North by land of M. Rapiya;
East by land of M. Babu;
South by Crown land;
West by Crown land.

Ref. No J/LLD/363/53/LR 1380.
Colombo, September 19, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 0 A 0 R 19 5 P., out of the land called Kintyre Estate, situated at Kintyre village, Uda Bulathgama, Kandy District; and bounded as follows —

North by P W D Main Road and Reservation,
East and South by Kintyre Estate,
West by P. W D Main Road and Reservation

Ref No J/TW/420/53.
Colombo, October 5, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) The land called Dambagahadama, in extent about 5 A 0 R 25 P, situated in Maradankadawala village, Tulana 44A, Hurulu Palata, Anuradhapura District, North-Central Province; and bounded as follows —

North and south Crown land,
East by Kekirawa Horowpotana Road,
West by TP 322860

(2) The land called Dambagahadama, in extent about 13 A. 0 R 20 P, situated in Galkulama village, Tulana 44A, Hurulu Palata, Anuradhapura District, North-Central Province, and bounded as follows —

North, south and west by Crown land,
East by land claimed by K. Kapuruhamy

(3) The land called Kadurugahadama, in extent about 7 A. 2 R. 30 P, situated in Kannimaduwa village, Tulana 39, Hurulu Palata, Anuradhapura District, North-Central Province; and bounded as follows —

North by purana paddy fields,
East by TP 269243,
South by Kannimaduwa Tank,
West by Crown land

(4) The land called Mailagahadama, in extent about 1 A. 0 R. 01 P., situated in Galenbundunuwewa village, Tulana 39, Hurulu Palata, Anuradhapura District, North-Central Province, and bounded as follows —

North by private paddy field,
East by paddy field of Pinhamy,
South by Huruwewa Schome,
West by Crown land

(5) The land called Meegahakumbura, in extent about 3 A 0 R. 08 P., situated in Ilukboddayagama village, Tulana 39, Hurulu Palata, Anuradhapura District, North-Central Province, and bounded as follows —

North and east by Crown land,
South by a channel,
West by reservation along Tank Bund

(6) The land called Palugahaakkare, in extent about 1 A 2 R 28 P, situated in Pahala Dikwewa village, Tulana 39, Hurulu Palata, Anuradhapura District, North-Central Province, and bounded as follows —

North by Crown land,
East by private land,
South by a channel,
West by tank bund

(7) The land called Mailagahadama, in extent about 5 A. 0 R. 0 P., situated in Dikwewa village, Tulana 39, Hurulu Palata, Anuradhapura District, North-Central Province, and bounded as follows:—

North, east and west by Crown land,
South by reservation along Dikwewa channel.

Ref No. J/LLD/246/53 (VE) LR 1259,
Colombo, October 3, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 3 50 acres out of the land called Kehiliyawewewela, situated in Kuda Watagala village, Kiralowa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —

North by Kehiliyawewewela,
South by Kudawatagala Wela,
East and West by Crown land

(2) A portion, in extent about 23 46 acres out of the land called Kehiliyawewewela, situated in Kuda Watagala village, Kiralowa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —

North by Crown land,
South by Kehiliyawewewela,
East by Pangala Ela,
West by Crown land.

(3) A portion, in extent about 3 84 acres out of the land called Talakolayahena, situated in Kuda Watagala village, Kiralowa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —

North, South and West by Crown forest;
East by Kuda Watagala Wela.

- (4) A portion, in extent about 3.74 acres out of the land called Kuda Watagalawela, situated in Kuda Watagala Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —
North by Crown forest and Kuda Watagala Gangoda,
East and South by Crown forest,
West by Talakolayahena
- (5) A portion, in extent about 1.68 acres out of the land called Kuda Watagalagama, situated in Kuda Watagala Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North East and South by Crown forest,
West by Kuda Watagala Walyaya
- (6) A portion, in extent about 4.88 acres out of the land called Maha Watagala Wola, situated in Maha Watagala Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —
North by Watagala Ela,
South by Crown forest,
East by Tank Bund,
West by Crown forest
- (7) A portion, in extent about 4.54 acres out of the land called Maha Watagalagama, situated in Maha Watagala Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North by Irrigation main channel;
South by Watagala Ela,
East and West by Crown forest
- (8) A portion, in extent about 1.92 acres out of the land called Dematagollegama Munhena, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North by Dematagollegama Gangoda,
South East and West by Crown forest.
- (9) A portion, in extent about 0.10 acres out of the land called Seiugahakumata, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —
North and East by Crown forest,
South and West by Dematagollegama Munhena.
- (10) A portion, in extent about 2.16 acres out of the land called Dematagollegama Gama, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North and East by Crown forest,
South by Dematagollegama Munhena;
West by Kohombagahawatta
- (11) A portion, in extent about 0.11 acres out of the land called Kohombagahawatta, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North and West by Crown forest,
East and South by Dematagollegama Gama.
- (12) A portion, in extent about 1.10 acres out of the land called Godawalakumbura, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North, East South and West by Crown forest
- (13) A portion, in extent about 1.20 acres out of the land called Dematagollegama Dambagahawatta, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —
North by Dematagollegama Goda Akkare;
South and West by Crown forest;
East by the Wan Ela
- (14) A portion, in extent about 1.74 acres out of the land called Dematagollegama Goda Akkare, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —
North and West by Crown forest,
South by Dematagollegama Dambagahawatta,
East by Meegahakumbura
- (15) A portion, in extent about 22.70 acres out of the land called Meegahakumbura, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North by Dambagahakumbura,
South by Tank Bund,
West by Wan Ela and East and Crown forest.
- (16) A portion, in extent about 0.96 acres out of the land called Dambagahakumbura, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —
North, East and West by Crown forest and South by Meegahakumbura
- (17) A portion, in extent about 1.60 acres out of the land called Damabagahakumbura, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —
North, East and South by Crown forest,
West by Dambagahakumbura
- (18) A portion, in extent about 0.4 acres out of the land called Dambagahakumbura, situated in Dematagollegama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province; and bounded as follows —
North-West and South by Crown forest,
East by Damabagahakumbura
- (19) A portion, in extent about 4.43 acres out of the land called Kolabunnagama Akkareidama, situated in Kolabunnagamā Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North and South by Crown forest,
East and West by Tank Bund
- (20) A portion, in extent about 8.08 acres out of the land called Manamperigama Puranawela, situated in Manamperigama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows —
North East and West by Crown forest,
South by Manamperigama Puranawela
- (21) A portion, in extent about 1.28 acres out of the land called Manamperigama Puranawela, situated in Manamperigama Village, Koralwa Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province and bounded as follows —
North by Manamperigama Puranawela,
East and South by Crown forest,
West by P. W. D. Road.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All the under-mentioned allotments of lands situated in Boyawalana, Nebodawaluna, Bogamuwa, Panadanda, Ranamecwa, Bogawatta, Wedoniya and Talwatta Villages, Kappitiwalena Maboitiya and Wewala Palatas, Dambadeni Hatpatu, Kurunogala District —

Lot No	Name of Land	Extent of Land			Boundaries
		A	R.	P.	
1	Boyawalana Estate	0	0	24 02	North : Boyawalana-Talwatta Road East Alawwa-Maharagama P. W. D. Road South Boyawalana Estate West Crown Land (Medihena)
2	Boyawalana Estate	0	0	30 19	North Boyawalana Estate East Alawwa-Maharagama Road South Boyawalana-Talwatta Road West Gonnagahapitiya Kumbura
3	Gonnagahapitiya Kumbura	0	0	3 73	North Boyawalana-Talwatta Road East Crown Land (Medihena) West Irawella Kumbura South Gonnagahapitiya Kumbura
4	Gonnagahapitiya Kumbura	0	0	4 66	North Gonnagahapitiya Kumbura East Boyawalana Estate South Boyawalana-Talwatta Road West Irawella Kumbura
5	Irawella Kumbura	0	0	2 25	North Boyawalana-Talwatta Road East Gonnagahapitiya Kumbura South Irawella Kumbura West Puwakgahakotuwa Kumbura
6	Irawella Kumbura	0	0	2 95	North Irawella Kumbura East Gonnagahapitiya Kumbura South Boyawalana-Talwatta Road West Puwakgahakotuwa Kumbura
7	Puwakgahakotuwa Kumbura	0	0	3 57	North Boyawalana-Talwatta Road East Irawella Kumbura South Puwakgahakotuwa Kumbura West Narangomugewatto
8	Puwakgahakotuwa Kumbura	0	0	2 64	North Puwakgahakotuwa Kumbura East Irawella Kumbura South Boyawalana-Talwatta Road West Hettigewatte
9	Narangomugewatte	0	0	4 70	North Boyawalana-Talwatta Road East Puwakgahakotuwa Kumbura South Narangomugewatto West Ketakelaghamulawatte
10	Hettigewatte	0	0	4 26	North Hettigewatte East Puwakgahakotuwa Kumbura West Paluwatte South Boyawalana-Talwatta Road
11	Ketakelaghamulawatte	0	0	8 82	North Boyawalana-Talwatta Road East Narangomugewatto South Ketakelaghamulawatte West Paranawatte
12	Paluwatte	0	0	2 20	North Paluwatte South Boyawalana-Talwatta Road East Hettigewatte West Bulugahamulawatte
13	Paranawatte	0	0	4 13	North Boyawalana-Talwatta Road East Ketakelaghamulawatte South Paranawatte West Paluwatte
14	Bulugahamulawatte	0	0	9 54	North Bulugahamulawatte East Paluwatte South Boyawalana-Talwatta Road West Jambugahamulawatte
15	Paluwatte	0	0	0 32	North Boyawalana-Talwatta Road East Paranawatte South Land of N M Kiri Menka West Paluwatte
16	Paluwatte	0	0	2 02	North Boyawalana-Talwatta Road East Land of N M. Kiri Menka South Paluwatte West Jambugahamulawatte
17	Jambugahamulawatte	0	0	5 97	North Boyawalana-Talwatta Road East Paluwatte South Jambugahamulawatte West Arambehenawatte
18	Jambugahamulawatte	0	0	5 76	North Jambugahamulawatte East Bulugahamulawatte South Boyawalana-Talwatta Road West Ketakelaghamulawatte
19	Ketakelaghamulawatte	0	0	15 40	North Ketakelaghamulawatte East Jambugahamulawatte South Boyawalana-Talwatta Road West Land of S M Dingiri Banda
20	Arambhenawatte	0	0	6 08	North Boyawalana-Talwatta Road East Jambugahamulawatte South Arambhenawatte West Land of U Manuel
21	Arambhenawatte	0	0	2 53	North Boyawalana-Talwatta Road East Arambhenawatte South Land of U Manuel West Wekadehenawatte

Lot No	Name of Land	Extent of Land			Boundaries
		A	R	P	
22	Ketakelegahamulawatte	0	0	1 10	North Land of S M Dingii Banda East Ketakelegahamulawatte South : Boyawalana-Talwatte Road West : Wokadehenawatte
23	Wekadehenawatte	0	0	5 20	North : Wekadehenawatte East Kotakolagahamulawatte South Boyawalana-Talwatte Road West : Keungalehenawatta
24	Wekadehenawatto	0	0	5 04	North Boyawalana-Talwatte Road East Arambehenawatte South Wekadehenawatte West V C Road
25	Keungalehenawatte	0	0	1 77	North : Keungalehenawatte East : Wekadohonawatto South Boyawalana-Talwatte Road West : Papolgashinna Estate
26	Papolgashinna Estate (Talagolla Block)	0	3	15 96	North Boyawalana-Talwatte Road East V C Road South : Papolgashinna Estate West : Papolgashinna Estate (Kambikotuwa Block)
27	Papolgashinna Estate (Bungalow Block)	0	2	29 22	North : Papolgashinna Estate East : Kougalehenawatte South Boyawalana-Talwatte Road West Papolgashinna Estate
28	Papolgashinna Estate (Kambikotuwa Block)	0	0	13 14	North : Boyawalana-Talwatte Road East Papolgashinna Estate (Talagolla) South : Papolgashinna Estate (Talagolla) West : Elagawawatte
29	Papolgashinna Estate (Kambikotuwa Block)	0	0	22 18	North : Papolgashinna Estate East Papolgashinna Estate (Bungalow Block) South : Boyawalana-Talwatte Road West : Elagawawatte
30	Elagawawatte	0	0	3 80	North Boyawalana-Talwatte Road East Papolgashinna (Kambikotuwa Block) South : Elagawawatte West : V. C Road
31	Elagawawatte	0	0	12 10	North : Elagawawatte East Papolgashinna (Kambikotuwa Block) South Boyawalana-Talwatte Road West Land of S A. Wijie Naide
32	Elagawawatte	0	0	6 24	North Boyawalana-Talwatte Road East V C Road South : Land of S. A. Wijie Naide West Delgahamulawatte
33	Elagawawatto	0	0	7 93	North : Land of S. A. Wijie Naide East : Elagawawatte South : Boyawalana-Talwatte Road West : Delgahamulawatte
34	Delgahamulawatte	0	0	2 39	North Boyawalana-Talwatte Road East : Elagawawatte South : Delgahamulawatte West : Badalgewatte
35	Delgahamulawatto	0	0	4 78	North : Delgahamulawatte East : Elagawawatte South : Boyawalana-Talwatte Road West : Badalgewatte
36	Badalgewatte	0	0	1 10	North Boyawalana-Talwatte Road East : Delgahamulawatte South Land of W. A. Saman Naide West Land of A B. Pinhamy
37	Badalgowatte	0	0	2 31	North : Land of W A Saman Naide East : Delgahamulawatte South : Boyawalana-Talwatte Road West : Land of A B Pinhamy
38	Badalgewatte	0	0	0 89	North Boyawalana-Talwatte Road East : Land of W A Saman Naide South : Land of A M Pinhamy West : Badalgewatte
39	Badalgewatte	0	0	1 25	North : Land of A B Pmhamy East Land of W A Saman Naide South : Boyawalana-Talwatte Road West : Badalgewatte
40	Badalgewatte	0	0	3 30	North : Boyawalana-Talwatte Road East Land of Pmhamy South : Badalgewatte West : Alwatte
41	Badalgewatte	0	0	4 84	North : Badalgewatte East : Land of A B Pinhamy South : Boyawalana-Talwatte Road West : Alwatte
42	Alwatte	0	0	5 95	North Boyawalana-Talwatte Road East : Badalgewatte South : Alwatte West : Baduwatte
43	Alwatte	0	0	5 49	North : Alwatte East : Badalgewatte South : Boyawalana-Talwatte Road West : Styambalagahamulawatte
44	Siyambalagahamulawatte	0	0	2 81	North : Siyambalagahamulawatte East : Alwatte South : Boyawalana-Talwatte Road West : Baduwatte

Lot No.	Name of Land	Extent of Land		Boundaries
		A.	R. P.	
45	Daduwatte	0	0 1 95	North : Boyawalana-Talwatte Road East : Alwatte South : Baduwatte West : Paranawatte
46	Daduwatte	0	0 3 53	North : Baduwatte East : Siyambalagahamulawatte South : Boyawalana-Talwatte Road West : Paranawatte
47	Paranawatte	0	0 2 09	North : Boyawalana-Talwatte Road East : Baduwatte South : Paranawatte West : Land of A. B. Lushamy
48	Paranawatte	0	0 1 14	North : Paranawatte East : Daduwatte South : Boyawalana-Talwatte Road West : Land of A. B. Lushamy
49	Paranawatte	0	0 0 89	North : Boyawalana-Talwatte Road East : Paranawatte South : Land of A. B. Lushamy West : Land of M. A. Daniel
50	Paranawatte	0	0 1 21	North : Land of A. B. Lushamy East : Paranawatte South : Boyawalana-Talwatte Road West : Land of M. A. Daniel
51	Paranawatte	0	0 0 66	North : Boyawalana-Talwatte Road East : Land of A. B. Lushamy South : Land of M. A. Daniel West : Tabarumwatte
52	Paranawatte	0	0 0 93 ^c	North : Land of M. A. Daniel East : Land of A. B. Lushamy South : Boyawalana-Talwatte Road West : Tabarumwatte
53	Tabarumwatte	0	0 8 60	North : Tabarumwatte East : Land of M. A. Daniel South : Boyawalana-Talwatte Road West : Hapuwatte
54	Tabarumwatte	0	0 12 88	North : Boyawalana-Talwatte Road East : Land of M. A. Daniel South : Tabarumwatte West : Kapuwatte
55	Kapuwatte	0	0 5 82	North : Boyawalana-Talwatte Road East : Tabarumwatte South : Kapuwatte West : Pahalakapuwatte
56	Kapuwatte	0	0 6 47	North : Kapuwatte East : Tabarumwatte South : Boyawalana-Talwatte Road West : Pahalakapuwatte
57	Pahalakapukotuwa	0	0 4 50	North : Boyawalana-Talwatte Road East : Kapuwatte South : Pahalakapuwatte West : Innawatte
58	Pahalakapukotuwa	0	0 6 43	North : Pahalakapuwatte East : Kapuwatte South : Boyawalana-Talwatte Road West : Innawatte
59	Innawatte	0	0 3 35	North : Boyawalana-Talwatte Road East : Pahalakapukotuwawatte South : Innawatte West : Land of K. M. A. Rodrigo
60	Innawatte	0	0 6 58	North : Innawatte East : Pahalakapuwatte South : Boyawalana-Talwatte Road West : Land of K. M. A. Rodrigo
61	Innawatte	0	0 1 26	North : Boyawalana-Talwatte Road East : Innawatte South : Land of K. M. A. Rodrigo West : Land of T. B. Tennakoon
62	Innawatte	0	0 1 33	North : Land of K. M. A. Rodrigo East : Innawatte South : Boyawalana-Talwatte Road West : Land of T. B. Tennakoon
63	Innawatte	0	0 4 19	North : Boyawalana-Talwatte Road East : Land of K. M. A. Rodrigo South : Land of T. B. Tennakoon West : Belgaswatte
64	Innawatte	0	0 4 37	North : Land of T. B. Tennakoon East : Land of K. M. A. Rodrigo South : Boyawalana-Talwatte Road West : V. C. Road
65	Belgaswatte	0	0 4 37	North : Boyawalana-Talwatte Road East : Land of T. B. Tennakoon South : Belgaswatte West : Gorakagahamulawatte
66	Belgaswatte	0	0 3 37	North : Belgaswatte East : V. C. Road South : Boyawalana-Talwatte Road West : Gorakagahamulawatte
67	Gorakagahamulawatte	0	0 2 31	North : Boyawalana-Talwatte Road East : Belgaswatte South : Gorakagahamulawatte West : Aluthwatte

Lot No.	Name of Land	Extent of Land		Boundaries	
		A.	R.		P.
68	Gorakaghamulawatte	0	0	1 65	North · Gorakaghamulawatte East · Belgaswatte South · Boyawalana-Talwatte Road West · Aluthwatte
69	Aluthwatte	0	0	5 60	North · Boyawalana-Talwatte Road East · Gorakaghamulawatte South · Aluthwatte West · Ambaghamulawatte
70	Aluthwatte	0	0	2 88	North · Aluthwatte East · Gorakaghamulawatte South · Boyawalana-Talwatte Road West · Bogahamulawatte
71	Bogahamulawatte	0	0	4 10	North · Bogahamulawatte East · Aluthwatte South · Boyawalana-Talwatte Road West · Ahatugahamulawatte
72	Ambaghamulawatte	0	0	3 80	North · Boyawalana-Talwatte Road East · Aluthwatte South · Ambaghamulawatte West · Ahatugahamulawatte
73	Ahatugahamulawatte	0	0	9 00	North · Ahatugahamulawatte East · Bogahamulawatte South · Boyawalana-Talwatte Road West · Land of A. R. Juls Fernando
74	Ahatugahamulawatte	0	0	5 00	North · Boyawalana-Talwatte Road East · Ambaghamulawatte South · Ahatugahamulawatte West · Land of A. R. Juls Fernando
75	Bogahamulawatte	0	0	5 44	North · Boyawalana-Talwatte Road East · Ahatugahamulawatte South · Land of A. R. Juls Fernando West · Kanameewala Estate
76	Bogahamulawatte	0	0	5 98	North · Land of A. R. Juls Fernando East · Ahatugahamulawatte South · Boyawalana-Talwatte Road West · Ritigahamulawatte
77	Kanameewala Estate	0	4	2 11	North · Boyawalana-Talwatte Road East · Land of A. R. Juls Fernando South · Kanameewala Estate West · Asweddume Kumbura
78	Ritigahamulawatte	0	0	0 69	North · Ritigahamulawatte East · Land of A. R. Juls Fernando South · Boyawalana-Talwatte Road West · Kanameewala Estate
79	Kanameewala Estate	0	3	19 84	North · Kanameewala Estate East · Ritigahamulawatte South · Boyawalana-Talwatte Road West · Hapuwitewala
80	Aswedduma Kumbura	0	0	8 63	North · Boyawalana-Talwatte Road East · Kanameewala Estate South · Asweddumakumbura West · Kanameewala Estate
81	Hapuwitewala	0	0	7 71	North · Hapuwitewala East · Kanameewala Estate South · Boyawalana-Talwatte Road West · Kanameewala Estate
82	Kanameewala Estate	0	0	22 06	North · Kanameewala Estate East · Hapuwitewala South · Boyawalana-Talwatte Road West · Land of M. A. Babahamy
83	Kanameewala Estate	0	0	51 59	North · Boyawalana-Talwatte Road East · Asweddume Kumbura South · Kanameewala Estate West · Land of N. A. Kiri Menika
84	Bogahawatte	0	0	2 59	North · N. A. Babahamy's land East · Kanameewala Estate South · Boyawalana-Talwatte Road West · N. A. Kiri Menika's land
85	Udahawela Pillewa	0	0	4 68	North · Boyawalana-Talwatte Road East · Kanameewala Estate South · M. A. Kirimenika's land West · Kanameewala Estate
86	Udahawela	0	0	9 70	North · M. A. Kiri Menika's land East · M. A. Baba Hamy's land South · Boyawalana-Talwatte Road West · Kanameewala Estate
87	Kanameewala Estate	0	0	18 62	North · Boyawalana-Talwatte Road East · M. A. Kiri Menika's land South · Kanameewala Estate West · Meegahamulawatte
88	Kanameewala Estate	0	0	14 33	North · Kanameewala Estate East · Land of M. A. Kirimenika South · Boyawalana-Talwatte Road West · Meegahamulawatte
89	Meegahamulawatte	0	0	14 85	North · Boyawalana-Talwatte Road East · Kanameewala Estate South · Meegahamulawatte West · Gurugalgodahena
90	Meegahamulawatte	0	0	14 25	North · Meegahamulawatte East · Kanameewala Estate South · Boyawalana-Talwatte Road West · Land of A. A. Punchu Singho

Lot No.	Name of Land	Extent of Land			Boundaries
		A.	R.	P.	
91	Gurugalgodahena	0	0	2 69	North Boyawalana-Talwatte Road East Meegahamulawatte South Gurugalgodahena West Katakalegahamulawatte
92	Meegahamulawatte	0	0	0 16	North A A Punchi Singho's land East Meegahamulawatte South Boyawalana-Talwatte Road West Paranawatte
93	Paranawatto	0	0	12 33	North Paranawatte East A A Punchi Singho's land South Boyawalanana-Talwatte Road West Didhengewatte
94	Ketkelegahamulawatte	0	0	4 18	North Boyawalana-Talwatte Road East Gurugalgodahena South Ketkelegahamulawatte West Dummalagahakanatte
95	Dummalagahakanatto	0	0	6 19	North Boyawalana-Talwatte Road East Ketkelegahamulawatte South Dummalagahakanatte West Delgahamulawatte
96	Delgahamulawatte	0	0	2 51	North Boyawalana-Talwatte Road East Dummalagahakanatte South Delgahamulawatte West Kandehena
97	Kandehena	0	0	2 35	North Boyawalana-Talwatte Road East Delgahamulawatte South Kandehena West Rowelewatte
98	Didhengewatte	0	0	2 31	North Didhengewatte East Paranawatte South Boyawalana-Talwatte Road West Land of G A Dingiri Appuhamy
99	Rewelewatte	0	0	1 98	North Boyawalana-Talwatte Road East Kandehena South Rewelewatte West Land of K A William Singho
100	Rewelewatte	0	0	0 62	North Land of G A Dingiri Appuhamy East Didhengewatte South Boyawalana-Talwatte Road West Rewelegewatte
101	Rewelewatte	0	0	0 37	North Rewelewatte East Land of G A Dingiri Appuhamy South Boyawalana-Talwatte Road West Land of K A William Singho
102	Rewelewatte	0	0	1 68	North Boyawalana-Talwatte Road East Rewelewatte South Land of K A William Singho West Moragollepolawatte
103	Rewelewatte	0	0	0 84	North Land of A A William Singho East Rewelewatte South Boyawalana-Talwatte Road West Moragollepolawatte
104	Moragollepolawatte	0	0	19 32	North Boyawalana-Talwatte Road East Land of K A William Singho South Moragollepolawatte West Koongahamulawatte
105	Moragollepolawatte	0	0	7 58	North Moragollepolawatte East Land of K A William Singho South Boyawalana-Talwatte Road West V. C. Road
106	Koongahamulawatte	0	0	4 59	North Boyawalana-Talwatte Road East Moragollepolawatte South Koongahamulawatte West Kadumberiyagahamulawatte
107	Koongahamulawatte	0	0	2 84	North Koongahamulawatte East V. C. Road South Boyawalana-Talwatte Road West Galindahena
108	Kadumberiyagahamulawatte	0	0	8 30	North Boyawalana-Talwatte Road East Koongahamulawatte South Kadumberiyagahamulawatte West Kadewatte
109	Galindahena	0	0	4 33	North Galindahena East Koonagahamulawatte South Boyawalana-Talwatte Road West Mailagahamulawatte
110	Mailagahamulawatte	0	0	3 34	North Mailgahamulawatte East Galindahena South Boyawalana-Talwatte Road West Kadumberiyagahamulawatte
111	Kadumberiyagahamulawatte	0	0	3 10	North Kadumberiyagahamulawatte East Mailgahamulawatte South Boyawalana-Talwatte Road West Kadewatte
112	Kadewatte	0	0	2 13	North Boyawalana-Talwatte Road East Kadumberiyagahamulawatte South Kadewatte West Bulugahamulawatte
113	Kadewatte	0	0	1 20	North Kadewatte East Kadumberiyagahamulawatte South Boyawalana-Talwatte Road West Bulugahamulawatte

Lot No.	Name of Land	Extent of Land		Boundaries
		A.	R.	
114	Bulughamulawatte	0	0 7 51	North · Boyawalana-Talwatto Road East · Kadowatto South · Bulughamulawatto West · Galagawawatte
115	Bulughamulawatto	0	0 0 98	North · Bulughamulawatto East · Kadowatto South · Boyawalana-Talwatto Road West · Dorakumbura
116	Galagawawatte	0	0 2 02	North · Boyawalana-Talwatto Road East · Bulughamulawatto South · Galagawawatte West · Land of A. G. Mary Nona
117	Dorakumbura	0	0 1 18	North · Dorakumbura East · Bulughamulawatte South · Boyawalana-Talwatto Road West · Galagawawatte
118	Galagawawatte	0	0 0 62	North · Galagawawatto East · Dorakumbura South · Boyawalana-Talwatto Road West · Land of A. G. Mary Nona
119	Galagawawatto	0	0 1 72	North · Boyawalana-Talwatto Road East · Galagawawatte South · Land of A. G. Mary Nona West · Land of P. Sirdarahamy
120	Galagawawatte	0	0 1 69	North · Land of A. G. Mary Nona East · Galagawawatte South · Boyawalana-Talwatto Road West · Land of P. Sirdarahamy
121	Galagawawatte	0	0 0 85	North · Boyawalana-Talwatto Road East · A. G. Mary Nona's land South · P. Sirdarahamy's land West · Naribalugalagawawatte
122	Galagawawatte	0	0 0 71	North · Land of P. Sirdarahamy East · Land of A. G. Mary Nona South · Boyawalana-Talwatto Road West · Naribalugalagawawatte
123	Galagawawatte	0	0 1 67	North · Boyawalana-Talwatto Road East · Land of P. Sirdarahamy South · Naribalugalagawawatte West · Meddagodakelewatte
124	Galagawawatto	0	0 0 88	North · Land of J. L. Edwin Appuhamy East · Land of P. Sirdarahamy South · Boyawalana-Talwatto Road West · Meddagodakelehenawatto
125	Meddagodakelehenawatte	0	0 1 43	North · Land of K. M. Kiri Banda East · Naribalugalagawawatte South · Boyawalana-Talwatto Road West · Siyambalagahamulawatte
126	Meddagodakelehenawatte	0	0 0 80	North · Boyawalana-Talwatto Road East · Naribalugalagawawatte South · Land of K. M. Kiri Banda West · Siyambalagahamulawatte
127	Siyambalagahamulawatte	0	0 0 83	North · Boyawalana-Talwatto Road East · Meddagodagahamulawatte South · Land of K. M. Davitha West · Dehigahamulawatte
128	Siyambalagahamulawatte	0	0 1 98	North · Land of K. M. Davitha East · Meddagodakelewatte South · Boyawalana-Talwatto Road West · Beligahamulawatte
129	Dehigahamulawatte	0	0 1 39	North · Boyawalana-Talwatto Road East · Siyambalagahamulawatte South · Land of J. L. Edwin Appuhamy West · Dulgahamulawatte
130	Beligahamulawatte	0	0 2 11	North · Land of J. L. Hendrick Appuhamy East · Siyambalagahamulawatte South · Boyawalana-Talwatto Road West · Dombagahamulawatte
131	Dulgahamulawatte	0	0 1 43	North · Boyawalana-Talwatto Road East · Dehigahamulawatte South · Land of H. M. Dingiri Banda West · Galkosgahamulahena
132	Dombagahamulawatte	0	0 2 42	North · Land of K. M. Kiri Banda East · Beligahamulawatte South · Boyawalana-Talwatto Road West · V. C. Road
133	Galkosgahamulahena	0	0 4 73	North · Boyawalana-Talwatto Road East · Dulgahamulawatte South · Land of H. M. Dingiri Banda West · Land of K. M. Kiri Banda
134	Galkosgahamulahena	0	0 2 20	North · Boyawalana-Talwatto Road East · Galkosgahamulahena South · Land of K. M. Kiri Banda West · Land of D. A. Appu Singho
135	Dombagahamulawatte	0	0 2 86	North · Land of G. A. Appusingo East · V. C. Road South · Boyawalana-Talwatto Road West · Hapugahahenawatte
136	Galkosgahamulahena	0	0 4 32	North · Boyawalana-Talwatto Road East · Land of K. M. Kiri Banda South · Land of D. A. Appusingo West · Hapugahahenawatte

Lot No	Name of Land	Extent of Land			Boundaries
		A	R.	P	
137	Hapugahahenawatte	0	0	22 82	North . Boyawalana-Talwatte Road East . Land of D A Appusingho South Hapugahahenawatta West Land of A M Herath Banda
138	Hapugahahenawatte	0	0	2 85	North Hapugahahenawatte East . Land of D A Appusingho South Boyawalana-Talwatte Road West . Land of A N Herath Banda
139	Udakotuwwatte Kumbura	0	0	1 32	North Land of A. M Herath Banda East . Hapugahahenawatte South Boyawalana-Talwatte Road West . Hapugahahenawatte
140	Hapugahahenawatte	0	0	28 84	North . Hapugahahenawatte East . Land of A M Herath Banda South . Boyawalana-Talwatte Road West Land of A M. Herath Banda
141	Hapugahamulahenawatte	0	0	5 34	North Boyawalana-Talwatte Road East Hapugahamulahenawatte South Land of A M Herath Banda West . Tattumaruhena
142	Hapugahamulawatte	0	0	7 25	North : Land of A M Herath Banda East . Hapugahahenawatto South . Boyawalana-Talwatte Road West . Tattumaruhena
143	Tattumaruhena	0	0	6 84	North : Boyawalana-Talwatte Road East Land of A M Herath Banda South . Tattumaruhena West V. C. Road
144	Tattumaruhena	0	0	11 11	North : Tattumaruhena East : Land of A. M. Herath Banda South . Boyawalana-Talwatte Road West : Moragahamada Estate
145	Moragahamada Estate	0	0	12 00	North : Boyawalana-Talwatte Road East : V. C Road South . Moragahamada Estate West . Crown land
146	Moragahamada Estate	0	0	81 70	North Moragahamada Estate East Tattumaruhena South . Boyawalana-Talwatte Road West . Crown Land
147	Moratukanda Estate	0	0	75 74	North : Boyawalana-Talwatte Road East . Crown land South . Moratukande Estate West Moragahamada Estate
148	Moratukande Estate	0	0	76 81	North . Moratukande Estate East Crown land South . Boyawalana-Talwatte Road West Moragahamada Estate
149	Moratukanda Estate	0	0	5 97	North . Boyawalana-Talwatte Road East . Moratukande Estate South : Moragahamada Estate West Crown land
150	Moratukanda Estate	0	0	3 54	North : Moragahamada Estate East . Moratukande Estate South . Boyawalana-Talwatte Road West Crown land

Ref No J/TW/2948,
Colombo, September 14, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 4387/J/LLD/2539

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Preliminary plan No A 3,488 Description	Villages—Weralugampola and Anuragoda Name of Claimants	Extent		
				A	R.	P
1	Polhenaliyadda	Bund and paddy field contains 1 kahata tree 15 years and 1 mango tree 6 years	P. A. D. Davith Appuhamy of Weralugampola, Papiyawala	0	0	12 2
2	Kahatagahawatta	Rubber contains 56 rubber trees 2 to 20 years, 1 kahata tree 15 years, 1 wild del tree 15 years, 2 arecanut trees 2 and 5 years, 1 kitul tree 2 years and an ela	do.	0	0	29 1
3	Makulugahakumbura alias Bandarawala	Bund and paddy field	C. A. Sugathan Singho of Mandawala, H. A. Chandrawathie Sooriyaperuma Hamne, Kospitayana, Pugoda, S. M. S. Issakias of Tharala, Pugoda, and A. K. Amaris Appu, Anuragoda	0	0	1 2
4	Do	do	C. A. James Appu of Mandawala	0	0	24 7
5	Do.	do	C. A. Sugathan Singho of Mandawala, H. A. C. Suriyaperuma Hamne, Kospitayana, S. M. D. Issakias, Tharala, and A. K. Amaris Appu of Anuragoda, Papiyawala	0	0	25 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 29, 1953, at 9 30 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 15, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amounts.

The Kachcheri,
Colombo, October 17, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4386/J/H/2427.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mellagahawatta, assessment Nos. 155 and 155A, Koralawolla Road	Garden contains a tiled masonry dispensary, a masonry latrine with concrete hood, a masonry water tank, a covered masonry well, a tiled masonry Apothecary's Quarters, a tiled masonry garage with bath and lavatory attached, 2 masonry walls, 7 masonry pillars and 3 wooden gates	The Urban Council, Motatuwa	0 1 14.85

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on December 29, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, October 17, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4225/J/E/2039.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Divulgahawatta	Garden over 30 years, contains a permanent building and 2 earth wells	Edirisooriyage Don Alwis Appu, Nilanmaha, Boralesgomuwa, Wannaschhige Manchohamy and Wannaschhige Sediris, both of Godigomuwa, Boralesgomuwa	1 0 24.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on December 29, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, October 17, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 2498

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Dawatagahawatta assessment No 12 of Division No 5	Coconut garden and buildings	Manamnadelage Ugu Fonseka, ditto Manuel Fonseka, ditto Mathias Fonseka, ditto Maria Justina Fonseka, all of Kurana, Negombo	1 1 38.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 28, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 14, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, October 17, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4052A/J/TW/1,553.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
3	Caschetiyamulla Kumbura alias Caschetiyawatta	Garden contains a mango and a jak tree 35 years, 1 mango, 1 delun, 1 orange, 1 papaw 2-5 years, and plantain bushes	T Richard Fernando, No. 730A, Peliyagoda Pattiya and K. H. Juwanis Appuhamy of No. 159, Jampettah Street, Colombo	0 0 2.29

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 29, 1953, at 2.30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. The notice which was published in the "Ceylon Government Gazette" No. 10,466 of October 31, 1952, in respect of this land is hereby cancelled.

The Kachcheri,
Colombo, October 17, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3996/J/FCU/1290.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
1	Part of premises bearing assessment No. 70, McCallum Road	Garden contains 2 masonry walls, 2 wooden gates and part of a masonry wall	Crown and encroached by Waterside Stores and Building Co., Ltd, 457, Union Place, Colombo	0	0	5 11
2	Do.	.. Garden contains 1 Bo tree 50 years, parts of 2 masonry walls and an iron gate, 1 asbestos masonry building, 1 asbestos masonry latrine, 1 zinc iron shed, part of 1 tiled masonry building, 1 water tap, 1 telephone post, parts of 2 masonry drains, a tiled masonry building, 2 asbestos wood buildings, 2 zinc wood sheds, a wooden fence	Crown and leased-hold right to Waterside Stores and Building Co., Ltd, The Co-operative Wholesale Establishment	1	0	31.53
3	Do.	.. Garden contains parts of a tiled masonry building, part of a masonry wall, a masonry drain, parts of 2 masonry drains, a telegraph post and parts of eaves of an asbestos masonry building and a zinc fence	Crown and encroached by Waterside Stores Co., Ltd., The Co-operative Wholesale Establishment	0	0	22 38

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 15, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 1, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, October 10, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3459/J/HLG/1367.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent		
				A.	R.	P.
1	Dawatagahawatta	.. Owita and a well	Hathamunage Nomis of Brahmanagama, Homagama	..	0	0 4 0
2	Medawilakumbura	.. Path	.. Wickramage Don Simon, Wekage Don Obies, Brahmanagama	..	0	0 5 1
3	Kottalabaddewatta	.. do.	.. Wickramage Don Aron, Brahmanagama	..	0	0 0 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 14, 1953, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 30, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, October 17, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 971.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

P. plan A 3,519. Horana (part.) Ward No. 1, Galedanugoda. (Within the U. C. limits of Horana)
Kumbuke Pattuwa. Raigam Korale, Kalutara District

Lot	Name of Land	Description of Land	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Bogahawatta, assessment No. 119, Panadura Road	Garden contains 1 jak and 7 coconut trees, 50 years, 1 coconut and 6 kitul trees 20 years, 1 ratadel, 1 jak, 1 jambu, 1 nannan, 1 nava, 1 munamal, 1 rambutan, 2 mango and 6 arecanut trees 10 years, 16 coffee bushes, 1 lime, 1 ratadel, 1 wali anoda, 7 mango, 2 coconut, 2 jambu, 3 anoda, 1 jak, 1 jambu, 1 kon, 1 murunga, and 2 orange trees 5 years, 11 coffee bushes, 1 ratadel, 1 orange, 1 katurumurunga, 4 arecanut, 2 jambu and 1 papaw trees, 1 year, and 2 permanent buildings and a temporary building	G. D. Emis Singho, and G. D. Jinapala, both of Horana	0	0	16 7

Total .. 0 0 16.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Office of the D. R. O. Horana, on December 21, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 10, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, October 13, 1953.

D. R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 4436.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

All those portions of estates, situated in Summerville, Glencairn, Wanarajah, New Valley and Norwood villages of Ambagamuwa Korale, Uda Bulathgama, Kandy District, Central Province; and more particularly surveyed and described in preliminary plan No. A 2,015 as follows:—

Lot	Name of Land	Name of Claimant	Extent			Time of inquiry
			A.	R.	P.	
1	Lenthenty Estate	Lenthenty Tea Estates Association, Ltd, Agents: Gordon Frazer & Co., Ltd, Colombo	21	3	28	9.00 a.m.
3	Castlereagh Estate	J. L. M. Fernando, Samanala, 3, Glenfall Path, Nuwara Eliya	4	1	10	9 15 a.m.
5	Do.	do.	0	0	14	
6	Do.	do.	5	1	26	
6½	Road	do.	0	0	12	
7	Castlereagh Estate	do.	19	1	2	
8	Do.	do.	37	0	21	9 45 a.m.
9	Do.	do.	8	1	4	
11	Carfax Estate	H. W. Amarasuriya, 32/3, Flower Road, Colombo	36	1	33	
14	Do.	do.	2	2	36	
25	Blair Athol Estate	do.	0	1	10	
26	Do.	do.	91	0	1.0	10.00 a.m.
36	Glencairn Estate	do.	48	1	5	10 15 a.m.
42	Do.	do.	104	2	14	
43	Do.	do.	0	0	39	
44	Do.	do.	12	0	18	
17	Summerville Estate	Ceylon Proprietary Tea Estates Co, Ltd., Nuwara Eliya	11	2	26	
18	Do.	do.	5	2	36	10.45 a.m.
20	Do.	do.	1	3	17	
21	Do.	do.	0	1	10	
23	Do.	do.	60	0	5	
24	Dunkeld Estate	B. H. Willam, High Level Bus Co, Ltd, Nugegoda	65	0	18	
28	South Wanarajah Estate	Poyston and South Wanarajah Estates Co, Ltd., Milton House, Kandy	142	1	35.0	11 30 a.m.
29	Do.	do.	0	0	28.0	
30	Do.	do.	0	0	3.0	
31	Warleigh Estate	The Wanarajah Tea Estates Co of Ceylon, Ltd., Agents: Messrs Lewis Brown & Co., Ltd., Colombo	0	0	3.0	2.00 p.m.
32	Do.	do.	0	0	7.0	
33	Do.	do.	0	0	21.0	
34	Do.	do.	82	3	30	
41	Gorthe Estate	Executors of the estate of the late William Rollo, Messrs Eastern Produce & Estates Co., Ltd., incorporated Messrs. James Hadden & Co., Fenchurch Street, London E. C., Agents: Messrs. George Stuart & Co, Ltd., Colombo	126	1	17	2.30 p.m.
45	New Valley Estate	John Quayle and heirs of the late C. E. Tatham, Agents: Messrs. Mackwoods, Ltd., P. O. Box 91, Colombo	37	2	33	3 00 p.m.
46	Do.	do.	26	2	28 0	
47	Ireby Estate	Heirs of Mrs. Violet Murray Menzies, Agents: Carson Cumberbatch & Co., Ltd, P. O. Box 24, Colombo	0	2	14.0	
48	Norwood Estate	The Eastern Produce & Estates Co., Ltd., Meddecombra, Watagoda	0	0	23 0.	3.30 p.m.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri on December 3, 1953, at the time specified in column 5 above, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation, and the details of the computation of such amount.

Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all *in absentia*.

The Kachcheri,
Kandy, October 19, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP 6456.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz, acquisition of land for the construction of a two-bay regulator at Berawapotha:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
609	Muttettuwa	Paddy field, vegetable garden, paddy field (abandoned) and bund	Part of lot 228. Claimed by P. D. L. Gajanayake, V. H. Pitigala. Bund built by Irrigation Department. To be acquired	0	0	27.68
610	Mattaka-ela	Stream contains a masonry regulator	Part of lot 228 Claimed by Crown and P. D. L. Gajanayake, V. H. Godamune, Pitigala Regulator built by Irrigation Department	0	0	39.78
611	Muttettuwa	Chena contains 1 arecanut tree about 10 years, 1 mango tree about 60 years and bund	Part of lot 228. Claimed by P. D. L. Gajanayake, V. H., Godamune, Pitigala Bund built by Irrigation Department. To be acquired	0	0	11.67
612	Gorakaduwewatta	Tea about 3 years, contains 40 tea bushes about 1-3 years and 1 coconut tree about 53 years	Part of T. P. 144027, covered by lot 159. Claimed by H. Hapugoda of Baddegama. To be acquired	0	0	1.69
613	Berawapothekumbura	Paddy field and bund	Parts of T. P. 144027 covered by lot 159 and part of lot 160. Claimed by G. G. Arnolis Fernando and W. Lily Margaret, both of Wehene Igala. Bund built by Irrigation Department. To be acquired	0	0	2.19
Total ..				0	2	3.01

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Vidane Arachchi's Office, Pitigala, on November 26, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 19, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, October 15, 1953.

C. VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No L B 2064-J/AL/1815

I Tilak Eranga Gooneratne, Assistant Government Agent of Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired					Preliminary plan No. A. 1,487. Village—Warakapitiya		
Lot	Name	Description	Name of Claimant	Extent			
				A.	R.	P.	
1	Rukattanagahakumbura, kumbura	Dangaha-Paddy field	E M W Jayasuriya, Nupe, Matara	0	1	0 0	
2	Pahalawatteowita ..	Owita (no cultivation)	Yakala Kankanange alias Kaluwalamullage Hinniappu, Hewa Kománage Andrisappu—Marsian Rajapaksa, Hewa Kaluwalamullage Simonappu—Bajjamage Hinniappu, Kománage Hinniappu, Ranasin Kuttandigo Rosalin, all of Warakapitiya, Sultanagoda	0	0	1 0	
3	Malikawela ..	Paddy field	S V Ovisappuhmay of Talarambe, Kamburugamuwa, W W. Appuhamy of Kotawila, Somawantha of Kamburugamuwa	0	0	16 9	
4	Do. ..	do	N. L. Jamsappuhamy, W. G. Siyadoris, N. L. Juwanis Appuhamy, all of Kotawila, D Vithana of Taluambe	0	0	12 7	
5	Do. ..	do.	N. L. Jamsappuhamy, W. W. A Jamsappuhamy both of Kotawila, P G Pentas, P. G. Suisena, both of Warakapitiya, Denpitiya	0	0	11 2	
7	Kajugabakanuwa, addara	Koskutiyaduwa-do.	K. Daluwatte, Polwatumodera, Weligama	0	0	13 0	
Village—Kotawila							
8	Thunmodera, Dangahakumbura	do.	D. Vithana of Talarambe, H. D. C Wijeratne of Denpitiya	0	0	13 9	
9	Kajugahakumbura	do.	K. Daluwatte of Polwatumodera	0	0	4 5	
10	Do.	do.	D. Vithana of Talarambe	0	0	7 1	
11	Thunmodera, Dangahakumbura	do.	S. P. Sameris Appuhamy, D J Vithana, D. Vithana, all of Kotawila	0	0	33 9	
12	Kajugahakumbura	do.	K. Daluwatte of Polwatumodera	0	0	4 3	
13	Do.	do.	D S Vithana of Kotawila	0	0	2 4	
14	Do.	do.	D. Vithana of Talarambe	0	0	3 9	
15	Dangahakumbura, Thunmodera	do.	H. D. C. Wijeratne of Denpitiya	0	0	21 0	
16	Do.	do.	W B. H. Wijeratne of Kamburugamuwa	0	0	9 7	
17	Orupadmaela—Kumbura	do.	S. P. Davith Appuhamy, Wadiyajeewa Vedamahatmaya, both of Kotawila	0	0	6 9	
18	Dangahakumbura Thunmodera	do.	D. D. S. Pathirana of Kotawila	0	0	6 4	
				Total	1	1 8 8	

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me, at the Matara Kachechi, on December 21, 1953, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 12, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachechi,
Matara, October 19, 1953.

T. E. GOONERATNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 851/3.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired					Preliminary plan No. A 1,796. Village—Pandathoruppu		
Lot	Name of Land	Description	Names of Claimants	Extent			
				A.	R.	P.	
3	Neddulana ..	Palmyra garden contains palmyra plants 5 years	(1) A. Johnpillai, (2) A S. Arasakone, (3) Anthoniappillai, wife of S M Joseph, (4) Seemampillai Mary Joseph, (5) Jovanappillai, wife of A. Johnpillai, all of Mathagal	0	0	3 7	

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachechi, on December 1, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

2. Failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all, *in absentia*

3. Notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950 published in the *Government Gazette* No. 10 510 of March 20, 1953, in respect of this lot is hereby cancelled.

The Kachechi,
Jaffna, October 13, 1953.

P. J. HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 964.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired					Preliminary plan No A 1,846. Village—Volana East		
Lot	Name of Land	Description	Names of Claimants	Extent			
				A.	R.	P.	
1	Mandalanthalvu ..	Tobacco garden contains a masonry sluice	Pillayar Nallathamby, Velana East, Velana East	0	0	0 4	
2	Do. ..	Paddy field	Muttu Thambu, Velana East, Velana East	0	0	11 4	
3	Do.	Paddy field contains masonry spill and regulator	Naganathar Sanmugam, Velana East, Volana East	0	0	27 5	

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing before me at the Jaffna Kachechi, on December 1, 1953, at 10 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachechi,
Jaffna, October 12, 1953.

P. J. HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 995

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,858 Village—Chavakachcheri South, Ward No 2 within the Town Council limits of Chavakachcheri Town

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Thudapalasingathinvalavu, part of assessment No 56	Garden contains 3 temporary cadjan sheds, 12 palmyra trees 40 years, 1 tamarind tree 30 years, 4 mango trees 25 years, 2 margosa trees 15 years, 3 una (ahu) trees 10 years, 2 kokkadi trees 7 years, 3 naval trees 5 years, 8 muunga trees 4 years, 1 olive tree 40 years, 14 coconut trees 35 years, 6 coconut plants 2 years, 107 palmyra trees 20-30 years and 3 suriya trees 3 years	Mrs G R Niles, 157, Hospital Road, Jaffna	0	2	36.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on December 1, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, October 12, 1953.

P. J. HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 1005

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,863 Village—Point Pedro, Ward No. 2, Odaikarai, within the Town Council limits of Point Pedro.

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
1	Maruthumratheny, assessment No 11/4	Waste land	(1) Mrs Muthucumaru Rasaratnam, (2) Muthucumaru, Kanagasaram, (3) Muthucumaru Subramaniam, all of Maruthady, Puloly West, Point Pedro	0	0	11.7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on December 1, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, October 12, 1953.

P. J. HUDSON,
Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LF/LE 79.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

All that allotment of land called "Upathiyarkamam", "Mutthahkamam", "Kauriyalkamam", "Pallakamam", "Pichchaikamam" and "Thairiyamkamam", situated in Periyanoohchikulam village Murali Division, Mannar District and surveyed and depicted as lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan No. A 1,856

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Government Dispensary, Silavathura, on December 9, 1953, at 10 o'clock in the fore-noon and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Mannar, October 16, 1953.

V. A. J. SENARATNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 3017/J/HLG/1976.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No. A 1,096 Village—Kaluachchmulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Puwakgahakumbura	Paddy field	W. M. Podisingho Appuhami of Kebella-witagama, Sandalankawa	0	0	4.9
2	Ihalakumbura	do.	C. Isak Fernando, of Galwaka, Sandalankawa	0	0	5.4

Preliminary plan No A 1,097. Village—Sendriyamulla

1	Rukattanagahakumbura	Paddy field	P Aththanayake of Yogiyana, Sandalankawa	0	0	2.8
2	Lindagawakumbura	do	J M. Charles Appuhami of Sandriyamulla, Sandalankawa	0	0	1.8
3	Rukattanagahakumbura	do	P Aththanayake of Yogiyana, Sandalankawa	0	0	5.2
4	Gorakagahawatta, Kajugahawatta	Coconut garden contains 2 coconut trees 40 years	J. N. F. Dharmaratne of Etiyawala, Sandalankawa	0	0	1
5	Do	Rubber and coconut garden contains 24 rubber trees 15 years, 6 coconut trees 2-10 years, 5 jak trees 30 years and 3 arecanut trees 15 years	do	0	0	13.2
Total				0	0	34.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O.'s Office, Nattandiya, on November 28, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 20, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, October 13, 1953.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent
of Puttalam and Chilaw Districts

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LWA 14.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
305	Batuwatta Polgahawatta	Garden contains jak trees 5-40 years, 1 coconut tree 25 years, arecanut trees 10-15 years, mango trees 5 years, orange trees 15 years, sapu trees 10 years, kitul trees 10-15 years	P. Upananda Thero, Rajamaha Vihare, Passara	2	0	9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Town Council, Passara, on December 4, 1953, at 10 o'clock and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 27, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, October 16, 1953

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/2639/LM 5508.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
180	Kirigala	Rock	Kehelwala Gamarallage Ratnappu, Kehelwala Gamarallage Peter Singho, Kehelwala Gamarallage Dingiri Menike, Kehelwala Gamarallage Ranmemke, Kehelwala Gamarallage Ukku Menike, Kehelwala Gamarallage Mudiyanse, Kehelwala Gamarallage Podiappuhamy, Kehelwala Gamarallage Aron Singho and Kehelwala Gamarallage Garutarahamy, all of Kehelwala, Anhettigama, Dehowita	2	2	36
Total ..				2	2	36

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Anhettigama Government School, on December 12, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount.

The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before December 5, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, October 16, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No J/E/2642/LM 55.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Acharigehena	Coconut garden contains 1 tree 50 years ..	Mrs Kuruwita Achchullage Peter Appuhamy of Imbulana, Ruwanwella	0	0	1.2
2	Do.	Coconut garden contains 14 trees 50 years ..	do ..	0	0	37.4
3	Do	Coconut garden contains 15 trees 50 years ..	do ..	0	0	29.3
Total ..				0	1	27.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Ruwanwella Old Rest House, on December 21, 1953, at 9.0 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 14, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before December 14, 1953. The claims of person who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, October 16, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

No LE/LL 844/484.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, S P, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a.m., on November 24, 1953, at Galle Kachcheri to select persons to receive grants for the Crown lands particulars of which are given overleaf.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

Land Commissioner.

Particulars of Land to be dealt with

F. V. P. 484 Village—Hinduduma

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P
566	Don Ariyaratne Wijewardena	1	3	27

No LRO/APL 4041

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Saturday, November 14, 1953, at the Matale Kachcheri to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him,

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

October 12, 1953.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of lands referred to above

Preliminary Plan No. A. 1,623. Village—Matalapitiya in Asgiri Udasiya Pattuwa

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P
1	P. Esandu	0	1	7

LRO/APL/5240/L. 966.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Vavuniya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Friday November 27, 1953, at the Kachcheri, Vavuniya, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below.

2. The Grant will be subject to all the conditions contained in the First Schedule of the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations 1948.

3. Every applicant should attend the Land Kachcheri, in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, October 19, 1953.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of the land referred to above

Preliminary plan No. A 1,592

Village—Chekkadippulavu in Naduchchedikulam Udaiyar's Division

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A	R	P
1	T. Sivagurunathan of Chekkadippulavu	8	0	28

Land Redemption Notices

LA. 3438/J/LLD/518/53..

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act,) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 21, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A. 1,281. Village—Sellankandla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Maduramaduvembukadu	Coconut garden 40 years	Madar Mahumoodu of Kankanikulam Street, Puttalam	2	0	38
2	Do.	do.	do.	0	0	19
Total				2	0	57

L. D.—B. 49/50

Ref. No Q 4648/LRO/APL 971.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on December 28, 1953, at 2 30 p.m.; and

(b) notify to me in writing (in duplicate) on or before December 14, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

October 17, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent of the Colombo District.

Schedule				
Preliminary plan No. A 3,441. Village—Pelenwatta				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Ambagahawatta <i>alias</i> Dawata-gahawatta <i>alias</i> Kahatagahawatta	Cinnamon 40 years contains 154 rubber trees 5-25 years, 36 arecanut trees 1-15 years, 23 jak trees 15-40 years, 1 goraka tree 30 years, 2 kahata, 4 mango, 11 domba, 5 kaju, 4 breadfruit and 2 wealu trees 15-20 years, and an earth well	P Dayananda and P Wimalasena, both of Wetara, Polgasowita	11 1 7
2	Do.	Garden contains 22 coconut and 3 mango trees 30 years, 13 coconut trees 1-10 years, 16 mango, 1 breadfruit and 7 lime trees 5-10 years, 57 arecanut, 6 orange, 2 jak, 2 bel and 4 papaw trees 1-5 years, 8 plantain bushes, a tiled masonry house with a portico, a tiled masonry gate with 2 latrines attached, a masonry well and part of a road	do.	0 2 11
3	Do.	Cinnamon 40 years contains 1 goraka tree 40 years, 1 jak 25 years, 11 rubber 5-25 years, 1 kaju, 1 kenda, and 2 domba trees 15-20 years, 2 masonry walls with a wooden gate and part of a road	do.	0 1 37
4	Do.	Coconut garden 30 years contains 4 rubber trees 20 years, 1 arecanut and 1 kaju trees 15 years, 2 arecanut 5 years, 47 plantain bushes, a thatched mud house, and part of thatched mud latrine	do.	0 3 11
5	Do.	Rubber 20-30 years	do.	0 2 2
6	Do.	Coconut garden contains 22 coconut trees 30 years	do.	0 0 25
7	Do.	Garden contains 16 coconut trees 30 years, 32 rubber and jak trees 20-30 years, 16 plantain bushes and part of a thatched mud latrine	do.	0 1 20
9	Do.	Garden contains 1 coconut tree 30 years, 1 bulu tree 20-30 years, and 25 plantain bushes	do.	0 0 9
Total				14 1 7

L.D.—B 49/50.

No. LRO/APL 3236—J/LLD/390/53—LP 6279.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Christopher Viswasam, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,

(2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and

(3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Resthouse, Hikkaduwa, on December 1, 1953, at 10 0 a m, and

(b) notify to me in writing on or before December 3, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

October 17, 1953.

C VISWASAM,
Assistant Government Agent of the Galle District.

Schedule				
Preliminary Plan No. A. 1,473 Village—Tu'anagama				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Ratmehera Panwilagodawatte <i>alias</i> Delgahawatte	Coconut garden contains a part of a temporary house	V A. Charles de Silva of Panwila, Hikkaduwa	1 1 17
2	Do.	Coconut garden	do.	0 0 11
3	Do.	do.	do.	0 0 4
Total				1 1 32

L.D.—B. 49/50.

LA 3431/J/LLD/436/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Poethambaram Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,

(2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and

(3) every person interested in such lands shall—

(a) appear personally or by agent duly authorized in writing before me at the Food Control Office, Chilaw, on November 27, 1953, at 3 p m, and

(b) notify to me in writing on or before November 19, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

October 13, 1953.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent
of the Puttalam and Chilaw Districts.

Schedule				
Preliminary plan No. A 1,256. Village—Wattakkalaha				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Mahaduwa Estate	Coconut estate over 30 years, contains 2 masonry walls	F. T. Senanayaka, 4, Sellamuttu Avenue, Colpetty Agents Lanka Estate Agency, Ltd, 75, Turret Road, Colombo 7	20 3 28
2	Do.	Coconut estate over 30 years contains a water hole	do	1 2 11
3	Do	Coconut estate over 30 years	do	2 1 26
Total				24 3 25

L.D.—B. 49/50.

L.A. 3365/J/AL/2285.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Poethampatam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the D. R. O.'s Office, Nattandiya, on November 28, 1953, at 10 a.m., and
- (b) notify to me in writing on or before November 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

October 13, 1953.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent
of the Puttalam and Chilaw Districts.

Schedule

Preliminary plan No. A 1,135. Village—Kirimetiya East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Kongaha Owita	Paddy field and coconut garden 15–50 years, contains 1 temporary building with cadjan roof and mud walls 4 temporary buildings with cadjan roof and cadjan walls and an earth well	Nissange Arachchige Appuhamy of Kirimetiya East, Lunuwila	2	0 11
2	Do	Coconut garden contains 4 coconut trees 15 years	do.	0	0 11
				<u>2</u>	<u>0 22</u>

L. D. B. 49/50.

L.A. 3428/J/LLD/410/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Poethampatam Kasilingam, Additional Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on November 27, 1953, at 3 p.m., and
- (b) notify to me in writing on or before November 19, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

October 13, 1953.

P. KASILINGAM,
Additional Assistant Government Agent
of the Puttalam and Chilaw Districts.

Schedule

Preliminary plan No. A 1,263. Village—Karukkuliya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Damunagahawatta	Coconut garden contains a temporary house	T. Peter Singho, Arachchikattuwa, Rajakadaluwa	1	0 2
Total				<u>1</u>	<u>0 2</u>

Miscellaneous Land Notices**SALE OF THE RIGHT TO TAKE THE PRODUCE OF THE RUBBER PLANTATION ON GOOROOKELE ESTATE, UDA PALATA, KANDY DISTRICT**

NOTICE is hereby given that the Government Agent, Central Province, will receive tenders for the purchase of the right to take the produce of the rubber on the Crown land called Goorookele Estate (Acquired Portion), situated in Godawela village, Uda Palata D. R. O.'s Division as indicated in Schedule below, for a period of one year from December 1, 1953

2. Tenders which must be in sealed envelopes must be marked "Tender for the Right to take the produce of the Rubber Plantation on Goorookele Estate" and will be received at the Kandy Kachcheri until 10 a.m. on November 18, 1953

3. The tenders are to be made on forms which will be supplied upon application at the Kandy Kachcheri and no tender will be considered unless it is on the recognized form. A deposit of Rs 50 will be required to be made at the Kandy Kachcheri and a receipt produce therefor before tender forms are issued. No tender forms will be issued after November 14, 1953

4. The person whose tender is accepted will be declared the purchaser and shall immediately make a deposit of three months' rent as security plus the first month's rent. The monthly rental shall thereafter be paid at the commencement of each month. The security deposit of the three months' rent will be refunded at the termination of the lease.

5. The purchaser shall only be entitled to take the produce of the plantations on the land referred to in the Schedule below

6. The purchaser shall not be entitled to slaughter tap the rubber trees

7. The purchaser and his workmen shall not cut down any trees or interfere with any of the houses, existing fences or boundary stones on the land or remove sand or gravel therefrom. The purchaser shall not permit cattle or any other animals to graze on the land, and any such animals found grazing thereon shall be liable to seizure

8. The purchaser shall not assign, transfer or mortgage the right of lease

9. If the whole or any portion of the land be required for any the Government purpose before the date on which the right shall terminate, the Government Agent shall be entitled to give the purchaser one week's notice and cancel the lease. No compensation will be payable on this account.

10. The purchaser shall weed the land and keep it in good condition.

11. In the event of the breach of any of the foregoing conditions Government Agent shall have the power to cancel the lease and the purchaser and his workmen shall leave the land forthwith, and shall not be entitled to any compensation for any reason whatsoever.

12. The Government Agent reserves to himself the full power to reject all or any tender which may be made in pursuance of this notice, and to accept any tender whether such tender be the highest or not.

The Kachcheri,
Kandy, October 14, 1953.

C.-W. M. Aponso,
D E O
for Government Agent, C. P.

Schedule referred to

Lots 1, 2 and 3 in P. P. A. 1,911 comprising an extent of 146a 0r 12p., situated in Godawela village in Kandukara Pahala Korale, Uda Palata D. R. O.'s Division.

LS. 1147.

L 6991

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS 1948**

NOTICE is hereby given that Messrs. Standard Vacuum Oil Company of Ceylon have applied for a lease of lot 2 in P P A 2,632, in extent 3 R 11 P, situated within the premises of Ratmalana Airport, Colombo District, for a term of 20 years from October 1, 1953.

2 This lot is now occupied by the Company on a lease for 5 years from October 1, 1949, for the purpose of supplying fuel to aircraft, and contains various buildings ancillary to that purpose. The application is urged on the ground that the Company proposes to install a modern hydrant system of refuelling at considerable cost. As this is an urgent and necessary requirement for the development of the Airport, and in view of the expenditure likely to be involved, it is proposed to grant the application subject to the following conditions amongst others:

- (a) Term 20 years from October 1, 1953
- (b) Rent Rs 251 25 per annum,
- (c) The lessee shall use the land for the purpose of refuelling aircraft, and the installation of the necessary machinery, but for no other purpose,
- (d) The lease shall be terminable at six months' notice by either party.

The proposed lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 23, 1953

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF CROWN
LANDS REGULATIONS 1948**

NOTICE is hereby given that an application has been received from Messrs. B. F. Perera, R. R. Solvadurai and A. E. C. de S. Gunasekera, trustees of the Government Servants Tennis Club, Colombo, for the renewal of the lease of lot 1 in Preliminary Plan No. A 583, exclusive of the portion sub-leased by the Club to Ceylon Rodifusion Service, Ltd. and also a strip of land 4 ft. wide along the eastern boundary of the land, in extent 1 A. 0 R. 30 P. approximately.

The land was leased to the Club for a term of 10 years from October 1, 1943, at a rental of Rs. 12 per annum. It is available for the purpose. It is therefore proposed to renew the lease for a further term of 10 years from October 1, 1953, subject to the following conditions:

- (a) Rent Rs. 89 06 per annum.
- (b) The land shall not be used for any purpose but that of a tennis Club without the permission of the Land Commissioner.
- (c) No permanent buildings shall be erected on the land;
- (d) The lease shall be terminable on six months' notice by either party.

The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, October 23, 1953.

J. J. RAJANAYAGAM,
for Land Commissioner

**ANURADHAPURA DISTRICT, GALKULAMA. LEASE OF
BOUTIQUE SITES FROM LOT 8A IN F. V. P. 26 AND
LOT 1 IN F. V. P. 1**

NOTICE is hereby given that the Government Agent, North-Central Province (hereinafter referred to as the Government Agent) will on November 17, 1953, at 9 30 a.m., at Galkulama School sell by public auction the lease of five blocks of Crown land, each about 25 ft. x 40 ft. in extent, from lot 8A in F. V. P. 26 and lot 1 in F. V. P. 1, situated in the village of Galkulama, Anuradhapura District, for commercial purposes.

2. The bidding will be on the premium. The upset premium for each block will be Rs. 10. No bid below the upset premium will be accepted.

3. The Government Agent may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

4. Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for sale prior to the sale.

5. The successful bidder shall immediately after his bid is accepted pay the amount of his bid and the first year's rent in advance.

6. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7. Each lease will include the following conditions, amongst others:—

- (a) The lessee shall use the land as a site for a boutique and for no other purpose, except with prior written consent of the Government Agent;
- (b) The lease shall be for a term of 30 years subject to an option of renewal for two successive terms of 30 years each;
- (c) The rent shall be Rs. 2 per annum;
- (d) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent boutique on the land in accordance with plans and specifications approved by the Government Agent;
- (e) The lessee shall not make any additions or improvements to any buildings on the land nor construct any temporary buildings thereon except with the prior written consent of the Government Agent;
- (f) The lessee shall not sublet, transfer, donate, mortgage, or otherwise dispose of or deal with his interest in the lease without the prior written consent of the Land Commissioner;
- (g) The lessee shall pay all rent, taxes and other assessments whatsoever in respect of the land and buildings thereon;
- (h) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish and remove the materials of any buildings on the land;
- (i) No compensation shall be payable by the Crown for any buildings left on the land on any other account whatsoever.

8. For further particulars regarding the lease application should be made to the Government Agent.

The Kachcheri,
Anuradhapura, October 16, 1953.

H. C. GOONEWARDENA,
Government Agent

LS 1146.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS 1948**

NOTICE is hereby given that the Shell Company of Ceylon, Ltd. has applied for a lease of lot 3 in P*P A. 2,632, in extent 3 R 10 P., situated within the premises of the Ratmalana Airport, Colombo, District, for a term of 20 years from October 1, 1953.

2 This lot is now occupied by the Company on a lease for 5 years from October 1, 1949, for the purpose of supplying fuel to aircraft, and contains various buildings ancillary to that purpose. The application is urged on the ground that the Company proposes to install a modern hydrant system of refuelling at considerable cost. As this is an urgent and necessary requirement for the development of the Airport and in view of the expenditure likely to be involved, it is proposed to grant the application subject to the following conditions amongst others:

- (a) Term 20 years from October 1, 1953;
- (b) Rent Rs. 243 75 per annum,
- (c) The lessee shall use the land for the purpose of refuelling aircraft, and the installation of the necessary machinery, but for no other purpose.
- (d) The lease shall be terminable at six months' notice, by either party.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, October 23, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner

LS 2973

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS 1948**

Mr. K. M. Tonnakoon of Ihala Nakalagamawa has applied for lot 2 in P P 5 049 in extent 2 R 11 P, situated in Nakalagamawa, Kurunegala District.

2 This lot which was acquired from the applicant's father for a gravel quarry, is no longer required for that purpose. It adjoins lot 1 in the same plan which is held by the applicant on T. P. 352815, and contains a substantial well, and some coconuts and plantain trees. It is proposed to sell the land to the applicant for a sum of Rs. 113 75.

3 The land will be sold accordingly unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Land Commissioner's Department,
Secretary,
Colombo, October 23, 1953

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීමයි

අංකය : L/A. 7738/J/TW/2948.

1950 අග 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කවුඳුන්කුසල රුවමනාකර තිබෙන බවින් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950 අග 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්ච බණ්ඩාර මුරුගුරාමන් හට එම මෙහි ප්‍රකාශ කරමි :

සුරැකුණු දිගුකාලීන දැඩිදෙන හත්පත්තුවේ කැපවිටිලාන, මාබෝපිටිය හහ වැවුල යන පළාත්වල බෝගම්ලාන, නැබොබම්ලාන, බෝගමුම්, පනදණ, රනම්මි, බෝගහවිත්ත, වැදෙනිය හහ කල්විත්ත යන ගම්වල පිහිටි පහත අදහස් සිමි කැබලි වේ:—

කැබලි නො. ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	මායිම්
1 බෝගම්ලාන එස්වෙට්	0 0 24 02	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : ආලම්මි-මහරගම ප්‍රසිඛි පාර දකුණට : බෝගම්ලාන එස්වෙට් බිස්නාහිරට : රජගම අයිති ඉඩම් (මේදිණේන)
2 බෝගම්ලාන එස්වෙට්	0 0 30 19	උතුරට : බෝගම්ලාන එස්වෙට් නැගෙනහිරට : ආලම්මි-මහරගම පාර දකුණට : බෝගම්ලාන-කල්විත්ත පාර බිස්නාහිරට : ගොන්නහපිටිය කුඹුර
3 ගොන්නහපිටිය කුඹුර	0 0 3 73	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : රජගම අයිති ඉඩම් (මේදිණේන) බිස්නාහිරට : ඉරවෙල්ල කුඹුර දකුණට : ගොන්නහපිටිය කුඹුර
4 ගොන්නහපිටිය කුඹුර	0 0 4 66	උතුරට : ගොන්නහපිටිය කුඹුර නැගෙනහිරට : බෝගම්ලාන එස්වෙට් දකුණට : බෝගම්ලාන-කල්විත්ත පාර බිස්නාහිරට : ඉරවෙල්ල කුඹුර
5 ඉරවෙල්ල කුඹුර	0 0 2 25	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : ගොන්නහපිටිය කුඹුර දකුණට : ඉරවෙල්ල කුඹුර බිස්නාහිරට : පුම්බහඟකොටුව කුඹුර
6 ඉරවෙල්ල කුඹුර	0 0 2 95	උතුරට : ඉරවෙල්ල කුඹුර නැගෙනහිරට : ගොන්නහපිටිය කුඹුර දකුණට : බෝගම්ලාන-කල්විත්ත පාර බිස්නාහිරට : පුම්බහඟකොටුව කුඹුර
7 පුම්බහඟකොටුව කුඹුර	0 0 3 57	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : ඉරවෙල්ල කුඹුර දකුණට : පුම්බහඟකොටුව කුඹුර බිස්නාහිරට : භාරත්ගොමුගේවිත්ත
8 පුම්බහඟකොටුව කුඹුර	0 0 2 64	උතුරට : පුම්බහඟකොටුව කුඹුර නැගෙනහිරට : ඉරවෙල්ල කුඹුර දකුණට : බෝගම්ලාන-කල්විත්ත පාර බිස්නාහිරට : හෙව්ට්ගේවිත්ත
9 භාරත්ගොමුගේවිත්ත	0 0 4 70	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : පුම්බහඟකොටුව කුඹුර දකුණට : භාරත්ගොමුගේවිත්ත බිස්නාහිරට : කැටකැලගහමුලවිත්ත
10 කැටකැලගහමුලවිත්ත	0 0 4 26	උතුරට : හෙව්ට්ගේවිත්ත නැගෙනහිරට : පුම්බහඟකොටුව කුඹුර දකුණට : බෝගම්ලාන-කල්විත්ත පාර බිස්නාහිරට : පාලුවිත්ත
11 කැටකැලගහමුලවිත්ත	0 0 8 82	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : භාරත්ගොමුගේවිත්ත දකුණට : කැටකැලගහමුලවිත්ත බිස්නාහිරට : පරණවිත්ත
12 පාලුවිත්ත	0 0 2 20	උතුරට : පාලුවිත්ත දකුණට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : හෙව්ට්ගේවිත්ත බිස්නාහිරට : මුලුගහමුලවිත්ත
13 පරණවිත්ත	0 0 4 13	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : කැටකැලගහමුලවිත්ත දකුණට : පරණවිත්ත බිස්නාහිරට : පාලුවිත්ත
14 මුලුගහමුලවිත්ත	0 0 9 54	උතුරට : මුලුගහමුලවිත්ත නැගෙනහිරට : පාලුවිත්ත දකුණට : බෝගම්ලාන-කල්විත්ත පාර බිස්නාහිරට : ජම්බුගහමුලවිත්ත
15 පාලුවිත්ත	0 0 0 32	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : පරණවිත්ත දකුණට : N. M. කිරිමැණිකාගේ ඉඩම් බිස්නාහිරට : පාලුවිත්ත
16 පාලුවිත්ත	0 0 2 02	උතුරට : බෝගම්ලාන-කල්විත්ත පාර නැගෙනහිරට : N. M. කිරිමැණිකාගේ ඉඩම් දකුණට : පාලුවිත්ත බිස්නාහිරට : ජම්බුගහමුලවිත්ත

කැබලි නො. ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	මායිම්
17 ජම්බුගහමුල්වත්ත 0 0 5.97	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : පාලුවත්ත දකුණට : ජම්බුගහමුල්වත්ත බිස්නාහිරට : අරඹිගේනමත්ත
18 ජම්බුගහමුල්වත්ත 0 0 5.76	.. උතුරට : ජම්බුගහමුල්වත්ත නැගෙනහිරට : බුර්ගහමුල්වත්ත දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : කැටකාරගහමුල්වත්ත
19 කැටකාරගහමුල්වත්ත 0 0 15.40	.. උතුරට : කැටකාරගහමුල්වත්ත නැගෙනහිරට : ජම්බුගහමුල්වත්ත දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : S. M. ඩී.බී.බී. කොළේ ඉඩම
20 අරඹිගේනමත්ත 0 0 6.08	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : ජම්බුගහමුල්වත්ත දකුණට : අරඹිගේනමත්ත බිස්නාහිරට : U. ඉ. කුමාරතුංග ඉඩම
21 අරඹිගේනමත්ත 0 0 2.53	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : අරඹිගේනමත්ත දකුණට : U. ඉ. කුමාරතුංග ඉඩම බිස්නාහිරට : වෑකඹිගේනමත්ත
22 කැටකාරගහමුල්වත්ත 0 0 1.10	.. උතුරට : S. M. ඩී.බී.බී. කොළේ ඉඩම නැගෙනහිරට : කැටකාරගහමුල්වත්ත දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : වෑකඹිගේනමත්ත
23 වෑකඹිගේනමත්ත 0 0 5.20	.. උතුරට : වෑකඹිගේනමත්ත නැගෙනහිරට : කැටකාරගහමුල්වත්ත දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : කුච්චන්ද්‍රගේනමත්ත
24 වෑකඹිගේනමත්ත 0 0 5.04	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : අරඹිගේනමත්ත දකුණට : වෑකඹිගේනමත්ත බිස්නාහිරට : ගම්පහා පාර
25 කිට්ටන්ගලේගේනමත්ත 0 0 1.77	.. උතුරට : කිට්ටන්ගලේගේනමත්ත නැගෙනහිරට : වෑකඹිගේනමත්ත දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී.
26 පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී. (කරගොල්ල කැබැල්ල)	0 3 15.96	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : ගම්පහා පාර දකුණට : පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී. බිස්නාහිරට : එම් (කම්බිකොටුව කැබැල්ල)
27 පැපොල්ගස් එස්.චී.චී. (බංගලාම් කැබැල්ල)	0 2 20.22	.. උතුරට : පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී. නැගෙනහිරට : කිට්ටන්ගලේගේනමත්ත දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී.
28 පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී. (කම්බි කොටුව කැබැල්ල)	0 0 13.14	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී. (කරගොල්ල) දකුණට : එම් බිස්නාහිරට : එලගාවාමත්ත
29 පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී. (කම්බි කොටුව කැබැල්ල)	0 0 22.18	.. උතුරට : පැපොල්ගස්හිත්ත එස්.චී.චී. නැගෙනහිරට : එම් (බංගලාම් කැබැල්ල) දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : එලගාවාමත්ත
30 එලගාවාමත්ත 0 0 3.80	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : පැපොල්ගස්හිත්ත (කම්බිකොටුව කැබැල්ල) දකුණට : එලගාවාමත්ත බිස්නාහිරට : ගම්පහා පාර
31 එලගාවාමත්ත 0 0 12.10	.. උතුරට : එලගාවාමත්ත නැගෙනහිරට : පැපොල්ගස්හිත්ත (කම්බිකොටුව කැබැල්ල) දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : S. A. ටී.පී.නි.දේවේ ඉඩම
32 එලගාවාමත්ත 0 0 6.24	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : ගම්පහා පාර දකුණට : අ.ජ. ඒ ටී.පී.නි.දේවේ ඉඩම බිස්නාහිරට : දෙල්ගහමුල්වත්ත
33 එලගාවාමත්ත 0 0 7.93	.. උතුරට : S. A. ටී.පී.නි.දේවේ ඉඩම නැගෙනහිරට : එලගාවාමත්ත දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : දෙල්ගහමුල්වත්ත
34 දෙල්ගහමුල්වත්ත 0 0 2.39	.. උතුරට : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට : එලගාවාමත්ත දකුණට : දෙල්ගහමුල්වත්ත බිස්නාහිරට : බිදල්ගේමත්ත
35 දෙල්ගහමුල්වත්ත 0 0 4.78	.. උතුරට : දෙල්ගහමුල්වත්ත නැගෙනහිරට : එලගාවාමත්ත දකුණට : බෝගමලාන-කල්වත්ත පාර බිස්නාහිරට : බිදල්ගේමත්ත

කුඩලි නො. ඉඩම් නම	ප්‍රමාණය, අ. ර. ප.	මායිම්
36 බදල්ගේවත්ත ..	0 0 1.10 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: දෙල්ගහඹුලවත්ත දකුණම: W. A. සයිමන් නයිදේගේ ඉඩම් බිස්නාහිරම: A. B. පිත්තාමිගේ ඉඩම්
37 බදල්ගේවත්ත ..	0 0 2.31 ..	උතුරම: W. A. සයිමන් නයිදේගේ ඉඩම් නැගෙනහිරම: දෙල්ගහඹුලවත්ත දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: A. B. පිත්තාමිගේ ඉඩම්
38 බදල්ගේවත්ත ..	0 0 0.89 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: W. A. සයිමන් නයිදේගේ ඉඩම් දකුණම: A. M. පිත්තාමිගේ ඉඩම් බිස්නාහිරම: බදල්ගේවත්ත
39 බදල්ගේවත්ත ..	0 0 1.25 ..	උතුරම: A. B. පිත්තාමිගේ ඉඩම් නැගෙනහිරම: W. A. සයිමන් නයිදේගේ ඉඩම් දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: බදල්ගේවත්ත
40 බදල්ගේවත්ත ..	0 0 3.30 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: පිත්තාමිගේ ඉඩම් දකුණම: බදල්ගේවත්ත බිස්නාහිරම: අල්වත්ත
41 බදල්ගේවත්ත ..	0 0 4.84 ..	උතුරම: බදල්ගේවත්ත නැගෙනහිරම: A. B. පිත්තාමිගේ ඉඩම් දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: අල්වත්ත
42 අල්වත්ත ..	0 0 5.95 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: බදල්ගේවත්ත දකුණම: අල්වත්ත බිස්නාහිරම: බඩුවත්ත
43 අල්වත්ත ..	0 0 5.49 ..	උතුරම: අල්වත්ත නැගෙනහිරම: බදල්ගේවත්ත දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: සියම්ලගහඹුලවත්ත
44 සියම්ලගහඹුලවත්ත ..	0 0 2.81 ..	උතුරම: සියම්ලගහඹුලවත්ත නැගෙනහිරම: අල්වත්ත දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: බඩුවත්ත
45 දඹුවත්ත ..	0 0 1.95 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: අල්වත්ත දකුණම: බඩුවත්ත බිස්නාහිරම: පරණවත්ත
46 දඹුවත්ත ..	0 0 3.53 ..	උතුරම: බඩුවත්ත නැගෙනහිරම: සියම්ලගහඹුලවත්ත දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: පරණවත්ත
47 පරණවත්ත ..	0 0 2.09 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: බඩුවත්ත දකුණම: පරණවත්ත බිස්නාහිරම: A. B. ලුපිස්සාමිගේ ඉඩම්
48 පරණවත්ත ..	0 0 1.14 ..	උතුරම: පරණවත්ත නැගෙනහිරම: දඹුවත්ත දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: A. B. ලුපිස්සාමිගේ ඉඩම්
49 පරණවත්ත ..	0 0 0.89 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: පරණවත්ත දකුණම: A. B. ලුපිස්සාමිගේ ඉඩම් බිස්නාහිරම: M. A. බෙනිසල්ගේ ඉඩම්
50 පරණවත්ත ..	0 0 1.21 ..	උතුරම: A. B. ලුපිස්සාමිගේ ඉඩම් නැගෙනහිරම: පරණවත්ත දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: M. A. බෙනිසල්ගේ ඉඩම්
51 පරණවත්ත ..	0 0 0.66 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: A. B. ලුපිස්සාමිගේ ඉඩම් දකුණම: M. A. බෙනිසල්ගේ ඉඩම් බිස්නාහිරම: කෙබ්බෑරුවත්ත
52 පරණවත්ත ..	0 0 0.93 ..	උතුරම: M. A. බෙනිසල්ගේ ඉඩම් නැගෙනහිරම: A. B. ලුපිස්සාමිගේ ඉඩම් දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: කෙබ්බෑරුවත්ත
53 කෙබ්බෑරුවත්ත ..	0 0 8.60 ..	උතුරම: කෙබ්බෑරුවත්ත නැගෙනහිරම: M. A. බෙනිසල්ගේ ඉඩම් දකුණම: බෝගවලාන-කල්වත්ත පාර බිස්නාහිරම: කපුවත්ත පාර
54 කෙබ්බෑරුවත්ත ..	0 0 12.88 ..	උතුරම: බෝගවලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම: M. A. බෙනිසල්ගේ ඉඩම් දකුණම: කෙබ්බෑරුවත්ත බිස්නාහිරම: කපුවත්ත

කැබලි නො.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ.ර. ප.	මායිම
55	කපුමිත්ත	0 0 5.82	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : කෙබෑරුම්මිත්ත දකුණම : කපුමිත්ත බිස්නාහිරම : පහල කපුමිත්ත
56	කපුමිත්ත	0 0 6.47	උතුරම : කපුමිත්ත නැගෙනහිරම : කෙබෑරුම්මිත්ත දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : පහල කපුමිත්ත
57	පහලකපුකොටුම	0 0 4.50	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : කපුමිත්ත දකුණම : පහල කපුමිත්ත බිස්නාහිරම : ඉත්තමිත්ත
58	පහලකපුකොටුම	0 0 6.43	උතුරම : පහලකපුමිත්ත නැගෙනහිරම : කපුමිත්ත දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : ඉත්තමිත්ත
59	ඉත්තමිත්ත	0 0 3.35	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : පහල කපුකොටුමිත්ත දකුණම : ඉත්තමිත්ත බිස්නාහිරම : K. M. A. රෙඛිට්ගෝගේ ඉඩම
60	ඉත්තමිත්ත	0 0 6.58	උතුරම : ඉත්තමිත්ත නැගෙනහිරම : පහලකපුමිත්ත දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : K. M. A. රෙඛිට්ගෝගේ ඉඩම
61	ඉත්තමිත්ත	0 0 1.26	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : ඉත්තමිත්ත දකුණම : K. M. A. රෙඛිට්ගෝගේ ඉඩම බිස්නාහිරම : T. B. කෙත්තකෝන්ගේ ඉඩම
62	ඉත්තමිත්ත	0.0 1.37	උතුරම : K. M. A. රෙඛිට්ගෝගේ ඉඩම නැගෙනහිරම : ඉත්තමිත්ත දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : T. B. කෙත්තකෝන්ගේ ඉඩම
63	ඉත්තමිත්ත	0 0 4.19	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : K. M. A. රෙඛිට්ගෝගේ ඉඩම දකුණම : T. B. කෙත්තකෝන්ගේ ඉඩම බිස්නාහිරම : බෙලිගස්මිත්ත
64	ඉත්තමිත්ත	0 0 4.37	උතුරම : T. B. කෙත්තකෝන්ගේ ඉඩම නැගෙනහිරම : K. M. A. රෙඛිට්ගෝගේ ඉඩම දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : ගම්පහා පාර
65	බෙලිගස්මිත්ත	0 0 4.37	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : T. B. කෙත්තකෝන්ගේ ඉඩම දකුණම : බෙලිගස්මිත්ත බිස්නාහිරම : ගොරකහඹුලමිත්ත
66	බෙලිගස්මිත්ත	0 0 3.37	උතුරම : බෙලිගස්මිත්ත නැගෙනහිරම : ගම්පහා පාර දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : ගොරකහඹුලමිත්ත
67	ගොරකහඹුලමිත්ත	0 0 2.31	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : බෙලිගස්මිත්ත දකුණම : ගොරකහඹුලමිත්ත බිස්නාහිරම : අලුත්මිත්ත
68	ගොරකහඹුලමිත්ත	0 0 1.65	උතුරම : ගොරකහඹුලමිත්ත නැගෙනහිරම : බෙලිගස්මිත්ත දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : අලුත්මිත්ත
69	අලුත්මිත්ත	0 0 5.60	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : ගොරකහඹුලමිත්ත දකුණම : අලුත්මිත්ත බිස්නාහිරම : අඹගඹුලමිත්ත
70	අලුත්මිත්ත	0 0 2.88	උතුරම : අලුත්මිත්ත නැගෙනහිරම : ගොරකහඹුලමිත්ත දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : බෝගම්ලාන-කල්මිත්ත
71	බෝගම්ලාන-කල්මිත්ත	0 0 4.10	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත නැගෙනහිරම : අලුත්මිත්ත දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : අඹගඹුලමිත්ත
72	අඹගඹුලමිත්ත	0 0 3.80	උතුරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර නැගෙනහිරම : අලුත්මිත්ත දකුණම : අඹගඹුලමිත්ත බිස්නාහිරම : අඹගඹුලමිත්ත
73	අඹගඹුලමිත්ත	0 0 9	උතුරම : අඹගඹුලමිත්ත නැගෙනහිරම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර දකුණම : බෝගම්ලාන-කල්මිත්ත පාර බිස්නාහිරම : A. R. ජූලිස් ප්‍රනාන්දුගේ ඉඩම

කැබ්ලි නො. ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප	මායිම
74 ආභාද්‍රිගහමුලවත්ත ..	0 0 5	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : ආභාද්‍රිගහමුලවත්ත දකුණම : ආභාද්‍රිගහමුලවත්ත බස්නාහිරම : A R. ජූලිය ප්‍රනාන්දුගේ ඉඩම
75 බෝගමුලවත්ත ..	0 0 5.44	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : ආභාද්‍රිගහමුලවත්ත දකුණම : A. R. ජූලිය ප්‍රනාන්දුගේ ඉඩම බස්නාහිරම : කනම්මෙල එස්ලේච්චි
76 බෝගමුලවත්ත ..	0 0 5 96	උතුරම : A R. ජූලිය ප්‍රනාන්දුගේ ඉඩම නැගෙනහිරම : ආභාද්‍රිගහමුලවත්ත දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : ජිවිගහමුලවත්ත
77 කනම්මෙල එස්ලේච්චි ..	0 4 2.11	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : A. R. ජූලිය ප්‍රනාන්දුගේ ඉඩම දකුණම : කනම්මෙල එස්ලේච්චි බස්නාහිරම : අස්වැද්දුම්කුඹුර
78 ජිවිගහමුලවත්ත ..	0 0 0.69	උතුරම : ජිවිගහමුලවත්ත නැගෙනහිරම : A. R. ජූලිය ප්‍රනාන්දුගේ ඉඩම දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : කනම්මෙල එස්ලේච්චි
79 කනම්මෙල එස්ලේච්චි ..	0 3 19.84	උතුරම : කනම්මෙල එස්ලේච්චි නැගෙනහිරම : ජිවිගහමුලවත්ත දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : හපුච්චිමෙල
80 අස්වැද්දුම්කුඹුර ..	0 0 8.63	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : කනම්මෙල එස්ලේච්චි දකුණම : අස්වැද්දුම්කුඹුර බස්නාහිරම : කනම්මෙල එස්ලේච්චි
81 හපුච්චිමෙල ..	0 0 7 71	උතුරම : හපුච්චිමෙල නැගෙනහිරම : කනම්මෙල එස්ලේච්චි දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : කනම්මෙල එස්ලේච්චි
82 කනම්මෙල එස්ලේච්චි ..	0 0 22.06	උතුරම : කනම්මෙල එස්ලේච්චි නැගෙනහිරම : හපුච්චිමෙල දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : M. A. බ්‍රිබ්‍රාහිමගේ ඉඩම
83 කනම්මෙල එස්ලේච්චි ..	0 0 51.59	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : අස්වැද්දුම්කුඹුර දකුණම : කනම්මෙල එස්ලේච්චි බස්නාහිරම : N. A. කීර්තිකාගේ ඉඩම
84 බෝගමවත්ත ..	0 0 2.59	උතුරම : N A බ්‍රිබ්‍රාහිම නැගෙනහිරම : කනම්මෙල එස්ලේච්චි දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : N. A. කීර්තිකාගේ ඉඩම
85 උඩහමෙලපිල්ලෑම් ..	0 0 4.68	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : කනම්මෙල එස්ලේච්චි දකුණම : M A කීර්තිකාගේ ඉඩම බස්නාහිරම : කනම්මෙල එස්ලේච්චි
86 උඩහමෙල ..	0 0 9.70	උතුරම : M A. කීර්තිකාගේ ඉඩම නැගෙනහිරම : M. A. බ්‍රිබ්‍රාහිමගේ ඉඩම දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : කනම්මෙල එස්ලේච්චි
87 කනම්මෙල එස්ලේච්චි ..	0 0 18 62	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : M A. කීර්තිකාගේ ඉඩම දකුණම : කනම්මෙල එස්ලේච්චි බස්නාහිරම : මිහහමුලවත්ත
88 කනම්මෙල එස්ලේච්චි ..	0 0 14.33	උතුරම : කනම්මෙල එස්ලේච්චි නැගෙනහිරම : M A. කීර්තිකාගේ ඉඩම දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : මිහහමුලවත්ත
89 මිහහමුලවත්ත ..	0 0 14 85	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : කනම්මෙල එස්ලේච්චි දකුණම : මිහහමුලවත්ත බස්නාහිරම : ගුරුඤ්ඤාචාර්යගේ
90 මිහහමුලවත්ත ..	0 0 14.25	උතුරම : මිහහමුලවත්ත නැගෙනහිරම : කනම්මෙල එස්ලේච්චි දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : A. A. පු.විසිඤ්ඤාගේ ඉඩම
91 ගුරුඤ්ඤාචාර්යගේ ..	0 0 2 69	උතුරම : බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරම : මිහහමුලවත්ත දකුණම : ගුරුඤ්ඤාචාර්යගේ බස්නාහිරම : කැටකාලගමවත්ත
92 මිහහමුලවත්ත ..	0 0 0.16	උතුරම : A. A. පු.විසිඤ්ඤාගේ ඉඩම නැගෙනහිරම : මිහහමුලවත්ත දකුණම : බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරම : පරණවත්ත

කැබලි නො.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. ර. ප.	මායිම්
93	පරණවත්ත	0 0 12.33	උතුරට : කැටකාලගහමුලවත්ත නැගෙනහිරට : A. A. ප්‍රවේශ්‍යයාගේ ඉඩම දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : දිද්දෙනියේවත්ත
94	කැටකාලගහමුලවත්ත	0 0 4.18	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : භූරුගල්ලොඩගේන දකුණට : කැටකාලගහමුලවත්ත බස්නාහිරට : දුම්මලගහ කනත්ත
95	දුම්මලගහකනත්ත	0 0 6.19	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : කැටකාලගහමුලවත්ත දකුණට : දුම්මලගහකනත්ත බස්නාහිරට : දෙල්ගහමුලවත්ත
96	දෙල්ගහමුලවත්ත	0 0 2.51	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : දුම්මලගහකනත්ත දකුණට : දෙල්ගහමුලවත්ත බස්නාහිරට : කන්දේගේන
97	කන්දේගේන	0 0 2.35	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : දෙල්ගහමුලවත්ත දකුණට : කන්දේගේන බස්නාහිරට : රෙවලවත්ත
98	දිද්දෙනියේවත්ත	0 0 2.31	උතුරට : දිද්දෙනියේවත්ත නැගෙනහිරට : පරණවත්ත දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : G. A. ඩි.බී.අප්පුහාමිගේ ඉඩම
99	රෙවලවත්ත	0 0 1.98	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : කන්දේගේන දකුණට : රෙවලවත්ත
100	එම	0 0 0.02	උතුරට : G. A. ඩි.බී.අප්පුහාමිගේ ඉඩම නැගෙනහිරට : දිද්දෙනියේවත්ත දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : රෙවලවත්ත
101	එම	0 0 0.37	උතුරට : රෙවලවත්ත නැගෙනහිරට : G. A. ඩි.බී.අප්පුහාමිගේ ඉඩම දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : K. A. විලියම් සිසිලියාගේ ඉඩම
102	එම	0 0 1.68	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : රෙවලවත්ත දකුණට : K. A. විලියම් සිසිලියාගේ ඉඩම බස්නාහිරට : මොරගොල්ලේපොල මත්ත
103	එම	0 0 0.84	උතුරට : A. A. විලියම් සිසිලියාගේ ඉඩම නැගෙනහිරට : රෙවලවත්ත දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : මොරගොල්ලේ පොල්වත්ත
104	මොරගොල්ලේපොලවත්ත	0 0 19.32	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : K. A. විලියම් සිසිලියාගේ ඉඩම දකුණට : මොරගොල්ලේපොලවත්ත බස්නාහිරට : කෝන්ගහපොලවත්ත
105	එම	0 0 7.58	උතුරට : මොරගොල්ලේපොලවත්ත නැගෙනහිරට : K. A. විලියම් සිසිලියාගේ ඉඩම දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : ගම්පහා පාර
106	කෝන්ගහමුලවත්ත	0 0 4.59	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : මොරගොල්ලේපොලවත්ත දකුණට : කෝන්ගහමුලවත්ත බස්නාහිරට : කවුම්බේරියගහමුලවත්ත
107	එම	0 0 2.84	උතුරට : කෝන්ගහමුලවත්ත නැගෙනහිරට : ගම්පහා පාර දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : ගලින්දගේන
108	කවුම්බේරියගහමුලවත්ත	0 0 8.30	උතුරට : බෝගමලාන-තල්වත්ත පාර නැගෙනහිරට : කෝන්ගහමුලවත්ත දකුණට : කවුම්බේරියගහමුලවත්ත බස්නාහිරට : කන්දේවත්ත
109	ගලින්දගේන	0 0 4.33	උතුරට : ගලින්දගේන නැගෙනහිරට : කෝන්ගහමුලවත්ත දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : මයිලගහමුලවත්ත
110	මයිලගහමුලවත්ත	0 0 3.34	උතුරට : මයිලගහමුලවත්ත නැගෙනහිරට : ගලින්දගේන දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : කවුම්බේරියගහමුලවත්ත
111	කවුම්බේරියගහමුලවත්ත	0 0 3.10	උතුරට : කවුම්බේරියගහමුලවත්ත නැගෙනහිරට : මයිලගහමුලවත්ත දකුණට : බෝගමලාන-තල්වත්ත පාර බස්නාහිරට : කබ්බිවත්ත

කැබලි නො. ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ. ප.	මායිම
112 කබේවත්ත ..	0 0 2 13 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . කඩුම්බේරියගහමුල්වත්ත දකුණට . කබේවත්ත බස්නාහිරට . මුදුගහමුල්වත්ත
113 කබේවත්ත ..	0 0 1 20 ..	උතුරට . කබේවත්ත නැගෙනහිරට . කඩුම්බේරියගහමුල්වත්ත දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . මුදුගහමුල්වත්ත
114 මුදුගහමුල්වත්ත ..	0 0 7.51 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . කබේවත්ත දකුණට . මුදුගහමුල්වත්ත බස්නාහිරට . ගලගාමාවත්ත
115 මුර්ගහමුල්වත්ත ..	0 0 0.98 ..	උතුරට . මුර්ගහමුල්වත්ත නැගෙනහිරට . කබේවත්ත දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . දෙරකුඹුර
116 ගලගාමාවත්ත ..	0 0 2 02 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . මුර්ගහමුල්වත්ත දකුණට . ගලගාමාවත්ත බස්නාහිරට . A. G. මේරිනෝනාගේ ඉඩම
117 දෙරකුඹුර ...	0 0 1 18 ..	උතුරට . දෙරකුඹුර නැගෙනහිරට . මුර්ගහමුල්වත්ත දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . ගලගාමාවත්ත
118 ගලගාමාවත්ත ..	0 0 0 62 ..	උතුරට . ගලගාමාවත්ත නැගෙනහිරට . දෙරකුඹුර දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . A. G. මේරිනෝනාගේ ඉඩම
119 ගලගාමාවත්ත ..	0 0 1 72 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . ගලගාමාවත්ත දකුණට . A. G. මේරිනෝනාගේ ඉඩම බස්නාහිරට . P. සිරිදර්ශනාගේ ඉඩම
120 ගලගාමාවත්ත ...	0 0 1.69 ..	උතුරට . A. G. මේරිනෝනාගේ ඉඩම නැගෙනහිරට . ගලගාමාවත්ත දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . P. සිරිදර්ශනාගේ ඉඩම
121 ගලගාමාවත්ත ..	0 0 0.85 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . A. G. මේරිනෝනාගේ ඉඩම දකුණට . P. සිරිදර්ශනාගේ ඉඩම බස්නාහිරට . නර්මල ගලගාමාවත්ත
122 ගලගාමාවත්ත ..	0 0 0.71 ..	උතුරට . P. සිරිදර්ශනාගේ ඉඩම නැගෙනහිරට . A. G. මේරිනෝනාගේ ඉඩම දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . නර්මල ගලගාමාවත්ත
123 ගලගාමාවත්ත ..	0 0 1 67 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . P. සිරිදර්ශනාගේ ඉඩම දකුණට . නර්මල ගලගාමාවත්ත බස්නාහිරට . මැද්දගොඩ කැලෑවත්ත
124 ගලගාමාවත්ත ..	0 0 0 88 ..	උතුරට . J. L. එච්චන් ආප්පුභාගේ ඉඩම නැගෙනහිරට . P. සිරිදර්ශනාගේ ඉඩම දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . මැද්දගොඩ කැලෑවත්ත
125 මැද්දගොඩකැලෑවත්ත ..	0 0 1 43 ..	උතුරට . K. M. භීර්බණ්ඩාගේ ඉඩම නැගෙනහිරට . නර්මල ගලගාමාවත්ත දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . සියම්ලාගහමුල්වත්ත
126 මැද්දගොඩකැලෑවත්ත ..	0 0 0 80 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . නර්මල ගලගාමාවත්ත දකුණට . K. M. භීර්බණ්ඩාගේ ඉඩම බස්නාහිරට . සියම්ලාගහමුල්වත්ත
127 සියම්ලාගහමුල්වත්ත ..	0 0 0 83 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . මැද්දගොඩකැලෑවත්ත දකුණට . K. M. භීර්බණ්ඩාගේ ඉඩම බස්නාහිරට . දෙහිගහමුල්වත්ත
128 සියම්ලාගහමුල්වත්ත ..	0 0 1.98 ..	උතුරට . K. M. භීර්බණ්ඩාගේ ඉඩම නැගෙනහිරට . මැද්දගොඩකැලෑවත්ත දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . බෙලිගහමුල්වත්ත
129 දෙහිගහමුල්වත්ත ..	0 0 1 39 ..	උතුරට . බෝගමලාන-කල්වත්ත පාර නැගෙනහිරට . සියම්ලාගහමුල්වත්ත දකුණට . J. L. එච්චන් ආප්පුභාගේ ඉඩම බස්නාහිරට . දිට්ටගහමුල්වත්ත
130 බෙලිගහමුල්වත්ත ..	0 0 2.11 ..	උතුරට . J. L. භක්ෂ්ආප්පුභාගේ ඉඩම නැගෙනහිරට . සියම්ලාගහමුල්වත්ත දකුණට . බෝගමලාන-කල්වත්ත පාර බස්නාහිරට . දෙහිගහමුල්වත්ත

<p>කැබලි නො 150</p>	<p>ඉඩමේ නම රොරගහමඩප්පර්වත</p>	<p>ප්‍රමාණය, අ රූ ප. 0 0 3 54</p>	<p>වාරිමි උතුරට මොරගහමඩ ප්‍රදේශී නැගෙනහිරට. මොරදුකක්ද පස්වෙලි දකුණට. බෝගවලාන-කල්වත්ත පාර බස්නාහිරට. රජයට අයිති ඉඩම</p>
-----------------------------	-----------------------------------	---	--

අංකය. J/TW/2948.

මිසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 14වැනි දින
කොළඹදීය.

පී. බී. බ්‍රූලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

නැගෙනහිරට: සැන්ට් ජෝර්ජ් පාර,
දකුණට සැන්ට් ජෝර්ජ් පාරේ පිහිටි වර්පනම් නො. 24,
26/1, 22/1, 22/9 සහ 22/10 දරණ ඉඩම්වල කොටස්;
බස්නාහිරට සැන්ට් ජෝර්ජ් පාරේ පිහිටි වර්පනම්
නො. 22/7 දරණ ඉඩමේ ඉතිරි කොටස.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණදැවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර බ්‍රූලන්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

පී. බී. බ්‍රූලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැකෝරළේ පාල
මාපිහිම පිහිටි ගලුගමවත්ත නොහොත් මාදෙනියගෙවත්ත
යන ඉඩමෙන් ආක්කරයකින් 1/11න් පංඉවත් පමණ විශාල
ප්‍රමාණය, ඊට වාරිමි:—

මිසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 22වෙනි දින
කොළඹදීය.

අංකය: Q. 4588/J/LG/104/53.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

උතුරට. ඒ. ලුම්පුල්පු අයිතිකරු කියන ගොඩන්ද
බඩනැලගෙවත්ත නොහොත් බෙලිගවත්ත,
නැගෙනහිරට ඒ. සිමිටයන් සහ ඇ. පීට් අප්පු අයිතිකරු
කියන ඉඩම,

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණදැවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර බ්‍රූලන්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

දකුණට බී. ආර්. සේනාතින අයිතිකරු කියන මුරමල්ගහ
වත්ත සහ ගෙවිටිගවත්ත යන ඉඩම,
බස්නාහිරට ඒ. සුමාර්ස් අප්පු අයිතිකරු කියන හල්ගහමඩව
යන ඉඩම.

පී. බී. බ්‍රූලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පී. බී. බ්‍රූලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
මිසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 9 වැනි දින
කොළඹදීය.

මිසි 1953ක්වූ අගෝස්තු මස 17 වැනි දින
කොළඹදීය.

අංකය: LA/7749/J/DEA/26/53.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

අංකය: Q 4232/J/HLG/2052

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණදැවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර බ්‍රූලන්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැකෝරළේ
නාකන්දපොල පිහිටි මුලික පලුන් නො A 3,320සේ I, 2, 3සහ
4 වැනි කැබලිවල විහාර කරනලද කැකුණගහවත්ත සහ
ගොරකහගවත්ත යන ඉඩම්වලින් පාර්චස් 21 3ක විශාලකම්
ඇති ඉඩම් කැබලි ගහකර.

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගමි රෝස්ටර් පිහිටි
වනපොතුමුකලාන යන ඉඩමෙන් හතරැස් අඩු 3600ක (400"×9")
පමණ ප්‍රමාණය, ඊට වාරිමි:—

පී. බී. බ්‍රූලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

උතුරට දවටගහලන්ද, පී. ගෝමිස් අප්පුහාමිට අයිති,
නැගෙනහිරට සහ බස්නාහිරට වන පොතු මුකලාන නොහොත්,
දකුණට. පී. මුමිපි අප්පුහාමිට අයිති ඉඩම.

මිසි 1953ක්වූ අගෝස්තු මස 17 වැනි දින
කොළඹදීය.

අංකය: LA/7749/J/DEA/26/53.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

පී. බී. බ්‍රූලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මිසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 17 වැනි දින
කොළඹදීය.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණදැවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර බ්‍රූලන්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි:

අංකය. Q 4156/J/HLG/1899.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය අණදැවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්
තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය
පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර බ්‍රූලන්කුලමේ නමැති මම
මෙයින් ප්‍රකාශ කරමි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මැරුම් විල්ලි ගත්පත්තුමේ,
කුරුණෑගල නගරයේ, කුරුණෑගල නගර සීමාවකට පිහිටි යතුර
කොටුවකුමුර නොහොත් යතුරකොටුවවත්ත නමැති ඉඩමෙන්
අක්කර 2, රූ 1, පාර්චස් 13ක පමණ විශාලත්වයක් ඇති බිම්
කොටසකට මාරිමි —
උතුරට: මාකස් පෙරකපෙරු මහතාට අයිති ඉඩම,
ඊසානට: මාකස් පෙරකපෙරු මහතාට සහ නවින් අගමලුන්
ටන් අයිති ඉඩම;
නැගෙනහිරට: මාකස් පෙරකපෙරු මහතාට අයිති ඉඩම;
දකුණට විකීර්දුරයාට සහ P W D. දෙපාතීමේතුමිට
අයිති ඉඩම,
බස්නාහිරට: පාරක්

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අර්ථකුරු කෝරළේ ජනාල
ප්‍රාන්ත අණු සභාව තුළ වැලිගමපිටියේ හෙන්ට් ප්‍රාන්තිය
සේවයේ පාරේ පිහිටි වර්පනම් නො 22/7, 22/5, 22/6, 22/9,
22/10, 22 සහ 22/1 දරණ ඉඩම්වලින් කොටස් වූ පාර්චස්
28 89ක පමණ ප්‍රමාණය, ඊට වාරිමි:—

අංකය. J/DEA/26/53.

උතුරට සැන්ට් ජෝර්ජ් පාරේ පිහිටි වර්පනම් නො. 22,
22/1, 22/5, 22/6 සහ 22/7 දරණ ඉඩම්වල ඉතිරි කොටස්,
E 6

පී. බී. බ්‍රූලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මිසි 1953ක්වූ බසෝබර් මස 2 වැනි දින
කොළඹදීය.

අංකය Q. 4548/J/DEA/15/53.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයට නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවාගම කෝරළේ පනාගොඩ පිහිටි අක්කර 5ක පමණ විශාලකම ඇති බඩක්කුම් වත්ත සහ කුඹුර මිටිට යන ඉඩම, ඊට මායිම්:—

උතුරට: හයිලිවල් පාර සහ ගම්සතා පාර,
නැගෙනහිරට: බඩලිමි, ඒ. රෙමානිස් පෙරේරාට අයිති ඉඩම;
දකුණට: බඩලිමි, වාර්ෂිකපොලොව සහ නව අගට අයිති ඉඩම,
බස්නාහිරට: සුඛසමුද්‍රවට අයිති ඉඩම.

පී. ඩී. මූලාශ්‍රයට,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක්වූ මක්කෝබර් මස 5 වැනි දින
කොළඹදීය.

L. D. 4745.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයට නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩවුලත්තම කොඩාගයෙහි කිත්වයර් ගම පිහිටි කිත්වයර් නමැති මක්කෝබර් අක්කර 0, රූ. 0. පර්චස් 19.5ක් පමණකු බිම් කොටස මායිම්:—

උතුරට: පී. බඩලිමි, ඩී. මහපාර සහ රෙසෙව්සම්;
නැගෙනහිරට සහ දකුණට: කිත්වයර් වත්ත;
බස්නාහිරට: පී. බඩලිමි, ඩී. මහපාර සහ රෙසෙව්සම්.

පී. ඩී. මූලාශ්‍රයට,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: J/TW/420/53.

මේ 1953ක්වූ මක්කෝබර් මස 5 වැනි දින
කොළඹදීය.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයට නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කැගලි දිස්ත්‍රික්කයේ, බෙලිගල් කෝරළේ, දකුණු කුඹුර පත්තුවේ, හීන්වැල්ල ගම පිහිටි මෙහි පහත දැක්වෙන මායිම් මිලින් සීමාවෙන උඩමලුමෙහේවත් වත්ත නමැති ඉඩමෙහි අක්කර 2ක් පමණ විශාලකු බිම් කැබෙල්ලක්:—

උතුරට: මොරඵව වත්තේ ගල්වැට;
නැගෙනහිරට: ඇල;
දකුණට: කලුමුම්බුලයේවත්ත;
බස්නාහිරට: අහල

පී. ඩී. මූලාශ්‍රයට,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: ජේ/ජ/2649/ඇල්. ඇම්. 5512.

මේ 1953ක්වූ සැප්තැම්බර් මස 21 වැනි දින
කොළඹදීය.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රයට නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

1. උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ 44a තුලාතේ මරන්දක්කමිල ගම පිහිටා තිබෙන අ. 5 රූ. 0 ප. 25 පමණ මහන ඇති දඹගන ඉඩම, ඊට මායිම්:—

උතුරට සහ දකුණට: ආණ්ඩුවේ ඉඩම;
නැගෙනහිරට: කැකිරව-හොරෙවිපොනානා පාර;
බස්නාහිරට: T. P 322860.

2. උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ 44a තුලාතේ ගල්කුලම් ගම පිහිටා තිබෙන අ. 13, රූ. 0. ප. 20 පමණ මහන ඇති දඹගන ඉඩම, ඊට මායිම්:—

උතුරට, දකුණට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ ඉඩම;
නැගෙනහිරට: සේ. කපුරුගාමියේ ඉඩම

3. උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ 39 තුලාතේ කන්තිමුව ගම පිහිටා තිබෙන අ. 7 රූ. 2, ප. 30 පමණ මහන ඇති කපුරුගග ඉඩම, ඊට මායිම්:—

උතුරට. පුරන කුඹුරු;
නැගෙනහිරට: T. P. 269243;
දකුණට: කන්තිමුව වැව;
බස්නාහිරට: ආණ්ඩුවේ ඉඩම.

4. උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ 39 තුලාතේ ගලන් බිඳුනුව ගම පිහිටා තිබෙන අ. 1, රූ. 0. ප. 1 පමණ මහන ඇති මිඳිලගන ඉඩම, ඊට මායිම්:—

උතුරට. පුද්ගලික කුඹුරු;
නැගෙනහිරට. පිත්තාමියේ කුඹුරු;
දකුණට: හුරුඵවැව වනපාරය;
බස්නාහිරට: ආණ්ඩුවේ ඉඩම.

5. උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ 39 තුලාතේ ඉලක්කොඩයකම ගම පිහිටා තිබෙන අ. 3 රූ. 0, ප. 8. පමණ මහන ඇති මිගගකුඹුර, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: ආණ්ඩුවේ ඉඩම;
දකුණට: ඇල,
බස්නාහිරට: වෑකන්දව වත්තර තිබෙන ඉඩම.

6. උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ 39 තුලාතේ පහල දික්වැව ගම පිහිටා තිබෙන අ. 1, රූ. 2 ප. 28, පමණ මහන ඇති පලුගන අක්කරේ, ඊට මායිම්:—

උතුරට: ආණ්ඩුවේ ඉඩම;
නැගෙනහිරට: පුද්ගලික ඉඩම;
දකුණට. ඇල;
බස්නාහිරට: වෑකන්ද

7. උතුරුමැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුඵ පළාතේ 39 තුලාතේ දික්වැව ගම පිහිටා තිබෙන අ. 5, රූ. 0, ප. 0. පමණ මහන ඇති මිඳිලගන ඉඩම, ඊට මායිම්:—

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ ඉඩම;
දකුණට: දික්වැව ඇලට වත්තර තිබෙන ඉඩම

පී. ඩී. මූලාශ්‍රයට,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: J/LLD/246/53 (VE) LR 1259.

මේ 1953ක්වූ මක්කෝබර් මස 3 වැනි දින
කොළඹදීය.

1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ

(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලයේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කර්තෘ දිසායකයන්, කර්තෘ නොවලියේ, රජමුනාගොඩ ගම පිහිටි, පහත සඳහන් මායිම් ඇති, අක්කර 3, රූ 2, පර්චස් 2ක් පමණ බිම් ප්‍රමාණයක් ඇති, මහලොව ගස්වි පෝර්ස් වතුයාය විසින් අයිතිකම් කියන මැදුරක්ද නැති බිම් කැබැල්ල. —

උතුර: ලොව 19668, 19670, 19671, 19674 වසරෙන් මුල් සැලැස්ම නො. 12959 සඳහන්වන ඉඩම් කැබැල්ල සහ T. P S 116,538 සහ 131,589,

නැගෙනහිර: ලොව Q 605 සහ P 605 වසරෙන් මුල් සැලැස්ම නො. 4,332 සඳහන්වන ඉඩම් කැබැල්ල;

දකුණ: ලොව P. 605 වසරෙන් මුල් සැලැස්ම නො. 4,332 සඳහන්වන ඉඩම් කැබැල්ල සහ T. P 123,266;

බස්නාහිර: T P නො. 123,266 සහ 116,537 වසරෙන් සඳහන්වන ඉඩම් කැබැල්ල.

පී. බී. බුලත්කුලයේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය. L. H 1026/J/LG 29/53.

මි 1953ක් වූ ආගෝස්තු මස 10 වැනි දින කොළඹදීය.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලයේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) අක්කර 1 පමණක් සහ උලුපල්ල කෝරළේ කුච්චිකුල ගම පිහිටා තිබෙන දියුලගහ අක්කරය කියන රූ 1, පර්චස් 1.92 පමණ මහත ඇති ඉඩම, ඊට මායිම්: —

උතුර: ඇම. බෙහිගේ ඉඩම;
නැගෙනහිර: සහ දකුණ: අණ්ඩුවේ ඉඩම;
බස්නාහිර: බී මල්ලාගේ ඉඩම

(2) අක්කර 1 පමණක් සහ උලුපල්ල කෝරළේ කුච්චිකුල ගම පිහිටා තිබෙන දියුලගහ අක්කරය කියන රූ 7.04 පමණ මහත ඇති ඉඩම — ඊට මායිම්: —

උතුර: ජේ. ඩී. පෙන්නාගේ ඉඩම,
නැගෙනහිර: අණ්ඩුවේ ඉඩම;
දකුණ: ටී අබ්දුදුගේ ඉඩම;
බස්නාහිර: බී මල්ලාගේ ඉඩම.

(3) අක්කර 1 පමණක් සහ උලුපල්ල කෝරළේ කුච්චිකුල ගම පිහිටා තිබෙන දියුලගහ අක්කරය කියන රූ 2, පර්චස් 1.60 පමණ මහත ඇති ඉඩම, ඊට මායිම්: —

උතුර: ඇම රජයාගේ ඉඩම;
නැගෙනහිර: ඇම බෙහිගේ ඉඩම;
දකුණ: අණ්ඩුවේ ඉඩම;
බස්නාහිර: අණ්ඩුවේ ඉඩම.

පී. බී. බුලත්කුලයේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක් වූ සැප්තැම්බර් මස 19 වැනි දින කොළඹදීය.

අංකය. Q 4247/J/HLG/2140.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලයේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලයේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිසායකයන්, නැගෙනහිර සියනැකෝරළේ නාපගොඩ පිහිටි අම්බලගේගා ගලා ඉඩමෙන් අඹි 72 x 9 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්: —

උතුර: මාර්මානි ඇල සහ දඹවගහකුඹුරේ බෑමිම;
නැගෙනහිර: එච්. බී. බිබ්ලි. ගුණසේකරව අයිති දඹවගහ කුඹුර,
දකුණ: හුඹුරියාඩ—කෝන්ගහදෙණිය ගවසනා පාර;
බස්නාහිර: එච්. බී. බිබ්ලි. ගුණසේකර ගෙන්මයාට අයිති අම්බලන්ගේගා.

(2) කොළඹ දිසායකයන්, නැගෙනහිර සියනැකෝරළේ නාපගොඩ පිහිටි කෝන්ගහදෙණිය ගලා ඉඩමෙන් අඹි 456 x 6 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්: —

උතුර: එච්. ඩී. ආරුන් අප්පුහාමිට, අයිති ගැනීමට ගත ඉඩමේ කොටසක්,
නැගෙනහිර: මාර්මානි ඇල, කුඹුර සහ ගිනිපෙට්ටි ශාමාන්ත වැඩපොල,
දකුණ: එච්. බී. බිබ්ලි. ගුණසේකර මහත්මයා අයිතිකම් කියන ඉඩම;
බස්නාහිර: පිහිටිවනිය.

(3) කොළඹ දිසායකයන්, නැගෙනහිර සියනැකෝරළේ නාපගොඩ පිහිටි බදුල්ලගහදෙණිය ගලා ඉඩමෙන් අඹි 542 x 11 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්: —

උතුර: බිබ්ලි. බාලසූරිය මහත්මයා අයිතිකම් කියන ඉඩම සහ ගිනිපෙට්ටි වැඩපොල;
නැගෙනහිර: දඹවගහකුඹුර සහ බදුල්ලගහදෙණිය කුඹුර;
දකුණ: දඹවගහකුඹුර සහ ගිනිපෙට්ටි වැඩපොල;
බස්නාහිර: මාර්මානි ඇල සහ කෝන්ගහදෙණිය ගලා ඉඩම.

පී. බී. බුලත්කුලයේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක් වූ සැප්තැම්බර් මස 28 වැනි දින කොළඹදීය.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලයේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

උතුර: කර්තෘ සහ පළාත් ආණ්ඩුසභාවට අයිති ඉඩමද;
නැගෙනහිර: කර්තෘ සහ දකුණ: කර්තෘ; බටහිර: කොළඹ-ගාලුපාරද ගලා මායිම් ඇති, කර්තෘ දිසායකයන් කර්තෘ නොවලියේ කර්තෘ පළාත් ආණ්ඩුසභා සීමාකුල, මේලාපුර කර්තෘ පිහිටි අක්කර 2 1/2 ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති, (පාලම් දෙකට අතර බිම්) නලම් නමැති ඉඩම් කවිටියක්.

පී. බී. බුලත්කුලයේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය. L. H 921/J/HLG/1575.

මි 1953ක් වූ ඔක්තෝබර් මස 1 වැනි දින කොළඹදීය.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලයේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

අවකලන් කෝරළේ කුගවෙල නමැති ගම පිහිටි නො. F. V. P. 4, දරන පලාත් ලොව නො. J 3 දරන උඩදොලොස්

වෙලකුඹුර සහ මැදදෙකුඹුර යන ඉඩමිලින් අක්කර 2ක් පමණ විශාල කැබලිලක්, එහි මායිම:—

උතුර: ගම්පොලවත්ත F. V. P. 4 ලොව A 4 ක්‍රමවේල;
නැගෙනහිර: නෙටුල්ගහකුඹුර සහ විනානගොකැල්ල;
දකුණ: කහවත්ත-කොටකොනන ගම්පොල,
බවහිර: පැල්මඩුල්ල-රක්වාන පාර සහ පරණ වාර්මාට්
ඇල:

පී. ඩී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: J/HLG/1380/LR 5113.

මේ 1953ක්වූ බන්තෝබර් මස 8 වැනි දින
කොළඹදීය.

සම්බන්ධ අංකය: L. P. 6186.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උමිමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9
දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි
උපවගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවර
යා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ හමැති මම බෙදිත් ප්‍රකාශ කරමි.

ගාලු දිඤ්ඤිකයේ වැල්ලොබොඩ පත්තුවේ තිරගහගම පිහිටි
නම්වර A 1,269 දරණ බුලික සිතියමේ කැබලි නම්වර 1, 2, 3
සහ 4 යනුවෙන් මෑත වෙන්කරනලද කැබලිවලින් කැබලි
නම්වර 3 සහ 4න් වෙන්කර ඇති මායිය හැර, මැලිබදුවත්ත
නොහොත් පඹුරුගහවත්ත යනුවෙන් හැඳින්වෙන බිම් ප්‍රමාණය,
අ. 1, රූ. 0, ප. 21.8ක් ඇති සරළම ඉඩම් කැබලි.

පී. ඩී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක්වූ පැප්කැම්බර් මස 21 වැනි දින
කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උමිමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9
දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1)
වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ හමැති මම බෙදිත්
ප්‍රකාශ කරමි:

(1) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ කුඩාවටගල ගමේ පිහිටා තිබෙන
කැබලිවල වෙල කීයන ඉඩමෙන් අක්කර 3.50 පමණ මහන
ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට කැබලිවල වෙල;
දකුණට කුඩාවටගල වෙල;
නැගෙනහිරට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ ඉඩම්

(2) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ කුඩාවටගල ගමේ පිහිටා තිබෙන
කැබලිවල වෙල කීයන ඉඩමෙන් අක්කර 3.50 පමණ මහන
ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට: ආණ්ඩුවේ ඉඩම්,
දකුණට කැබලිවල වෙල,
නැගෙනහිරට පත්ගල ඇල,
බස්නාහිරට, ආණ්ඩුවේ ඉඩම්.

(3) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ කුඩාවටගල ගමේ පිහිටා තිබෙන
කලාකොට්ඨාසයේ කීයන ඉඩමෙන් අක්කර 23.46 පමණ මහන
ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට, දකුණට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ කැලෑව,
නැගෙනහිරට: කුඩාවටගල වෙල.

(4) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ කුඩාවටගල ගමේ පිහිටා තිබෙන
කුඩාවටගල වෙල කීයන ඉඩමෙන් අක්කර 3.74 පමණ මහන
ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට: ආණ්ඩුවේ කැලෑව සහ කුඩාවටගල ගත්ගොඩ;
නැගෙනහිරට සහ දකුණට: ආණ්ඩුවේ කැලෑව;
බස්නාහිරට: කලාකොට්ඨාසයේ න.

(5) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ කුඩාවටගල ගමේ පිහිටා තිබෙන
කුඩාවටගල ගම කීයන ඉඩමෙන් අක්කර 1.74 පමණ මහන
ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: ආණ්ඩුවේ කැලෑව,
බස්නාහිරට: කුඩාවටගල වෙල්ලයාය.

(6) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ ඔහුවටගල ගමේ පිහිටා තිබෙන
මහවටගල වෙල කීයන ඉඩමෙන් අක්කර 4.88 පමණ මහන ඇති
බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට: වටගල ඇල,
දකුණට: ආණ්ඩුවේ කැලෑව;
නැගෙනහිරට: මෑකන්ද,
බස්නාහිරට: ආණ්ඩුවේ කැලෑව.

(7) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ මහවටගල ගමේ පිහිටා තිබෙන
මහවටගල ගම කීයන ඉඩමෙන් අක්කර 4.54 පමණ මහන ඇති
බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට: වාර්මාට් ඇල,
දකුණට: වටගල ඇල;
නැගෙනහිරට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ කැලෑව.

(8) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ දෙමටගොල්ලුගම ගමේ පිහිටා
තිබෙන දෙමටගොල්ලුගම මුත්තේන කීයන ඉඩමෙන් අක්කර
1.92 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට: දෙමටගොල්ලුගම ගත්ගොඩ,
දකුණට, නැගෙනහිරට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ කැලෑව.

(9) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ දෙමටගොල්ලුගම ගමේ පිහිටා
තිබෙන කේරුගහකොට්ඨාස කීයන ඉඩමෙන් අක්කර 0.10 පමණ
මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට සහ නැගෙනහිරට: ආණ්ඩුවේ කැලෑව;
දකුණට සහ බස්නාහිරට: දෙමටගොල්ලුගම මුත්තේන.

(10) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ දෙමටගොල්ලුගම ගමේ පිහිටා
තිබෙන දෙමටගොල්ලුගම ගම කීයන ඉඩමෙන් අක්කර 2.16
පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට සහ නැගෙනහිරට: ආණ්ඩුවේ කැලෑව;
දකුණට: දෙමටගොල්ලුගම මුත්තේන;
බස්නාහිරට: කොහොඹගහවත්ත.

(11) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ දෙමටගොල්ලුගම ගමේ පිහිටා
තිබෙන කොහොඹගහවත්ත කීයන ඉඩමෙන් අක්කර 0.11 පමණ
මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ කැලෑව;
නැගෙනහිරට සහ දකුණට: දෙමටගොල්ලුගම ගම.

(12) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ දෙමටගොල්ලුගම ගමේ පිහිටා
තිබෙන කොහොඹගහවත්ත කීයන ඉඩමෙන් අක්කර 1.10 පමණ
මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ
කැලෑව

(13) උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිඤ්ඤිකයේ කලාගම්
පළාතේ කිරලොව කෝරළේ දෙමටගොල්ලුගම ගමේ පිහිටා
තිබෙන දෙමටගොල්ලුගම දඹගහවත්ත කීයන ඉඩමෙන්
අක්කර 1.20 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට: දෙමටගොල්ලුගම ගොඩ අක්කරේ;
දකුණට සහ බස්නාහිරට: ආණ්ඩුවේ කැලෑව,
නැගෙනහිරට: වාන් ඇල.

(14) උතුරු මැද පළාතේ කුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කිරිඳවෙල කොරළේ දෙමටටොල්ලෑගම ගමේ පිහිටා තිබෙන දෙමටටොල්ලෑගම ගොඩඉක්කරේ කියන ඉඩමෙන් අක්කර 1.74 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට සහ බස්නාහිරට අණුවෙහි කැලෑම,
දකුණට දෙමටටොල්ලෑගම දඹගහවත්ත,
නැගෙනහිරට මහකුඹුර.

(15) උතුරු මැද පළාතේ කුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කිරිඳවෙල කොරළේ දෙමටටොල්ලෑගම ගමේ පිහිටා තිබෙන මහකුඹුර කියන ඉඩමෙන් අක්කර 22.70 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට දඹගහකුඹුර;
දකුණට වෑකන්ද;
බස්නාහිරට වෘත් ඇල,
නැගෙනහිරට අණුවෙහි කැලෑම.

(16) උතුරු මැද පළාතේ කුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කිරිඳවෙල කොරළේ දෙමටටොල්ලෑගම ගමේ පිහිටා තිබෙන දඹගහකුඹුර කියන ඉඩමෙන් අක්කර 0.96 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට අණුවෙහි කැලෑම;
දකුණට මහකුඹුර.

(17) උතුරු මැද පළාතේ කුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කිරිඳවෙල කොරළේ දෙමටටොල්ලෑගම ගමේ පිහිටා තිබෙන දඹගහකුඹුර කියන ඉඩමෙන් අක්කර 1.60 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට අණුවෙහි කැලෑම;
බස්නාහිරට දඹගහකුඹුර.

(18) උතුරු මැද පළාතේ කුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කිරිඳවෙල කොරළේ දෙමටටොල්ලෑගම ගමේ පිහිටා තිබෙන දඹගහකුඹුර කියන ඉඩමෙන් අක්කර 0.4 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට, බස්නාහිරට සහ දකුණට අණුවෙහි කැලෑම,
නැගෙනහිරට දඹගහකුඹුර.

(19) උතුරු මැද පළාතේ කුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කිරිඳවෙල කොරළේ කොලඹුන්තාගම ගමේ පිහිටා තිබෙන කොලඹුන්තාගම අක්කරේ දුබම කියන ඉඩමෙන් අක්කර 4.43 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට සහ දකුණට අණුවෙහි කැලෑම;
නැගෙනහිරට සහ බස්නාහිරට වෑකන්ද.

(20) උතුරු මැද පළාතේ කුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කිරිඳවෙල කොරළේ මනම්පේරගම ගමේ පිහිටා තිබෙන මනම්පේරගම පුරුණවෙල කියන ඉඩමෙන් අක්කර 8.8 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට අණුවෙහි කැලෑම;
දකුණට මනම්පේරගම පුරුණවෙල.

(21) උතුරු මැද පළාතේ කුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ කිරිඳවෙල කොරළේ මනම්පේරගම ගමේ පිහිටා තිබෙන අක්කර 1.28 පමණ මහන ඇති බිම් කැබැල්ල, ඊට මායිම:—

උතුරට මනම්පේරගම පුරුණවෙල,
නැගෙනහිරට සහ දකුණට අණුවෙහි කැලෑම;
බස්නාහිරට ප්‍රසිද්ධ මහ පාර.

පී. බී. බ්‍රැන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිලිබඳ ඇමතිතුමා.

අංකය J/AL/1477/LR 1301.

මේ 1953ක්වූ සැප්තැම්බර් මස 7 වෙනි දින කොළඹදීය.

අංකය: Q. 3459/J/HLG/1367

1950 වූ අග්‍රහ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩගා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස් කරන බැව් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	මුලික ප්ලාන් නො. A 2,968.	ගම්—ව්‍යාප්තිය	ප්‍රමාණය, අ.රු.ප.,
1	දඹවගහවත්ත	.. මව්ව සහ ලීද	එහි නෝමිස්, ව්‍යාප්තිය, හෝමිගම	.. 0 0 4
2	මැදවිලකුඹුර	.. අඹිපාර	බිඹිලීම් දෙකේ සිටිමත්, බිඹිලීම්, දෙකේ බසියස්, ව්‍යාප්තිය	.. 0 0 5.1
3	කොට්ටලබැදුවහ	.. එම	බිඹිලීම් දෙකේ, ව්‍යාප්තිය	.. 0 0 7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙතන් සබන්ධකම් කියා සිටින සියලුදෙනාම හමු කළහොත් ඔවුන්ගේ ලියවිලිවලින් බලපැවැත් අවලුත් හෝ මේ 1953ක්වූ දෙසැම්බර් මස 14 වැනි දින අපරහාය 2.30 වූ විට කොළඹ කවිචේර් රෝදී මා සම්මුඛ මිය යුතුයි.

තවද මේ 1953ක්වූ ඔක්තෝබර් මස 30 වැනි දිනට මත්කෙන් ඒ ඉඩම් සබන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දි ලේඛිතව ඇති කරුණු පිලිබඳ විස්තරත් වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මේ 1953ක්වූ ඔක්තෝබර් මස 17 වෙනි දින කොළඹ කවිචේර් රෝදීය.

ඒ. සෙන්ට්‍රි මිපේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ අණුවෙහි උප ඒජන්තතුමා.

අංකය: Q. 3996/J/FCU/1290

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා ඉඩගා පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවෙහි අදහස් කරන බැව් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	මුලික ප්ලාන් නො. A 3,495.	ගම්—සුදුමැල්ල (කොළඹ)	ප්‍රමාණය, අ.රු.ප.
1	මැකුලුම් පාරේ පිහිටි වර්පනම් නො. 70 දරණ ඉඩමේ කොටසක්	ඉඩම, කාපප 2, ලී ගේවිටු 2 සහ කාපපක කොටසක්.	රජය සහ සීමාසහිත 'වෙට්ටර් සයිනි සෝස්' සමාගම, නො. 457, යුනියන් පෙදෙස, කොළඹ	0 0 5.11
2	එම	ඉඩම, කාපප 2, සකබ් ගේවිටුව, ඇස්බැස්ටම් ගොඩනැගිල්ල, ඇස්බැස්ටම් වැසිකිලිය, සිත්කේකබ් මඩුව, උර් සෙවිලිකුල ගොඩනැගිල්ලක කොටසක්, මකුර පසිපස, වැලිපෝත් කණුව, ඇහිලි 2ක කොටස්, උර් සෙවිලිකුල ගොඩනැගිල්ලක්, ඇස්බැස්ටම් ලී ගොඩනැගිලි 2, සිත්කේ ලී මඩුව 2 සහ ලී වැට	එම සහ සමුපකාර නොගබ්බු වෙලුද අගනුගා	1 0 31.53
3	එම	ඉඩම උර් සෙවිලිකුල ගොඩනැගිල්ලක කොටස්; කාපපක කොටසක්, ඇහිලිය, ඇහිලි 2ක කොටස්, වැලිපෝත් කණුව, ඇස්බැස්ටම් ගොඩනැගිල්ලක කොටස් සහ වැට	එම	.. 0 0 22.38

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 15වැනි දින පුඵභාග 9.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විභාගයක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 10වැනි දින කොළඹ කවිචේරියේ දීය.

ඒ. සෙන්ටි. ඩී. පී. ජයරත්න,
කොළඹ දිනත්තයේ අණුවේ උප ඒජන්තතුමා.

අංකය : Q 4387/J/LLD/2539

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස්කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පොල්ගේනලියැද්ද	අවුරුදු 15ක්වූ කහවගසක් සහ අවුරුදු 6ක්වූ අභිගසක් ඇති බැවිම සහ කුඹුරු	පී. ඒ. ඩී. දුට්ටුගල, වෙරළපොළ, පලාල, පැපිලියමල	0 0 12.2
2	කහවගසවත්ත	අවුරුදු 2-20ක්වූ රබර් ගස් 56ක් ඇති රබර් ඉඩම, අවුරුදු 15ක්වූ කහවගස සහ දිල් දෙල් ගස, අවුරුදු 2 සහ 5ක්වූ පුම්කන්ගස් 2, අවුරුදු 2ක්වූ කිතුල්ගස සහ ඇල	එම ..	0 0 29.1
3	මතුලුගහ කුඹුරු නොහොත් බන්ඩාරවෙල	බැවිම සහ කුඹුරු	සී. ඒ. සුභකන්සිඤ්ඤා, මන්ඩවල, එච් ඒ වන්දාවතී සුරියප්පෙරුම ගාමිනේ, කොස්පිටියාන, පුලොබ, ඇස්. ඇම්. ඩී. ඉසකයස්, තරල, ඒ. ගස්. අමාරිස්අප්පු, අනුරගොඩ	0 0 12
4	එම ..	එම ..	සී. ඒ. ජේමිස්අප්පු, මන්ඩවල	0 0 24.7
5	එම ..	එම ..	එම, එච් ඒ සී. සුරියප්පෙරුම ගාමිනේ, කොස්පිටියාන, ඇස්. ඇම්. ඩී. ඉසකයස්, තරල, ඒ. ගස්. අමාරිස් අප්පු, අනුරගොඩ	0 0 25.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 29 වැනි දින පුඵභාග 9.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 15වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 17වැනි දින කොළඹ කවිචේරියේ දීය.

ඒ. සෙන්ටි. ඩී. පී. ජයරත්න,
කොළඹ දිනත්තයේ අණුවේ උප ඒජන්තතුමා.

අංකය : Q. 4225/J/E/2039.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස්කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දිවුල්ගහවත්ත	ඉඩම, සීර ගොඩනැගිල්ල සහ ලින් දෙක	එදිරිසූරියගේ දෙගන් අල්විස් අප්පු, නීලන්තර, වන්තිආච්චිගේ මැත්තේවගාමි, එම ජේදිස්, රදදෙනාම ගොඹිගොඩුව, බොරලැස්ගොඩුව	1 0 24.2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 29වැනි දින පුඵභාග 9.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 17වැනි දින කොළඹ කවිචේරියේ දීය.

ඒ. සෙන්ටි. ඩී. පී. ජයරත්න,
කොළඹ දිනත්තයේ අණුවේ උප ඒජන්තතුමා.

අංකය : Q. 2498.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස්කරන බැව් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දවුල්ගහවත්ත, 5 වැනි කොඬාගලේ පිහිටි වර්පනම් නො 12 දරණ ඉඩම	ඉඩම සහ ගොඩනැගිලි	මනමනාසිඳෙලාගේ උතු පොත්සේක, එම මනුමේල් පොත්සේක, එම මනියස් පොත්සේක, එම මරිය සුස්තියා පොත්සේක, සියලුදෙනාම කුරුණ, මිගමුව	1 1 38.8

ගුණ සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන්ගේ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 28 වැනි දින පූර්ණය 11 වන වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්බුධම්ම යුතුයි.

තම ද වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවයන්, එක් ඉඩම ලබාගැනීම හැන මන්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, මන්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මි 1953ක්වූ ඔක්තෝබර් මස 17 වැනි දින කොළඹ කම්මේරියේදීය.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

අභිකය : Q. 4386/J/H/2427.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූලික පලයන් නො. A 3,505. ගම්—වෙල්ලි නො. 10, කොරලවැල්ල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීරණය	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මෙල්ලගමන්ත, කොරලවැල්ල පාරේ. පිහිටි වර්ජනම නො. 155 සහ 155A දරණ ඉඩම්	ඉඩම, උඵ රසවිලිකල හිස්පැන්සරිය, කොන්ක්‍රීට් වගලය ඇති වැසිකිලිය, මතුර වැන්නිය, ලීද, ආපොතිකර් මහත්මයාගේ රසය, ගැරේජ් එක, වැසිකිලිය, නාපප 2ක, කුඳුකුකුණ 7 සහ ලී ගේවිටු 3	මොරටු පළාත් ආණ්ඩු සභාව, මොරටුව	0 1 14.85

ගුණ සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන්ගේ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 29 වැනි දින අපරහාන 3 වන වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්බුධම්ම යුතුයි.

තම ද වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවයන්, එක් ඉඩම ලබාගැනීම හැන මන්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, මන්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මි 1953ක්වූ ඔක්තෝබර් මස 17 වැනි දින කොළඹ කම්මේරියේදීය.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

අභිකය : Q. 4052/J/TW/1553.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූලික පලයන් නො. A 3,242. ගම්—පැලියගොඩ, පව්විය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීරණය	ප්‍රමාණය, අ. රූ. ප.
3	කාසිවෙව්වියලුල්ල කුඹුර නොහොත් කාසිවෙව්විය වත්ත	අවුරුදු 35 ක්වූ ආගම සහ කොස්ගස, අවුරුදු 2-5 ක්වූ ආගම, දෙවනගස, රදබන්ගස, පැපොල්ගස සහ රකොළේපලුරු ඇති ඉඩම්	වි. ජීවිති ප්‍රනාන්දු, නො. 730A, පැලියගොඩ, පව්විය සහ කේ. එම්. ජුවානිස් අප්පුහාමි, 159, ජම්පොර් වීඩි, කොළඹ 13	0 0 2.29

ගුණ සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන්ගේ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 29 වැනි දින අපරහාන 2 30 වන වේලාවට කොළඹ කම්මේරියේදී මා සම්බුධම්ම යුතුයි.

තම ද වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවයන්, එක් ඉඩම ලබාගැනීම හැන මන්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, මන්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. තම ද වම් 1952 ක්වූ ඔක්තෝබර් මස 31 වැනි දින නො. 10,466 දරණ ලංකාණ්ඩුමේ "ගැපෑර්" පනුගේ මේම ඉඩම හැන ප්‍රසිද්ධකරනලද දැන්වීම මෙයින් අමිලංගුමේ.

මි 1953ක්වූ ඔක්තෝබර් මස 17 වැනි දින කොළඹ කම්මේරියේදීය.

ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

අංකය : L. H. 971.

1950 අභික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මූල් හැලස්මේ නො. A 3,519. ගම්—ගොරණ (කොටගස්), වෙල්ලි නො. 1, ගලේදකුගොඩ (ගොරණ නගර සභා සීමාව තුළ), කුඹුරක් පත්තුවම් රයිගම් කෝරළේ, (කර්තර දිස්ත්‍රික්කය)

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීරණය	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බෝගමවත, මී ජ පණම් නො 119, පා න් දු ර පාර	අවුරුදු 50 ක් වයස ඇති කොස්කස් සහ පොල්ගස් 7 ක්ද, අවුරුදු 20 ක් වයස ඇති පොල්ගසක් සහ කිතුල්ගස් 6 ක්ද, අවුරුදු 10 ක් වයස ඇති රටදෙල් ගසක්ද, කොස්ගසක්ද, ප්‍රේමු ගසක්ද, නන්නන් ගසක්ද, නාවා ගසක්ද, මුනම්ල් ගසක්ද, රඹුටත්ගසක් සහ අම්බන් දෙකක්ද, පුම්බන්ගස් 6 ක්ද, අවුරුදු 5 ක් වයස ඇති කෝපිගස් ක්ද, 16 දෙහිගසක්ද, රටදෙල්ගසක්ද, මෑලී අඟෝද ගසක්ද, අම්බන් 7 ක්ද, පොල්ගස් 2 ක්ද, ප්‍රේමුගසක් 2 ක්ද, අඟෝදගස් 3 ක්ද, කොස්ගසක්ද, ප්‍රේමුගසක්ද, කෝන්ගසක්ද, මුරුන්ගාගසක්ද, සහ දෙබම්ගස් 2 ක්ද. අවුරුද්දක් වයස ඇති කෝපි ගස් 11 ක්ද, රටදෙල්ගසක්ද දෙබම්ගසක්ද, කතුරුමුරුන්ගාගසක්ද, පුම්බන්ගස් 4 ක්ද, ප්‍රේමුගසක් 2 ක්ද, පැපොල්ගසක්ද, කාටකාලික ගොඩනැගිලි 1 ක්ද, සීර ගොඩනැගිලි 2 ක්ද	ගොරණ පදිංචි ජී. ඩී. ජම්ස් සිංහේ, සහ ජී. ඩී. ජීනපාල	0 0 16 7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 21 වෙනි දින පෙරවරු 9.30ට හොරණ අදායම් පාලන කුමාරයන් කාර්යාලයේදී මා සම්මුඛ විභාග කෙරෙහි.

තවද වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 10 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම හැකි වන්නේද ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් මින්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීම මා වෙත පවසා දෙන සහතික (ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ බත්තරමුල් මස 13 වෙනි දින
කවරුරු කවිවරුන්ගේදීය.

ඩී. ආර්. ඇල් බාලසුරිය,
කවරුරු දිනපත්තියේ අධ්‍යක්ෂ ජනරාල් ජ්‍යෙෂ්ඨ උප ඒජන්තතුමා.

LD. 4436.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අනුමැති අදහස්කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර.—

මධ්‍යම පළාතේ මහනුවර දිනපත්තියේ, උඩ මුලුත්තම කොට්ඨාසයේ අභිමුඛ කොරළේ සමර්විල්, ග්ලෙන්කොයාර්, වනරජ, නිව්වැලි සහ තෝර්වුඩ් යන ගම්වල පිහිටි වතුමිලිත් කිමි කොටස්:—

නො.	ඉඩමේ නම	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.	විභාගය පවත්වන මේලාම්
1	ලෙනන්ති වත්ත	සීමාසහිත ලෙනන්ති හේ වතු සමාගම, ඒජන්තවරු: කොළඹ සීමාසහිත ගෝඛන් චේප්පර් සමාගම	21 3 28	පෙරවරු 9
3	කාසල් වත්ත	කුමාරවිලියේ “ග්ලෙන්පෝල් පාත්” හි නො. 3 දරණ සමනල නිවස පදිංචි චේ. ඇල්. ඇම්. ප්‍රනාංග	4 1 10	
5	එම	එම	0 0 14	පෙරවරු 9.15
6	එම	එම	5 1 26	
6 1/2	පාර	එම	0 0 12	
7	කාසල් වත්ත	එම	19 1 2	
8	එම	එම	37 0 21	පෙරවරු 10.15
9	එම	එම	8 1 4	
11	කාසල් වත්ත	කොළඹ “පල්ලම් රෝඩ්” නො. 32/3 පදිංචි බඩවිලි. එම්. අමරසූරිය	36 1 33	පෙරවරු 9.45
14	එම	එම	2 2 36	
25	බ්ලොයාර් ඇන්ඩ් වත්ත	එම	0 1 10	පෙරවරු 10
26	එම	එම	91 0 1	
36	ග්ලෙන්කොයාර් වත්ත	එම	48 1 5	පෙරවරු 10.15
42	එම	එම	104 2 14	
43	එම	එම	0 0 39	
44	එම	එම	12 0 18	
17	සම්මිල් වත්ත	කුමාරවිලියේ සීමාසහිත “සිලෝන් ප්‍රොජෙක්ට්” හේ වතු කොමිපැනිය	11 2 26	පෙරවරු 11
18	එම	එම	5 2 36	
20	එම	එම	1 3 17	
21	එම	එම	0 1 10	
23	එම	එම	60 0 5	පෙරවරු 11.30
24	බත්තරමුල් වත්ත	කුමාරවිලියේ “සිලෝම්” බස් කොමිපැනියේ බී. එම්. විලියම්	65 0 18	
28	සමුත්තරජ වත්ත	කුමාරවිලියේ “මල්වත් හමුස්” හි පිහිටි සීමාසහිත “පොසිටන්” සහ “සමුත්තරජ” වතු කොමිපැනිය	142 1 35	පෙරවරු 11.30
29	එම	එම	0 0 28	
30	එම	එම	0 0 3	
31	මර්ලේ වත්ත	ලංකාවේ සීමාසහිත “වනරජ” හේ වතු කොමිපැනිය, ඒජන්තවරු: කොළඹ සීමාසහිත ලුම්ප් සහ මුහුන් කොමිපැනිය	0 0 3	
32	එම	එම	0 0 7	පෙරවරු 2
33	එම	එම	0 0 21	
34	එම	එම	82 3 30	
41	ගොනිවත්ත	විලියම් රෝලෝ, සීමාසහිත “ජ්‍යෙෂ්ඨ ප්‍රොඩ්‍රස්” වතු කොමිපැනිය, “ජ්‍යෙෂ්ඨ ගැබ්ස්” සහ කොමිපැනිය, චේප්පර්වරු විදිය, ලන්ඩන්, ජී. සී. ඒජන්තවරු: කොළඹ, සීමාසහිත “ජේප්ප් ස්ටුවර්” කොමිපැනිය	126 1 47	පෙරවරු 2 30
45	නිව්වැලි වත්ත	ජේන් ක්වෙල් සී. ජී. වෙතමගේ උරුමකරුගේ, ඒජන්තවරු: කොළඹ කැ. පෙ. නො. 91, සීමාසහිත “මැන්ඩ්ලිස්”	37 2 33	
46	එම	එම	26 2 28	පෙරවරු 3
47	අබර්ඩ් වත්ත	වෙලුම් මරේ මෙන්සිස් නෝනාගේ උරුමකරුගේ, ඒජන්තවරු: කොළඹ කැ. පෙ. නො. 24, සීමාසහිත “කාසල් කේබ්” කොමිපැනිය	0 2 14	
48	තෝර්වුඩ් වත්ත	වෙලුම් මරේ, මැදකුමාරේ, සීමාසහිත “ජ්‍යෙෂ්ඨ ප්‍රොඩ්‍රස්” සහ වතු කොමිපැනිය	0 0 23	

ඉහත සඳහන් ඉඩම්වලට කීවිකම, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම නම් කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවිලික් බලය ලත් අයවලුන් හෝ මි 1953ක්වූ දෙසැම්බර් මස 3 වෙනි දින උපලබ්ධිනාමයේ පස්වෙනි කොටුවේ සඳහන් වේලාවට මහනුවර කම්මරවරයන්ගේ මා සම්මුඛව පිය කළහ.

නවද මි 1953ක්වූ නොවැම්බර් මස 26 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන මත්තේ දුල්ලිටම ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්තේ මුදල හා ඒ මුදල ගණන්බැඳු හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවිලික් දැනුම් දිය යුතුයි.

එසේ කලින් ලියවිලිවිලික් දැනුම් දුන් අයිතිවාසිකම් සම්බන්ධයෙන්, මහාගණේදී සලකනු නොලැබේ.

මි 1953ක්වූ බක්කෝබර් මස 19 වෙනි දින මහනුවර කම්මරවරයන්ගේ දිස.

රේස් රයිඩ්, මහනුවර දිනත්තියේ අණුවම් උප ඒජන්තතුමා.

සම්බන්ධ නම්වරයා : L. P. 6456.

1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවම් අදහස් කරන බැව් 1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටී. බෙරවිපොත, ජලය ගැලීමේ වේගය පාලනය කිරීමේ දෙයටද දෙකක් නැතිව සඳහා:

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. අඩංගු නම	අංකය	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
609	බුක්කේවිටුම්	.. සුමුර, එලව එ මත්ත සහ බැමමක් කිට්ටු සුමුර අත්තරින උද්දකි	පිටියල, ගොඩමුණේ, ගමුලුලාදුනි නැන්පත් පී. ඩී ඇල් ගජනායක මහත්මයා, බැමම මාර්මාට් දෙපාර්තමේන්තුව මගින් සාදන ලදී	0 0 27.68
610	මත්තක ඇල	.. ඇලටුනි ජලගැලීමේ වේගය පාලනය කිරීම සඳහා බැමමෙහි නතනලද දෙයටද දෙකක් නිසිව	ජලය සහ පිටියල ගොඩමුණේ ගමුලුලාදුනි නැන්පත් පී. ඩී ඇල්. ගජනායක මහත්මයා, ජල වේගය පාලනය කිරීමේ බැමමෙහි නතනලද දෙයටද මාර් දෙපාර්තමේන්තුවෙන් සාදන ලදී	0 0 39.78
611	බුක්කේවිටුම්	.. අවුරුදු 10 වසය ඇති පුවක් ගසක්ද, අවුරුදු 60 පමණ වසය ඇති ඉම්බසක්ද ඇති වන්න සහ බැමමක් නිසිව	පිටියල ගොඩමුණේ ගමුලුලාදුනි නැන්පත් පී. ඩී. ඇල්. ගජනායක මහත්මයා, බැමම මාර් මාර් දෙපාර්තමේන්තුවෙන් නතනලදී	0 0 11.67
612	ගො ර කුණු මේ මත්ත	.. අවුරුදු 3 පරිණ වසය ඇති වූ ඉඩම, අවුරුදු 1 සිට 3 දක්වා වූ වූ පවුරු 40ද, අවුරුදු 53 වූ පොල්ගසක්ද නිසිව	බද්දේගම, එම්. හසුගොම මහත්මයා	.. 0 0 1.69
613	බෙරවි පොහේ	.. සුමුර සහ බැමම	.. පිටියල, මැයිගේනේ, ඒ ඒ. අරනෝලිස් ප්‍රනාන්දු මහත්මයා සහ බිබිලිම. ලිලි මොහුම් මහත්මයා	0 0 2.19
එකතුව				.. 0 2 3.01

ඉහත සඳහන් ඉඩම්වලට කීවිකම අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම නම් කමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවිලික් බලය ලත් අයවලුන් හෝ මි 1953ක්වූ නොවැම්බර් මස 26 වැනි දින බෙරවරු 11ට පිටියල මිදෙන අරවම් නැතහොත් කායාරාමයේදී මා සම්මුඛව පිය කළහ.

නවද මි 1953ක්වූ නොවැම්බර් මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන මත්තේ දුල්ලිටම ඇති කරුණු පිළිබඳ විස්තරත් මත්තේ මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවිලික් දැනුම් දිය යුතුයි.

මි 1953ක්වූ බක්කෝබර් මස 15 වෙනි දින ගාල්ලේ කම්මරවරයන්ගේ දිස.

සී. මස්වංසම්, ගාලු දිනත්තියේ අණුවම් උප ඒජන්තතුමා.

අංකය : L. B. 2064-J/AL/1815.

1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවම් අදහස් කරන බැව් 1950 වූ අගස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කිරුක් ඉරංගා ගුහරත්ත, මාතර දිස්ත්‍රික්කයේ අණුවම් උප ඒජන්තතුමා මත මම මෙහි දැනුම් දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. අඩංගු නම	අංකය A 1,487 දරණ මූලික සිතියම.	විස්තරය	ගම—මිරකපිටිය අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	රුක්කන්ත නග ස දත්ත සුමුර	.. ඒ. සුමුර, මී. සුමුර	.. ජී. ඇම්. බිබිලිගු. ජයසූරිය, ඉලප, මාතර	.. 0 1 0
2	පහලමත්ත මිටිම	.. මිටිම	.. ගලුකොකානානේගේ නොගොත් කලුමුල මුල්ලගේ ඩිනේනිඅප්පු, ගෝමා කෝමානගේ අන්දර්ස් අප්පු-මර්සියන් රජපක්ක, ගෝමා කලුමුල්ලගේ සිමොන් අප්පු, බිජ්ජිමගේ ඩිනේනිඅප්පු, කෝමානගේ ඩිනේනි අප්පු, රනසිත්කම්මන්ගේ ගේසලිය, මිරකපිටිය, සුල්කානගොඩ	0 0 0.1
3	මල්ලිකාමේල	.. මී. සුමුර	.. ඇන්. ඩී. මිස් අප්පුහාමි, නල් අරම්බේ, කම්බුරුගමුම්, බිබිලිගු. අප්පුහාමි, ටොටම්ල, ගෝමමත්ත, කම්බුරුගමුම්	0 0 16.9
4	එම	.. එම	.. ඇන්. ඇල්. ජේම්ස් අප්පුහාමි, බිබිලිගු. ජී. සිසේදර්ස්, ඇන්. ඇල්. සුමානිස් අප්පුහාමි, ටොටම්ල මී. මිනාන, නල් අරම්බේ	0 0 12.7
5	එම	.. එම	.. ඇන්. ඇල්. ජේම්ස් අප්පුහාමි, බිබිලිගු. බිබිලිගු. ජී. ජේම්ස් අප්පුහාමි, ටොටම්ල මී. ජී. පැන්තාස්, පී. ජී. සිරිසේන, මිරකපිටිය, දෙහිපිටිය	0 0 11.2
7	කපුගහකනුම්, කොස්කුම්බිය මී. සුමුර දුම් අද්දර කේ. දලමත්ත, පොල්ලිකු-මෝදර, මැලිගම	.. 0 0 13

L. A. 1005.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා භූමිය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මූලික සිතියම නො. A 1,863. ගම්—පොයින්ට්වෙල්දරු, මව්බි නො. 2, බඩෙකොට්, පොයින්ට්වෙල්දරු නගර සභාව ආශ්‍රිත

නො. ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1 මරුකුණින්රොනක, මරු පනට නො. 11/4	.. (1) මුතුකුමාරු රජරත්නම් නො. නාමයෙන්, (2) මුතුකුමාරු ආනන්ද මහරජු, (3) මුතුකුමාරු සුමුමනිම, (සියලුදෙනාම) මරුකුණ, පුරාණ බස්නාහිර, පොයින්ට්වෙල්දරු	0 0 11.7	

ඉහත සඳහන් ඉඩම්වල කිසිකම, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම නම් කමින් හෝ ඔවුන්ගේ මුහුණින් මුදල් ලබා ගැනීමට බලාපොරොත්තුවන අයවලින් හෝ මිසි 1953ක් වූ දෙසැම්බර් මස 1 වැනි දින පෙරමුදු 10 වන සාපයක් කැමැත්තෙන් මා සම්මුඛව පෙනී සිටිය යුතුය.

නමුදු මිසි 1953ක් වූ නොවැම්බර් මස 21 වැනි දිනට මින්හෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවලින් එකී ඉඩම් ලබාගැනීමට හැකි වන්නේ දුර්ලභව ආදායම් කරුණු පිළිබඳ විස්තරයන්, මින්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුය.

මිසි 1953ක් වූ ඔක්තෝබර් මස 12 වැනි දින සාපයක් කැමැත්තෙන් දිය.

පී. ජේ. හබ්බන්, උතුරු පළාතේ ආණ්ඩු මේ ඒජන්තතුමා.

LA. 851/3.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා භූමිය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මූලික සිතියම නො. A 1,796. ගම්—පන්බනකරුපු

නො. ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
3 ගනම්වලනොයි	.. අවුරුදු 50ක් කල්පැරු 24ක් ආදායම් වාසනාලී පදිංචි, (1) ඒ. ජේ. ප්‍රේම ප්‍රේම, (2) ඒ. ආර්. ආරච්චි, (3) ආර්. ආර්. ජේ. ප්‍රේම, (4) සිමිප්ප්ප් මේරි ජේ. ප්‍රේම, (5) ඒ. ජේ. ප්‍රේම ප්‍රේම ප්‍රේම ප්‍රේම	0 0 3.7	

ඉහත සඳහන් ඉඩම්වල කිසිකම, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම නම් කමින් හෝ ඔවුන්ගේ මුහුණින් මුදල් ලබා ගැනීමට බලාපොරොත්තුවන අයවලින් හෝ මිසි 1953ක් වූ දෙසැම්බර් මස 1 වැනි දින පෙරමුදු 10 වන සාපයක් කැමැත්තෙන් මා සම්මුඛව පෙනී සිටිය යුතුය.

නමුදු මිසි 1953ක් වූ නොවැම්බර් මස 21 වැනි දිනට මින්හෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවලින් එකී ඉඩම් ලබාගැනීමට හැකි වන්නේ දුර්ලභව ආදායම් කරුණු පිළිබඳ විස්තරයන්, මින්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුය.

(2) ලියවිල්ලකින් අයිතිවාසිකම් නිසා නොසිටින අය පරිච්ඡේදයේ නිසා සිටින අයිතිවාසිකම් හැර ක්‍රියා නොකරනු ලැබේ.

(3) මෙම ඉඩම් සම්බන්ධයෙන් නොවැම්බර් 10,510 දරන ආණ්ඩු මැණි පත්‍රයේ 1953 මාර්තු 20 වැනි දින පලකරන ලද 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම මෙයින් අමරු කරනු ලැබේ.

මිසි 1953ක් වූ ඔක්තෝබර් මස 13 වැනි දින සාපයක් කැමැත්තෙන් දිය.

පී. ජේ. හබ්බන්, උතුරු පළාතේ ආණ්ඩු මේ ඒජන්තතුමා.

Ref. No. LF/LE 79.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා භූමිය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

මින්හෙන් දිනෙහිකරු මුහුණින් මුදල් ආදායම්පාලක නිලධාරීන්ගේ සොවොහොමයට අදාළ පෙරහොමවිකුලම් නමැති ගම් පිහිටි අංක 1,856 දරන මූලික පලාතේ බෙදා හැරීමේ දිනෙහිකරු පිලිබඳව ලියවිල්ලක් ලැබේ නො. 1, 2, 3, 4, 5 සහ 6 දරන උපවගන්තිවලට, මුහුණින් කැමැත්තෙන්, කවුරුන්ද කැමැත්තෙන්, පල්ලකම, පිටවෙසිකම සහ කැසිට් කම මග ඉඩම්

ඉහත සඳහන් ඉඩම්වල කිසිකම, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම නම් කමින් හෝ ඔවුන්ගේ මුහුණින් මුදල් ලබා ගැනීමට බලාපොරොත්තුවන අයවලින් හෝ මිසි 1953ක් වූ දෙසැම්බර් මස 9 වැනි දින පුළුබාග 10 වන සියවසකට පිහිටි ආණ්ඩු මේ ඒජන්තතුමාට මා සම්මුඛව පෙනී සිටිය යුතුය.

නමුදු මිසි 1953ක් වූ දෙසැම්බර් මස 2 වැනි දිනට මින්හෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවලින් එකී ඉඩම් ලබාගැනීමට හැකි වන්නේ දුර්ලභව ආදායම් කරුණු පිළිබඳ විස්තරයන්, මින්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුය.

මිසි 1953ක් වූ ඔක්තෝබර් මස 16 වැනි දින මින්හෙන් කැමැත්තෙන් දිය.

පී. ජේ. ජේ. සේනාරත්න, මින්හෙන් දිනෙහිකරු ආණ්ඩු මේ ඒජන්තතුමා.

LA 3017/J/HLG/1976.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා භූමිය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1 පුම්බසහකුලුර	.. කුලුර	.. W.M. පොසිබි. ජේ. ආප්පාමි, කැබැලාමි මම, සඳලංකාම	0 0 4.9
2 අහලකුලුර	.. එම	.. C. ආසිසේන ප්‍රනාන්දු, ගල්ලික, සඳලංකාම	0 0 5.4

නො.	ඉඩමේ නම	මිස්තර	මුල් පලාතේ නො. A 1,097.	ගම—සෙන්දිරියාමුල්ල	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	රූක්කන් න න ග හ	සුමුර	P. අත්තනායක, සෝගියාන, සඳලංකාව	0 0 2.8
2	ලිදගාව සුමුර	එම	J. M. වාර්ලිස් අප්පුහාමි, සෙන්දිරියාමුල්ල, සඳලංකාව	0 0 1.8
3	රූක්කන් න න ග හ	එම	පී. අත්තනායක, සෝගියාන, සඳලංකාව	0 0 5.2
4	ගොරකහවෙහ, කපු	අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 2ක් ඇති පොල්වත්ත			J. N P. ධර්මරත්න, ඇවියාමල, සඳලංකාව	0 0 1
5	ගොරකහවෙහ, කපු	අවුරුදු 15ක් වයස ඇති පුමක්ගස් 3ක් සහ අවුරුදු 30ක් වයස ඇති කොස් ගස් 5ක්ද, අවුරුදු 2 සිට 10 දක්වා වයස ඇති පොල්ගස් 6ක් සහ අවුරුදු 15ක් වයස ඇති රබර් ගස් 24ක් අඩංගු ඇති රබර් ගහ පොල්වත්ත			එම	0 0 13.2
එකතුව						0 0 34.3

ඉහත සඳහන් ඉඩම්වලට නිමිකම් අයිතිවාසිකම්, හෝ වෙනත් සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ නොවැම්බර් මස 28වෙනි දින පූර්ණය 10.00 වේලාවට අදාළව පාලන නිර්ධාරණයෙන් කන්තෝරුවේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ නොවැම්බර් මස 20වෙනි දිනට මත්තෝරුවේදී ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථායීත්වය එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ මිස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීම් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මත්තෝරුවේ මස 13වෙනි දින
 පුත්තලම් කවුච්චේ දිය. පී. කාසිලියමි,
 පුත්තලම්-ගලාවත දිසායන දිසායනගේ අණුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

LWA 14.

1950 අග 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 අග 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ මිස්තර :—

නො.	ඉඩමේ නම	මිස්තර	නො. 555 දරණ ගම් සිතියමේ නො. 1 දරණ කොමුම්පන	ගම—පාලාගොල්ලගම	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
305	ඔවුමත්ත, පොල්ගහ	වත්ත, අවුරුදු 5-40ව වයසැති කොස්, පොල්ගස් 1යි, අවුරුදු 10-15 වයසැති පුමක්ගස්, අවුරුදු 5ක් වයසැති අඹගහක්, අවුරුදු 15 වයසැති දෙබඩගස්, අවුරුදු 10 වයසැති සපුගස්, අවුරුදු 10-15 වයසැති කිතුල්ගස්			පී. උපානන්ද සර්මර, රජමහා විහාරය, පස්සර	2 0 9
එකතුව						2 0 9

ඉහත සඳහන් ඉඩමට නිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953 අග දෙසැම්බර් මස 4වෙනි දින උදේ 10 වේලාවට පස්සර නගරසභා ශාලාවේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953 අග නොවැම්බර් මස 27වෙනි දිනට මත්තෝරුවේදී ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථායීත්වය එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ මිස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීම් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. උරුමය සම්බන්ධ සියලුම බඳවා තීරණ විභාගයේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

වම් 1953ක්වූ මත්තෝරුවේ මස 16වෙනි දින
 බදුලු කවුච්චේ දිය. ඒ. අයි මොහිඩින්,
 උච්ච පළාතේ අණුවේ උප ඒජන්තතුමා.

අංකය ෧෪./෪/2639/අල්./අ.ම./5508.

1950 අග 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 අග 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ මිස්තර :—

නො.	ඉඩමේ නම	මිස්තර	අංක. 730 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 1 දරණ අතිරේකය.	ගම—කොහෙල්වල	අයිතිවාසිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
180	කීර්ගල	.. ගල	දෙබ්බිසිම, අංකෙව්වගම, කොහෙල්වල පදිංචි කොහෙල්වල ගම්බරුලාගේ රත්නපු, කොහෙල්වල ගම්බරුලාගේ පිටරිසිකොණ, කොහෙල්වල ගම්බරුලාගේ ඩී.කීර්මැණිගේ, කොහෙල්වල ගම්බරුලාගේ රත්මැණිගේ, කොහෙල්වල ගම්බරුලාගේ උත්තමැණිගේ, කොහෙල්වල ගම්බරුලාගේ මුදියන්ගේ, කොහෙල්වල ගම්බරුලාගේ පොඩ්දපුහාමි, කොහෙල්වල ගම්බරුලාගේ ආරෙත්සිකොණ සහ කොහෙල්වල ගම්බරුලාගේ හරුකරහාමි	2 2 36
එකතුව						2 2 36

ඉහත සඳහන් ඉඩමට නිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කියා සිටින සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 12වෙනි දින පූ. හා. 9.30ට අංකෙව්වගම රජයේ පාසැලේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ දෙසැම්බර් මස 5වෙනි දිනට මත්තෝරුවේදී ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථායීත්වය එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ මිස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීම් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

LA 3438/J/LLD/518/53.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මම සාකච්චාට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතට කටයුතු සඳහා උඩාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කිසිවෙකු නොදැනුවත්ව 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවින් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චි බණ්ඩාරා ධීරයන්ගේ භූමි මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක්වූ දෙසැම්බර් මස 21 වැනි දින
කොළඹ දිග.

ඒ. සී. බුලත්සූරිය,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

මුල් පලයෙන් නොමිලට A 1,281. ගම—සෙල්ලන්කස්වත්

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප
1	මදුරමඩුවෙහි ප්‍රකාශ වූ	අවුරුදු 40ක් වයස ඇති පොල් වත්ත	මදුර මහලුදු, කන්කානිගුලම් විදිය, පුත්තලම	2 0 38
2	එම	එම	එම	0 0 19
එකතුව				2 1 17

අංකය Q. 4648/LRO/APL 971.

1950හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිගුකිකුණේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් වි. මිලේමාන්ගේ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිමායිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිමායිකම් ඇති හැම කෙනෙක්ම—

(අ) මේ 1953ක්වූ දෙසැම්බර් මස 28 වැනි දින අපරගාග 2.30ට කොළඹ කවුච්වෙහි පැමිණ මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද කමිණගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපත් එමග යුතුයි;

(ආ) කමිද එසේ පෙනීසිටින කැනැත්තා විසින් මේ 1953ක්වූ දෙසැම්බර් මස 14 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිමායිකම්වල සහාය වන්නේද ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන මන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත වෙමා මා වෙත (විටපත් දෙකක් සහිත වූ) ලියවිල්ලකින් දැනුව දී සිටිය යුතුයි.

මේ 1953ක්වූ ඔක්තෝබර් මස 17 වැනි දින
කොළඹ කවුච්වෙහි දිග.

ඒ. සෙන්ට් වි. මිලේමාන්,
කොළඹ දිගුකිකුණේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික පලයෙන් නො. A 3,441. ගම—පෙලුන්වත්ත

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප
1	අම්බන්වත්ත නොහොත් දමුවගමවත්ත නොහොත් කහවගමවත්ත	අවුරුදු 40ක්වූ භූමි, අවුරුදු 5-25 දක්වා ඇති රබර්ගස් 154යි, අවුරුදු 1-15ක්වූ පුම්බ්ගස් 36යි, අවුරුදු 15-40ක්වූ කොස්ගස් 23යි, අවුරුදු 30ක්වූ ගොරකහ, කහට ගස් 2යි, අම්බන් 4යි, දෙබ්ගස් 11යි, කපුගස් 5යි, රවදෙල් ගස් 4යි, මෙරළුගස් 2යි, (ලියවිල්ලට අවුරුදු 15-20) සහ මිද	ඒ. දයානන්ද සහ ඒ. 11 1 7 මිලදෙන, දෙදෙනාම මූනර, පොල් ගස්බිවිට	11 1 7
2	එම	ඉඩම, අවුරුදු 30ක්වූ පොල්ගස් 20යි, අම්බන් 3යි, අවුරුදු 1-10වූ පොල්ගස් 13යි, අවුරුදු 5-10වූ අම්බන් 16යි, දෙබ්ගස් 7යි, අවුරුදු 1-5වූ පුම්බ්ගස් 57යි, දෙබ්ගස් 6යි, කොස්ගස් 2යි, බෙලිගස් 2යි, පැරපොල්ගස් 4යි, කොසෙල්පදුරු 8යි, පෝටිකෝවත්ත සමග උම් සෙම්ලි කළ ගෙය, ගර්ජන සහ මැයිකිලි 2යි, මිද සහ පාරක කොටසක්	එම	0 2 11
3	එම	අවුරුදු 40ක්වූ භූමි, අවුරුදු 40ක්වූ ගොරකහ, අවුරුදු 25ක්වූ කොස්ගස්, අවුරුදු 5-25ක්වූ රබර්ගස් 11යි, අවුරුදු 15-20වූ කපුගස්, කැන්දගස් සහ දෙබ්ගස් 2ක, තාප්ප දෙක, ලී ගේවිලුවන් සමග සහ පාරක කොටසක්	එම	0 1 37
4	එම	අවුරුදු 30ක්වූ පොල් ඉඩම, අවුරුදු 20ක්වූ රබර්ගස් 4යි, අවුරුදු 15ක්වූ පුම්බ්ගස් සහ කපුගස්, අවුරුදු 5ක්වූ පුම්බ්ගස් 2ක, කොසෙල් පදුරු 47, අතු සෙම්ලි කළ ගෙය සහ අතු සෙම්ලි කළ මැයිකිලික කොටසක්	එම	0 3 11
5	එම	අවුරුදු 20-30ක්වූ රබර්	එම	0 2 2
6	එම	අවුරුදු 30ක්වූ පොල්ගස් 22ක් ඇති පොල් ඉඩම	එම	0 0 25

නො. (No.)	ඉඩම හිමි (Landholder)	මිසකර (Assessment)	ආසිතිකමිතියන්තා (Rateable Value)	ප්‍රමාණය, අ.රු.ප. (Amount, Rs.)
7	අම්බහමිත්ත රත්න රත්නායක මහතාගේ ඉඩම	අවුරුදු 30ක් වූ පොල්ගස් 16ක් ඇති ඉඩම, අවුරුදු 20-30ක් වූ රබර් ගස් 32 සහ කොස්ගස්, කොළඹ පවුරු 16 සහ අඟුරු 16 ක් වූ ඉඩම	පි. දයානන්ද සහ පී. විමලසේන, දෙදෙනාම මෑත, පොල් ගස්මිට	0 1 20
9	එම	ඉඩම, අවුරුදු 30ක් වූ පොල්ගස්, අවුරුදු 20-30ක් වූ මුර්ගස් සහ කොළඹ පවුරු 25 ක්	එම	0 0 9
එකතුව				14 1 7

L. D.—B. 49/50.

සලකුණ : LRO/APL 3236—J/LLD/390/53/LP6279.

1950 අංක 9 දරණ ආණ්ඩුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

ආණ්ඩු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්සා කැපවූ ක්‍රීඩාමංගල මින මිම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහිත් කල් දෙමි:—

- (1) රටේ සඳහන් උපලේඛනයේ මිසකර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ඉඩමකට පත් කරනු ලැබූ ඉඩම්; සඳහා ආණ්ඩුවේ ගැනීමේ ආදහන් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමේ ආදහන් කරන ඉඩම් රටේ ඉඩම් සඳහා මා මෙහි ආසිතිකමිතිය මුදුරුවක් කළ යුතුයි.
- (3) එසේ ගන්නා ඉඩම් ගැන ආසිතිකමිතිය ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිම 1953ක් වූ දෙසැම්බර් මස 1 දින ප්‍රමාණ 100 කින් කඩුළු කානායක මා මා මුදුරුවේ පුද්ගලිකව පවතින සුදුසු. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්සා කෙනෙක් එසේ මා මුදුරුවට එමග යුතුයි;
 - (ආ) කවද එසේ පෙනී සිටින කැනුණු මිසිත් මිම 1953ක් වූ නොවැම්බර් මස 24 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ ආසිතිකමිතිය සඳහා, මන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විසාර, ඉල්ලා මන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගැන මැද පිළිවෙලකින් මිසකර ගන මෙහි මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිම 1953ක් වූ ඔක්තෝබර් මස 17 වැනි දින ගාල්ලේ කමන්ගේ දිස.

සී. විසමාසම්, ආණ්ඩුවේ උප ඒජන්සා.

උපලේඛනය

නො. (No.)	ඉඩම හිමි (Landholder)	මිසකර (Assessment)	ආසිතිකමිතියන්තා (Rateable Value)	ප්‍රමාණය, අ.රු.ප. (Amount, Rs.)
1	රත්මානුර පන්විලවත්ත නොහොත් දෙල්ගමවත්ත	කාවැලික රත්නායක මහතාගේ ඉඩම	ආසිතිකමිතියන්තා	1 1 17
2	එම	පොල් ඉඩම	එම	0 0 11
3	එම	එම	එම	0 0 4
එකතුව				1 1 32

L. D.—B 49/50.

LA. 3428/J/LLD/410/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පුත්තලම සහ හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්සා කැපවූ පිකාසිලිංගම් මින මිම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහිත් කල් දෙමි:—

- (1) රටේ සඳහන් උපලේඛනයේ මිසකර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ඉඩමකට පත් කරනු ලැබූ ඉඩම්; සඳහා ආණ්ඩුවේ ගැනීමේ ආදහන් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමේ ආදහන් කරන ඉඩම් රටේ ඉඩම් සඳහා මා මෙහි ආසිතිකමිතිය මුදුරුවක් කළ යුතුයි;
- (3) එසේ ගන්නා ඉඩම් ගැන ආසිතිකමිතිය ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිම 1953ක් වූ නොවැම්බර් මස 27 වැනි දින අපරහාන 3 වැනි හලාවත ආහාර පාලක කන්කොරුවට පැමිණ මා මුදුරුවේ පුද්ගලිකව පවතින සුදුසු. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්සා කෙනෙක් එසේ මා මුදුරුවට එමග යුතුයි;
 - (ආ) කවද එසේ පෙනී සිටින කැනුණු මිසිත් මිම 1953ක් වූ නොවැම්බර් මස 19 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ ආසිතිකමිතිය සඳහා, මන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ මිසකර ඉල්ලා මන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගැන මැද පිළිවෙලකින් මිසකර ගන මෙහි මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිම 1953ක් වූ ඔක්තෝබර් මස 13 වැනි දින පුත්තලම කමන්ගේ දිස

සී. කාසිලිංගම්, පුත්තලම-හලාවත දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්සා.

උප ලේඛනය

නො. (No.)	ඉඩම හිමි (Landholder)	මිසකර (Assessment)	ආසිතිකමිතියන්තා (Rateable Value)	ප්‍රමාණය, අ.රු.ප. (Amount, Rs.)
1	දම්ප්තගමවත්ත.. කාවැලික රත්නායක මහතාගේ ඉඩම	පොල් මත්ත	පි. පිටර් සිසිලා, අරච්චිකම්බුව, රජකඳුම	1 0 2
එකතුව				1 0 2

L. D.—B 49/50.

LA 3431/J/LLD/436/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම් සහ හරාවන දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිනාමිඳරම් කාසිලිංගම් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහෙයවීමේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිම් 1953 ක්‍රි. ආ. වැ. 27 වෙනි දින අපරහාන 3 වන ආන්තක්ෂිත ආදායම් පාලන නිර්ධාරණයෙන් කන්තෝරුවට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් 1953 ක්‍රි. ආ. වැ. 19 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මිම් 1953 ක්‍රි. ආ. වැ. 13 වෙනි දින පුත්තලම් කවිවෙරියේදී.

පි. කාසිලිංගම්, පුත්තලම්-හරාවන දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	මූලික පලාතයේ නො. A 1,256. විස්තර	ගම—විවිධකලිය	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මහදුම්පුරේ මාවත	ගල්ලිං 2 ක් ඇති අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල් වත්ත	F. T	සේනානායක, නො-4, සෙල්ලමුත්තු ඇමතිව, කොල්ලිවිච්චි ඒජන්සි. ලංකා ඇස්මේච්චි ඒජන්සි ලිමුවහ, 75, වරලි රෝහ, කොළඹ 7	20 3 28
2	එම	වතුරුමුක් අඩංගු ඇති අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල් වත්ත	එම 1 2 11
3	එම	අවුරුදු 30 කට වඩා වයස ඇති	එම 2 1 26
එකතුව					.. 24 3 25

L. D.—B 49/50.

LA 3365/J/AL/2285.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පුත්තලම් සහ හරාවන දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් පිනාමිඳරම් කාසිලිංගම් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහෙයවීමේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිම් 1953 ක්‍රි. ආ. වැ. 28 වෙනි දින පුළුභාග 10 වන ආන්තක්ෂිත ආදායම් පාලන නිර්ධාරණයෙන් කන්තෝරුවට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මිම් 1953 ක්‍රි. ආ. වැ. 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මිම් 1953 ක්‍රි. ආ. වැ. 13 වෙනි දින පුත්තලම්-හරාවන කවිවෙරියේදී.

පි. කාසිලිංගම්, පුත්තලම්-හරාවන දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	මූලික පලාතයේ නො. A 1,135. විස්තර	ගම—කිරිමැවියාන නැගෙනහිර	අයිතිකම්කීයන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොත්තහම්මට	පස්වැදගත් සහ පොල්අතු බිත්ති සහ පොල්අතු සෙම්පිකලු වහලකින් යුත් නාමකාලික ගෙවල් 4 ක්, මැටි බිත්ති සහ පොල්අතු සෙම්පිකලු වහලකින් යුත් නාමකාලික ගෙයක්ද ඇති අවුරුදු 15-50 දක්වා වයස ඇති පොල් වත්තක් සහ කුඹුර	කොත්තහම්මට	කොත්තහම්මට විවිධයේ අප්පුසාමි, කීර්ති විසාන නැගෙනහිර ලකුම්පල	2 0 11
2	එම	අවුරුදු 15 ක් පමණක් පොල්සත් 4 ක් ඇති පොල්වත්ත	එම 0 0 11
එකතුව					.. 2 0 22

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

இலக்கம் : LA 7738/J/TW/2948

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிர்வக தேள்வைக்க வேண்டியதாயிருக்கின்றனவற்றுள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது அடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலகொண்டா புலங்குமம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செல்கின்றன

கொழும்பு,
1953 ம ஆடு (செப்டம்பர்) புரடாக்டிம் 14 ந உ.

பி. பி. புலங்குமம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண ஏசுமெனின் இலக்கம் LA 7738
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2948

காணியின் விபரம்

குருகுக்கல் டிஸ்த்ரிக், தம்பதேனி அத்தபத்து, கப்பிறநிலவான, மாபோபிடடியா, வெவெல் பகுதிகளில் போயவலான நெப்பொடவலுன, போகமுல்வ, பனடனகோ, நளமேவ, போகறுவத்த, வெதெனிய, தல்வத்தை எனறும் கிராமங்களிலுள்ள கீழ்வரும் காணிகள் —

துணடு.	காணியின் பெயர்	விசாலம்		எல்லைகள்
		ஏ	ரூ ப	
1	போயவலான எஸரேட	0	0 24 02	வடக்கு போயவலான-தல்வத்த ரேட்டே கிழக்கு அலவல-மஹாகம பீ டபிளவு ம ரேட்டே தெற்கு போயவலான எஸரேட மேற்கு அரசாங்க காணி (மெடிஹேன)
2	போயவலான எஸரேட	0	0 30-19	வடக்கு போயவலான எஸரேட கிழக்கு அலவல-மஹாகம ரேட்டே தெற்கு போயவலான-தல்வத்த ரேட்டே மேற்கு கொளனகஹபிடடிய குமபுற
3	கொளனகஹபிடடிய குமபுற	0	0 3 73	வடக்கு போயவலான-தல்வத்த ரேட்டே கிழக்கு அரசாங்க காணி (மெடிஹேன) தெற்கு கொளனகஹபிடடிய குமபுற மேற்கு இரவெல்ல குமபுற
4	கொளனகஹபிடடிய குமபுற	0	0 4-66	வடக்கு கொளனகஹபிடடிய குமபுற கிழக்கு போயவலான எஸரேட தெற்கு போயவலான-தல்வத்த ரேட்டே மேற்கு இரவெல்ல குமபுற
5	இரவெல்லகுமபுற	0	0 2 25	வடக்கு போயவலான-தல்வத்த ரேட்டே கிழக்கு கொளனகஹபிடடிய குமபுற தெற்கு இரவெல்ல குமபுற மேற்கு புலக்கஹகொதுவ குமபுற
6	இரவெல்லகுமபுற	0	0 2 95	வடக்கு இரவெல்ல குமபுற கிழக்கு கொளனகஹபிடடிய குமபுற தெற்கு போயவலான-தல்வத்த ரேட்டே மேற்கு புலக்கஹகொதுவ குமபுற
7	புலக்கஹகொதுவ குமபுற	0	0 3-57	வடக்கு போயவலான-தல்வத்த ரேட்டே கிழக்கு இரவெல்ல குமபுற தெற்கு புலக்கஹகொதுவ குமபுற மேற்கு நளகொழுகேவத்த
8	புலக்கஹகொதுவ குமபுற	0	0 2-64	வடக்கு புலக்கஹகொதுவ குமபுற கிழக்கு இரவெல்ல குமபுற தெற்கு போயவலான-தல்வத்த ரேட்டே மேற்கு ஹெற்றிகேவத்த
9	நாளகொழுகேவத்த	0	0 4 70	வடக்கு போயவலான-தல்வத்த ரேட்டே கிழக்கு புலக்கஹகொதுவ குமபுற தெற்கு நாளகொழுகேவத்த மேற்கு கெத்கெல்கஹமுலவத்த
10	ஹெட்டிகேவத்த	0	0 4 26	வடக்கு ஹெற்றிகேவத்த கிழக்கு புலக்கஹகொதுவ குமபுற தெற்கு போயவலான-தல்வத்த ரேட்டே மேற்கு பாலுவத்த
11	கெடகெல்கஹமுலவத்த	0	0 8-82	வடக்கு போயவலான-தல்வத்த ரேட்டே கிழக்கு நாளகொழுகேவத்த தெற்கு கெடகெல்கஹமுலவத்த மேற்கு பரளவத்த
12	பாலுவத்த	0	0 2-20	வடக்கு பாலுவத்த கிழக்கு ஹெட்டிகேவத்த தெற்கு போயவலான-தல்வத்த ரேட்டே மேற்கு புலக்கஹமுலவத்த
13	பறளவத்த	0	0 4 13	வடக்கு போயவலான-தல்வத்த ரேட்டே கிழக்கு கெத்கெல்கஹமுலவத்த தெற்கு பறளவத்த மேற்கு பாலுவத்த
14	புலக்கஹமுலவத்த	0	0 9 54	வடக்கு புலக்கஹமுலவத்த கிழக்கு பாலுவத்த தெற்கு போயவலான-தல்வத்த ரேட்டே மேற்கு யம்புக்கஹமுலவத்த
15	பாலுவத்த	0	0 0 32	வடக்கு போயவலான-தல்வத்த ரேட்டே கிழக்கு பறளவத்த தெற்கு என எம் கிரிமெனிகாவின் காணி மேற்கு பாலுவத்த

குண்டு	காணியின பெயர்	விசாலம் எ ரு ப	எல்லைகா
16	பாலுவத்த	0 0 2 02	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு என் எம் கிரிமெனிககாவின காணி தெற்கு பாலுவத்த மேற்கு யமபுகஹமுலவத்த
17	யமபுகஹமுலவத்த	0 0 5 97	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு பாலுவத்த தெற்கு யமபுகஹமுலவத்த மேற்கு அரம்பேறேனவத்த
18	போயவலான எஸரேட	0 0 5 76	வடக்கு யமபுகஹமுலவத்த கிழக்கு புலுகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு கெடகெலகஹமுலவத்த
19	கெடகெலகஹமுலவத்த	0 0 15 40	வடக்கு கெடகெலகஹமுலவத்த கிழக்கு யமபுகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு எஸ் எம் டின்கிரி பண்டாவின் காணி
20	அறம்பேறேனவத்த	0 0 6 08	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு யமபுகஹமுலவத்த தெற்கு அறம்பேறேனவத்த மேற்கு யூ மானுவலுடைய காணி
21	அறம்பேறேனவத்த	0 0 2 53	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு அறம்பேறேனவத்த தெற்கு யூ மானுவலுடைய காணி மேற்கு வெக்டேறேனவத்த
22	கெடகெலகஹமுலவத்த	0 0 1 10	வடக்கு எஸ். எம் டின்கிரி பண்டாவின் காணி கிழக்கு கெடகெலகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு வெக்டேறேனவத்த
23	வெக்டேறேனவத்த	0 0 5 20	வடக்கு வெக்டேறேனவத்த கிழக்கு : கெடகெலகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு கெயுனகலேறேனவத்த
24	வெக்டேறேனவத்த	0 0 5 04	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு : அறம்பேறேனவத்த தெற்கு வெக்டேறேனவத்த மேற்கு கிராமச்சங்க ரேட்டே
25	கெயுனகலேறேனவத்த	0 0 1 77	வடக்கு கெயுனகலேறேனவத்த கிழக்கு வெக்டேறேனவத்த தெற்கு போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு : பனைபாலகலஹினன் எஸரேட
26	பெப்பாலகலஹினன் எஸரேட, (தலகொன்ன துண்டு)	0 3 15 96	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு கிராமச்சங்க ரேட்டே தெற்கு பெப்பாலகலஹினன் எஸரேட மேற்கு மேற்படி (கமபிகொடுவ துண்டு)
27	பெப்பாலகலஹினன் எஸரேட (பஸ்கலா துண்டு)	0 2 29 22	வடக்கு பெப்பாலகலஹினன் எஸரேட கிழக்கு : ஹெஷுகலேறேனவத்த தெற்கு : போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு பெப்பாலகலஹினன் எஸரேட
28	பெப்பாலகலஹினன் எஸரேட (கமபிகொடுவ துண்டு)	0 0 13 14	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு பெப்பாலகலஹினன் எஸரேட (தலகொலை) தெற்கு பெப்பாலகலஹினன் எஸரேட (தலகொலை) மேற்கு எலகாவவத்த
29	பெப்பாலகலஹினன் எஸரேட (கமபிகொடுவ துண்டு)	0 0 22 18	வடக்கு பெப்பாலகலஹினன் எஸரேட கிழக்கு பெப்பாலகலஹினன் எஸரேட (பஸ்கலா துண்டு) தெற்கு போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு : எலகாவவத்த
30	எலகாவவத்த	0 0 3 80	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு பெப்பாலகலஹினன் (கமபிகொடுவ துண்டு) தெற்கு எலகாவவத்த மேற்கு கிராமச்சங்க ரேட்டே
31	எலகாவவத்த	0 0 12 10	வடக்கு எலகாவவத்த கிழக்கு பெப்பாலகலஹினன் (கமபிகொடுவ துண்டு) தெற்கு போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு எஸ் எ விஜேநயதேகுரிய காணி
32	எலகாவவத்த	0 0 6 24	வடக்கு போயவலான-தலவத்த ரேட்டே கிழக்கு : கிராமச்சங்க ரேட்டே தெற்கு : எஸ் எ விஜேநயதேகுரிய காணி மேற்கு : தெலகஹமுலவத்த
33	எலகாவவத்த	0 0 7 93	வடக்கு எஸ். எ விஜேநயதேகுரிய காணி கிழக்கு எலகாவவத்த தெற்கு போயவலான-தலவத்த ரேட்டே மேற்கு : தெலகஹமுலவத்த

குணம்	காணியின பெயர்.	விசாலம் எ ரூ ப	எல்லைகள்
34	தெல்கஹமுலவத்த	0 0 2 39	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு எலகாவலத்த தெற்கு தெல்கஹமுலவத்த மேற்கு படலகேவத்த
35	தெல்கஹமுலவத்த	0 0 4 78	வடக்கு தெல்கஹமுலவத்த கிழக்கு எலகாவலத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு படலகேவத்த
36	படலகேவத்த	0 0 1 10	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு தெல்கஹமுலவத்த தெற்கு டபிளபு எ சைமன நயதேக்குரிய காணி மேற்கு எ பீ பினஹாமிகுரிய காணி
37	படலகேவத்த	0 0 2 11	வடக்கு டபிளபு எ சைமன நயதேக்குரிய காணி கிழக்கு தெல்கஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு எ பீ பினஹாமிகுரிய காணி
38	படலகேவத்த	0 0 0 89	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு டபிளபு எ சைமன நயதேக்குரிய காணி தெற்கு எ எம் பினஹாமிகுரிய காணி மேற்கு படலகேவத்த
39	படலகேவத்த	0 0 1 25	வடக்கு எ பீ பினஹாமிகுரிய காணி கிழக்கு டபிளபு எ சைமன நயதேக்குரிய காணி தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு படலகேவத்த
40	படலகேவத்த	0 0 3 30	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு பினஹாமிகுரிய காணி தெற்கு படலகேவத்த மேற்கு அலவத்த
41	படலகேவத்த	0 0 4 84	வடக்கு படலகேவத்த கிழக்கு எ பீ பினஹாமிகுரிய காணி தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு அலவத்த
42	அலவத்த	0 0 5 95	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு படலகேவத்த தெற்கு அலவத்த மேற்கு படுவத்த
43	அலவத்த	0 0 5 19	வடக்கு அலவத்த கிழக்கு படலகேவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு சியமபலகஹமுலவத்த
44	சியமபலகஹமுலவத்த	0 0 2 81	வடக்கு சியமபலகஹமுலவத்த கிழக்கு அலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு படுவத்த
45	தடுவத்த	0 0 1 95	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு அலவத்த தெற்கு படுவத்த மேற்கு பரனவத்த
46	தடுவத்த	0 0 3 53	வடக்கு படுவத்த கிழக்கு சியமபலகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு பரனவத்த
47	பரனவத்த	0 0 2 09	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு படுவத்த தெற்கு பரனவத்த மேற்கு எ பீ லுவிஹாமிகுரிய காணி
48	பரனவத்த	0 0 1 14	வடக்கு பரனவத்த கிழக்கு தடுவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு எ பீ லுவிஹாமிகுரிய காணி
49	பரனவத்த	0 0 0 89	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு பரனவத்த தெற்கு எ பீ லுவிஹாமிகுரிய காணி மேற்கு எம் எ தெனியலுக்குரிய காணி
50	பரனவத்த	0 0 1 21	வடக்கு எ பீ லுவிஹாமிகுரிய காணி கிழக்கு பரனவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு எம் எ தெனியலுக்குரிய காணி
51	பரனவத்த	0 0 0 66	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு எ பீ லுவிஹாமிகுரிய காணி தெற்கு எம். எ. தெனியலுக்குரிய காணி மேற்கு தபழம்பவத்த

குணம்.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப	எல்லைகள்
52	பரளவத்த	0 0 0 93	வடக்கு எம் ஏ தெனியலுக்குரிய காணி கிழக்கு ஏ பீ. லுவிறாமிக்குரிய காணி தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு தபாறுமவத்த
53	தபாறுமவத்த	0 0 8 60	வடக்கு தபாறுமவத்த கிழக்கு எம் ஏ. தெனியலுக்குரிய காணி தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு ஹபுவத்த
54	தபாறுமவத்த	0 0 12 88	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு எம். ஏ தெனியலுக்குரிய காணி தெற்கு தபாறுமவத்த மேற்கு கபுவத்த
55	கபுவத்த	0 0 5 82	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு தபாறுமவத்த தெற்கு கபுவத்த மேற்கு பஹலகபுவத்த
56	கபுவத்த	0 0 6 47	வடக்கு கபுவத்த கிழக்கு தபாறுமவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு பஹலகபுவத்த
57	பஹலகபுகொடுவ	0 0 4 50	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு கபுவத்த தெற்கு பஹலகபுவத்த மேற்கு இனனவத்த
58	பஹலகபுகொடுவ	0 0 6 43	வடக்கு பஹலகபுவத்த கிழக்கு கபுவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு இனனவத்த
59	இனனவத்த	0 0 3 35	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு பஹலகபுகொடுவத்த தெற்கு இனனவத்த மேற்கு கே எம். ஏ ரொடரிகோலின காணி
60	இனனவத்த	0 0 6 58	வடக்கு இனனவத்த கிழக்கு பஹலகபுவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு கே எம் ஏ ரொடரிகோலின காணி
61	இனனவத்த	0 0 1 26	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு இனனவத்த தெற்கு கே எம் ஏ ரொடரிகோலின காணி மேற்கு ரீ பீ. தெனனகோலுக்குரிய காணி
62	இனனவத்த	0 0 1 33	வடக்கு கே எம் ஏ ரொடரிகோலின காணி கிழக்கு இனனவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு ரீ பீ தெனனகோலுக்குரிய காணி
63	இனனவத்த	0 0 4 19	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு கே எம் ஏ ரொடரிகோலின காணி தெற்கு ரீ பீ தெனனகோலுக்குரிய காணி மேற்கு பெலிகலவத்த
64	இனனவத்த	0 0 4 37	வடக்கு ரீ பீ தெனனகோலுக்குரிய காணி கிழக்கு கே எம் ஏ ரொடரிகோலின காணி தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு கிராமசங்க ரோடே
65	பெலிகலவத்த	0 0 4 37	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு ரீ பீ. தெனனகோலுக்குரிய காணி தெற்கு பெலிகலவத்த மேற்கு கொரகஹமுலவத்த
66	பெலிகலவத்த	0 0 3 37	வடக்கு பெலிகலவத்த கிழக்கு கிராமசங்க ரோடே தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு கொரகஹமுலவத்த
67	கொரகஹமுலவத்த	0 0 2 31	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு பெலிகலவத்த தெற்கு கொரகஹமுலவத்த மேற்கு அலுவத்த
68	கொரகஹமுலவத்த	0 0 1 65	வடக்கு கொரகஹமுலவத்த கிழக்கு பெலிகலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு அலுவத்த
69	அலுவத்த	0 0 5 60	வடக்கு போயவலான-தலவத்த ரோடே கிழக்கு கொரகஹமுலவத்த தெற்கு அலுவத்த மேற்கு அம்பகஹமுலவத்த
70	அலுவத்த	0 0 2 88	வடக்கு அலுவத்த கிழக்கு கொரகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோடே மேற்கு அலுவத்த

නුකුල	කාර්යයේ ව්‍යවස්ථාපිතය	ආකාරය	ආර්ථය	ආවේශය
71	පොදුකොටුව	0 0 4 10	වැටුප් පොදුකොටුව පිටුප් අලුත්වත් තෙහෙටු පොදුකොටුව-තවත් පාන මෙහෙටු අලුතකොටුව	
72	අපකොටුව	0 0 3 80	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් අලුත්වත් තෙහෙටු අපකොටුව මෙහෙටු අලුතකොටුව	
73	අලුතකොටුව	0 0 9 00	වැටුප් අලුතකොටුව පිටුප් පොදුකොටුව තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු ආ. ජා. ජා. පොදුකොටුව	
74	අලුතකොටුව	0 0 5 00	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් අපකොටුව තෙහෙටු අලුතකොටුව මෙහෙටු ආ. ජා. ජා. පොදුකොටුව	
75	පොදුකොටුව	0 0 5 44	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් අලුතකොටුව තෙහෙටු ආ. ජා. ජා. පොදුකොටුව මෙහෙටු කනම්බෙල ආරේථ	
76	පොදුකොටුව	0 0 5 96	වැටුප් ආ. ජා. ජා. පොදුකොටුව පිටුප් අලුතකොටුව තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු අපකොටුව	
77	කනම්බෙල ආරේථ	0 4 2 11	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් ආ. ජා. ජා. පොදුකොටුව තෙහෙටු කනම්බෙල ආරේථ මෙහෙටු අලුතකොටුව	
78	අපකොටුව	0 0 0 69	වැටුප් අපකොටුව පිටුප් ආ. ජා. ජා. පොදුකොටුව තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු කනම්බෙල ආරේථ	
79	කනම්බෙල ආරේථ	0 3 19 84	වැටුප් කනම්බෙල ආරේථ පිටුප් අපකොටුව තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු අලුතකොටුව	
80	අලුතකොටුව	0 0 8 63	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් කනම්බෙල ආරේථ තෙහෙටු අලුතකොටුව මෙහෙටු කනම්බෙල ආරේථ	
81	අලුතකොටුව	0 0 7 71	වැටුප් අලුතකොටුව පිටුප් කනම්බෙල ආරේථ තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු කනම්බෙල ආරේථ	
82	කනම්බෙල ආරේථ	0 0 22 06	වැටුප් කනම්බෙල ආරේථ පිටුප් අලුතකොටුව තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු ආ. ජා. පොදුකොටුව	
83	කනම්බෙල ආරේථ	0 0 51 59	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් අලුතකොටුව තෙහෙටු කනම්බෙල ආරේථ මෙහෙටු ආ. ජා. පොදුකොටුව	
84	පොදුකොටුව	0 0 2 59	වැටුප් ආ. ජා. පොදුකොටුව පිටුප් කනම්බෙල ආරේථ තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු ආ. ජා. පොදුකොටුව	
85	අලුතකොටුව	0 0 4 68	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් කනම්බෙල ආරේථ තෙහෙටු ආ. ජා. පොදුකොටුව මෙහෙටු කනම්බෙල ආරේථ	
86	අලුතකොටුව	0 0 9 70	වැටුප් ආ. ජා. පොදුකොටුව පිටුප් ආ. ජා. පොදුකොටුව තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු කනම්බෙල ආරේථ	
87	කනම්බෙල ආරේථ	0 0 18 62	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් ආ. ජා. පොදුකොටුව තෙහෙටු කනම්බෙල ආරේථ මෙහෙටු අපකොටුව	
88	කනම්බෙල ආරේථ	0 0 11 33	වැටුප් කනම්බෙල ආරේථ පිටුප් ආ. ජා. පොදුකොටුව තෙහෙටු පොදුකොටුව-තවත් රොටු මෙහෙටු අපකොටුව	
89	අපකොටුව	0 0 14 85	වැටුප් පොදුකොටුව-තවත් රොටු පිටුප් කනම්බෙල ආරේථ තෙහෙටු අපකොටුව මෙහෙටු අලුතකොටුව	

නැංවුම්	කානීயීන් பெயர்	விசைம அ ரு ி	எலகை
109	கவினத்தெறு	0 0 3 33	வடக்கு கவினத்தெறு கிழக்கு கோனகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு மயிலகஹமுலவத்த
110	மெயிலகஹமுலவத்த	0 0 3 31	வடக்கு மயிலகஹமுலவத்த கிழக்கு கவினத்தெறு தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு கடுமபெரியகஹமுலவத்த
111	கடுமபெரியகஹமுலவத்த	0 0 3 10	வடக்கு கடுமபெரியகஹமுலவத்த கிழக்கு மயிலகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு கடுமபெரியகஹமுலவத்த
112	கடுமபெரியகஹமுலவத்த	0 0 2 13	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு கடுமபெரியகஹமுலவத்த தெற்கு கடுமபெரியகஹமுலவத்த மேற்கு புலகஹமுலவத்த
113	கடுமபெரியகஹமுலவத்த	0 0 1 20	வடக்கு கடுமபெரியகஹமுலவத்த கிழக்கு கடுமபெரியகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு புலகஹமுலவத்த
114	புலகஹமுலவத்த	0 0 7 51	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு கடுமபெரியகஹமுலவத்த தெற்கு புலகஹமுலவத்த மேற்கு கடுமபெரியகஹமுலவத்த
115	புலகஹமுலவத்த	0 0 0 98	வடக்கு புலகஹமுலவத்த கிழக்கு கடுமபெரியகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு பொற்குமபுறை
116	கடுமபெரியகஹமுலவத்த	0 0 2 02	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு புலகஹமுலவத்த தெற்கு கடுமபெரியகஹமுலவத்த மேற்கு எ. ஜி. மேரி நோனுவின் காணி
117	தொற்குமபுற	0 0 1 18	வடக்கு தொற்குமபுற கிழக்கு புலகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு கடுமபெரியகஹமுலவத்த
118	கடுமபெரியகஹமுலவத்த	0 0 0 62	வடக்கு கடுமபெரியகஹமுலவத்த கிழக்கு தொற்குமபுற தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு எ. ஜி. மேரி நோனுவின் காணி
119	கடுமபெரியகஹமுலவத்த	0 0 1 72	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு கடுமபெரியகஹமுலவத்த தெற்கு எ. ஜி. மேரி நோனுவின் காணி மேற்கு பீ. சிரிதரகாமியின் காணி
120	கடுமபெரியகஹமுலவத்த	0 0 1 69	வடக்கு எ. ஜி. மேரி நோனுவின் காணி கிழக்கு கடுமபெரியகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு பீ. சிரிதரகாமியின் காணி
121	கடுமபெரியகஹமுலவத்த	0 0 0 85	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு எ. ஜி. மேரி நோனுவின் காணி தெற்கு பீ. சிரிதரகாமியின் காணி மேற்கு நரிபலகஹமுலவத்த
122	கடுமபெரியகஹமுலவத்த	0 0 0 71	வடக்கு பீ. சிரிதரகாமியின் காணி கிழக்கு எ. ஜி. மேரி நோனுவின் காணி தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு நரிபலகஹமுலவத்த
123	கடுமபெரியகஹமுலவத்த	0 0 1 67	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு பீ. சிரிதரகாமியின் காணி தெற்கு நரிபலகஹமுலவத்த மேற்கு மெட்டகொடகெலெவத்த
124	கடுமபெரியகஹமுலவத்த	0 0 0 88	வடக்கு ஜே. எல். எட்வின் அபபுகாமியின் காணி கிழக்கு பீ. சிரிதரகாமியின் காணி தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு மெட்டகொடகெலெவத்த
125	மெட்டகொடகெலெவத்த	0 0 1 43	வடக்கு கே. எம். சிரிபண்டாவின் காணி கிழக்கு நரிபலகஹமுலவத்த தெற்கு போயவலான-தலவத்த ரோட்டு மேற்கு சியம்பலகஹமுலவத்த
126	மெட்டகொடகெலெவத்த	0 0 0 80	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு நரிபலகஹமுலவத்த தெற்கு கே. எம். சிரிபண்டாவின் காணி மேற்கு சியம்பலகஹமுலவத்த
127	சியம்பலகஹமுலவத்த	0 0 0 83	வடக்கு போயவலான-தலவத்த ரோட்டு கிழக்கு மெட்டகொடகெலெவத்த தெற்கு கே. எம். டாவித்தாவின் காணி மேற்கு தெற்குமபுற

குணம்.	காணியின் பெயர்	விசாலம். அ ரு ப	எல்லைகள்
128	சியம்பல்கஹமுலவதத்	0 0 1 98	வடக்கு கே. எம் டாவித்தாவின காணி கிழக்கு மெட்டகொடகெலெவதத் தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு பெலிகஹமுலவதத்
129	செஷிகஹமுலவதத்	0 0 1 39	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு சியம்பல்கஹமுலவதத் தெற்கு ஜே. எல் எடவின அபபுஹாமியின காணி மேற்கு தியில்கஹமுலவதத்
130	பெலிகஹமுலவதத்	0 0 2 11	வடக்கு ஜே. எல் ஹெனையிறிக அபபுஹாமியின காணி கிழக்கு சியம்பல்கஹமுலவதத் தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு டொம்பகஹமுலவதத்
131	தியில்கஹமுலவதத்	0 0 1 43	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு தெஷிகஹமுலவதத் தெற்கு எம் எம் டி.லகிரிபண்டாவின் காணி மேற்கு கல்கொல்கஹமுலவதத்
132	தொம்பகஹமுலவதத்	0 0 2 42	வடக்கு கே. எம் கிரிபண்டாவின் காணி கிழக்கு பெலிகஹமுலவதத் தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு கிராமச சங்க தரூட்டு
133	கல்கொல்கஹமுலவதத்	0 0 4 73	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு தியில்கஹமுலவதத் தெற்கு எச் எம் டி.லகிரிபண்டாவின் காணி மேற்கு கே. எம் கிரிபண்டாவின் காணி
134	கல்கொல்கஹமுலவதத்	0 0 2 20	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு கல்கொல்கஹமுலவதத் தெற்கு கே. எம் கிரிபண்டாவின் காணி மேற்கு டி. ஏ. அபபுசினுளோவின் காணி
135	தொம்பகஹமுலவதத்	0 0 2 86	வடக்கு ஜி. ஏ. அபபுசினுளோவின் காணி கிழக்கு கிராமச சங்க தரூட்டு தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு ஹபுகஹமுலவதத்
136	கல்கொல்கஹமுலவதத்	0 0 4 32	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு கே. எம் கிரிபண்டாவின் காணி தெற்கு டி. ஏ. அபபுசினுளோவின் காணி மேற்கு ஹபுகஹமுலவதத்
137	ஹபுகஹமுலவதத்	0 0 22 82	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு டி. ஏ. அபபுசினுளோவின் காணி தெற்கு ஹபுகஹமுலவதத் மேற்கு ஏ. எம் ஹெரத் பண்டாவின் காணி
138	ஹபுகஹமுலவதத்	0 0 2 85	வடக்கு ஹபுகஹமுலவதத் கிழக்கு டி. ஏ. அபபுசினுளோவின் காணி தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு ஏ. எம் ஹெரத் பண்டாவின் காணி
139	உட்கொல்கஹமுலவதத்	0 0 1 32	வடக்கு ஏ. எம். ஹெரத் பண்டாவின் காணி கிழக்கு ஹபுகஹமுலவதத் தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு ஹபுகஹமுலவதத்
140	ஹபுகஹமுலவதத்	0 0 28 84	வடக்கு ஹபுகஹமுலவதத் கிழக்கு ஏ. எம் ஹெரத் பண்டாவின் காணி தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு ஏ. எம் ஹெரத் பண்டாவின் காணி
141	ஹபுகஹமுலவதத்	0 0 5 34	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு ஹபுகஹமுலவதத் தெற்கு ஏ. எம் ஹெரத் பண்டாவின் காணி மேற்கு தத்தமாறுஹென
142	ஹபுகஹமுலவதத்	0 0 7 25	வடக்கு ஏ. எம். ஹெரத் பண்டாவின் காணி கிழக்கு ஹபுகஹமுலவதத் தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு தத்தமாறுஹென
143	தத்தமாறுஹென	0 0 6 84	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு ஏ. எம் ஹெரத் பண்டாவின் காணி தெற்கு தத்தமாறுஹென மேற்கு கிராமச சங்க தரூட்டு
144	தத்தமாறுஹென	0 0 11 11	வடக்கு தத்தமாறுஹென கிழக்கு ஏ. எம். ஹெரத் பண்டாவின் காணி தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு மொறகஹமுலவதத் எஸ்ரேட
145	மொறகஹமுலவதத் எஸ்ரேட	0 0 12	வடக்கு போயவலான-தலவதத் தரூட்டு கிழக்கு கிராமச சங்க தரூட்டு தெற்கு மொறகஹமுலவதத் எஸ்ரேட மேற்கு அரசாங்க காணி
146	மொறகஹமுலவதத் எஸ்ரேட	0 0 81 70	வடக்கு மொறகஹமுலவதத் எஸ்ரேட கிழக்கு தத்தமாறுஹென தெற்கு போயவலான-தலவதத் தரூட்டு மேற்கு அரசாங்க காணி

என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் விசாலம் 22 70 ஏக்கர்கள். எல்லைகள் —

- வடக்கு தம்பகஹுமபுற ,
- தெற்கு குளப்பிட்டி ,
- மேற்கு வனவலை ;
- கிழக்கு முடிக்கூரிய காடு

(16) வட மத்திய மாகாணம், நுவரககளாவியாக குறிச்சி, கல்கம்பலாதத கிருலோவ கோறளை, டெமற்றகொலேகம் கிராமத்திலுள்ள தம்பகஹுமபுற, என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் விசாலம் 0 96 ஏக்கர், எல்லைகள் —

- வடக்கு, கிழக்கு, மேற்கு முடிக்கூரிய காடு ,
- மேற்கு . பீகஹுமபுற

(17) வட மத்திய மாகாணம், நுவரககளாவியாக குறிச்சி, கல்கம்பலாதத, கிருலோவ கோறளை, டெமற்றகொலேகம் கிராமத்திலுள்ள தம்பகஹுமபுற என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் விசாலம் 1 60 ஏக்கர்கள். எல்லைகள் —

- வடக்கு, கிழக்கு, தெற்கு முடிக்கூரிய காடு ,
- மேற்கு தம்பகஹுமபுற

(18) வட மத்திய மாகாணம், நுவரககளாவியாக குறிச்சி, கல்கம்பலாதத, கிருலோவ கோறளை, டெமற்றகொலேகம் கிராமத்திலுள்ள தம்பகஹுமபுற என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் விசாலம் 0 4 ஏக்கர். எல்லைகள் —

- வடக்கு, மேற்கு, தெற்கு முடிக்கூரிய காடு ;
- கிழக்கு தம்பகஹுமபுற

(18) வட மத்திய மாகாணம், நுவரககளாவியாக குறிச்சி, கல்கம்பலாதத, கிருலோவ கோறளை, கொல்புனகம் கிராமத்திலுள்ள கொல்புனகம் அக்கற இடம் என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் விசாலம் 4 43 ஏக்கர்கள் எல்லைகள் —

- வடக்கு, தெற்கு முடிக்கூரிய காடு ,
- கிழக்கு, மேற்கு குளப்பிட்டி

(20) வட மத்திய மாகாணம், நுவரககளாவியாக குறிச்சி, கல்கம்பலாதத, கிருலோவ கோறளை, மனம்பெரிக்கம் கிராமத்திலுள்ள மனம்பெரிக்கம் புறனவலை என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் விசாலம் 8 08 ஏக்கர்கள்.

எல்லைகள் —

- வடக்கு, கிழக்கு, மேற்கு முடிக்கூரிய காடு ;
- தெற்கு : மனம்பெரிக்கம் புறனவலை

(21) வட மத்திய மாகாணம், நுவரககளாவியாக குறிச்சி, கல்கம்பலாதத, கிருலோவ கோறளை, மனம்பெரிக்கம் கிராமத்திலுள்ள மனம்பெரிக்கம் புறனவலை என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதியின் விசாலம், 1 28 ஏக்கர்கள். எல்லைகள் —

- வடக்கு மனம்பெரிக்கம் புறனவலை ,
- கிழக்கு, தெற்கு : முடிக்கூரிய காடு ,
- மேற்கு . பீ டபிளியு. தெற்கு

**1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ஓடு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 5 ந உ.

மாகாண அலுவலர் டி.வி.சி. ஏ.என்.இ. இலக்கம் LD/4745
* நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இல. J/TW/420/53.

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், உட புலக்கம், கிண்டாயர் கிராமத்திலிருக்கும் கிண்டாயா தோட்டம் எனப்படும் காணியிலிருந்து சுமார் 19 5 பெச்சலை விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருவனவை. —

- வடக்கு : பி டபிளியு டி. பிரதான ரோடும், ஒதுக்கப்பட்ட இடமும்,
- கிழக்கும், தெற்கும் கிண்டாயா தோட்டம்,
- மேற்கு . பி டபிளியு டி. பிரதான ரோடும், ஒதுக்கப்பட்ட இடமும்

இலக்கம். LA 7749/J/DEA/26/53.

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்ச

சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன் . .

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ஓடு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 2 ந உ.

மாகாண ஏசனருவின் இலக்கம் LA 7749
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இல J/DEA/26/53

காணியின் விபரம்

குருணாகல் டிஸ்திரிக், வேல்தலிலி அட்டை, குருணாகல் நகரத்தின், குருணாகல் நகரசபை எல்லைக்குள், யதரகொலேவமபுற அல்லது யதர கொலேவத்த என்னும் காணியில் ஏற்க்குறைய 2ஏ. 1றா 13ப. விசாலமுள்ள எல்லை :—

- வடக்கு . வக்கீல மாகக்ஸ்கூரிய காணி,
- வட கிழக்கு : வக்கீல மாகக்ஸ்கூரிய மருபேருக்கும் உரிய காணி,
- கிழக்கு : வக்கீல மாகக்ஸ்கூரிய காணி,
- தெற்கு : டி.கிரிதரயாவுக்கும் பி டபிளியு டி இலக்காவுக்கும் உரிய காணி,
- மேற்கு : ரோடும்.

**1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல . LH. 1026/J/LG/29/53.

1953 ம ஓடு (ஆகஸ்ட்) ஆவணிமீ 10 ந உ.

காணியின் விபரம்

கந்ததுறைப் பகுதியிலுள்ள கந்ததுறைத் தொட்டமூனிலிருக்கும், நெருண்டுகொட என்னும் கிராமத்திலிருக்கும் 3ஏ. 2றா 2ப விசாலமுள்ள மெல்தந்தா என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு . பிரதமபட இல. A 2,959 ல உள்ள 19668, 19670, 19671, 19674 என்ற துணைகளும், ரி பி எஸ் எனப்படுகின்ற 116538, 131589 என்ற துணைகளும்,

கிழக்கு பிரதமபட இல 4,332 ல உள்ள Q. 605, P 605 என்ற துணைகள்,

தெற்கு : பிரதமபட இல 4,332 ல உள்ள P 605 என்ற துணையும், ரி. பி எனப்படுகின்ற 123266 என்ற துணையும், மேற்கு : ரி. பி எனப்படுகின்ற 123266, 116537 என்ற துணைகள்,

இவையெல்லாம் சென்ற. யோஜா நப்பா எஸரேற லிமிட்டெட் (சென்ற யோஜா குறும்பு, மத்துகம்) எனப்படுகின்ற சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம்
5 ம பிரிவினையுடைய பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ஓடு ஆவணிமீ 17 ந உ.

மாகாண அலுவலர் டி.வி.சி. ஏ.என்.இ. இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4588/J/LG/104/53

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறளை கிழக்கு, நாகண்டபொல கிராமத்தில் அளவை செய்து ஆரம்பப்படத்தில் விபரிக்கப்பட்டிருக்கும் 1, 2, 3, 4 துணைகளாகிய கெருள்கஹுவத்தையும் கொற்கக்கஹுவத்த என்றழைக்கப்படும் பூமிகளில் முழுதும் 0ஏ. 0றா 21 3 பேட்சலை விசாலம்கொண்ட நாலு பகுதிகள்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம், காணியும் காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ஓடு புரட்டாதி 9 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் }
இலக்கம் } Q/4556/J/LG/24/53
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியா }
லயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியாங் கோறன் கிழக்கு, பதல் மாயிறிகம் எனனும் கிராமத்தில் கலாகமயாவத்த அல்லது மடேனியாகவத்த எனனும் பூமியில் ஏறக்குறைய 1/11 ஏக்கர் விசாலகொண்ட ஒரு பகுதிகொலைகள் பின்வருமாறு. —

வடக்கு. எ. நுவிஸ் அபுபுலம் மறு பேரும் உரிமைகேட்கும் கொடகந்த, வடகொல்லப்பாகேவத்தயும், பெலிக்ஹைத்தை எனனும் பூமிகள்; கிழக்கு. எம். பிறா அபுபுலம் ஈ கிரியோனும் உரிமைகேட்கும் பூமி; தெற்கு. பீ. ஆ. சேனதுன் எனபய உரிமைகேட்கும் முனமல்குஹை வத்தயும் கெற்றியாவத்தையும் எனனும் பூமிகள்; மேற்கு. ஈ சுவாநிஸ் அபுபு எப்பவா உரிமைகேட்கும் கலகஹைஹை எனனும் பூமி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நில, நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ஓடு செப்டெம்பர் 21 ந உ

இலக்கம் : J/2649/LM/5512.

காணியின் விபரம்

கேகலை டிஸ்திரிக்டில், பெலிக் கோறனையில், கனதுறபிறற பத்த தெற்கில், ஹினவெல்ல கிராமத்தில் அமைத்துள்ளதும் பின்வரும் எல்லைக் கொண்டதும், உடமலுவேற்றைவத்த எனனும் காணியில் ஒரு பகுதியான 2 ஏக்கர் எல்லைகள் —

வடக்கு பெறலுத்தயின் கலவேட்டி
கிழக்கு : கிறாறுறு.
தெற்கு கலபுமுல்லவேறவேத்த,
மேற்கு பள்ளம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1953 ம ஓடு புரட்டாதி 17 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் }
இலக்கம் } Q 4232/J/HLG/2052
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியா }
லயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறன், போற எனனும் கிராமத்தில், வனபொட்டும்கலான எனனும் பூமியில் ஏறக்குறைய 3,600 சது அடி (400 அடி X 9 அடி) விசாலகொண்ட ஒரு பகுதிகொலைகள் பின்வருமாறு. —

வடக்கு பீ கோடில் அபுபுலாமிக்குடைய தேவத்தகூபுலம்,
கிழக்கு மேற்கும் வனபொட்டும்கலான பகுதிகள்,
தெற்கு பீ பிறம்பி அபுபுலாமிக்குடைய பூமி.

E 10

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1953 ம ஓடு ஒக்டோபர் 5 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் }
இலக்கம் } Q 4548/J/DEA/15/53
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியா }
லயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், ஹேவகம் கோறனில் பன்னகொட எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 5 ஏக்கர் விசாலமுள்ள மடக்குவத்தவும் குமுபுற ஒவிறறவும் எனனும் அல்லாக் காணியும் எல்லைகள் பின்வருவருமாறு. —

வடக்கு. ஹேலெவல் ரோடும் கிராமச் சங்க ரோடும்,
கிழக்கு டபிளயு. ஏ ரோமானில் பெரோவுக்குரிய ஆதனம்,
தெற்கு டபிளயு. வாரிஸ்கிஹோவுக்கும் மறறவாகடும் உரிய நெல் காணி,
மேற்கு சேனயின் ஆதனம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம், காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1953 ம ஓடு புரட்டாதி 28 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் }
இலக்கம் } Q 4247/J/HLG/2140.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியா }
லயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், சியாங் கோறன் கிழக்கு, நேப்கொட எனனும் கிராமத்தில் அம்பலவேறேன் என்றழைக்கப்படும் பூமியில் ஏறக்குறைய 72 அடி X 9 அடி விசாலகொண்ட ஒரு பகுதிகொலைகள் பின்வருமாறு. —

வடக்கு நீப்பாச்சல் வாய்க்காலும், வெற்றக்கமபுறகடும்,
கிழக்கு எச். டி. டபிளயு. குணசேகராவுக்குடைய வெற்றக்கமபுற,
தெற்கு கமபுறறியாவ-கோனகஹுடேனியா கிராமச் சங்க ரோடும்;
மேற்கு எச். பீ. டபிளயு குணசேகராவுக்குடைய அம்பலவேறேன்.

(2) கொழும்பு டிஸ்திரிக், சியாங் கோறன் கிழக்கு, நேப்கொட எனனும் கிராமத்தில் கோனகஹுடேன் எனனும் பூமியில் ஏறக்குறைய 456 அடி X 6 அடி விசாலகொண்ட ஒரு பகுதிகொலைகள் பின்வருமாறு. —

வடக்கு எச். பீ ஆறன் அபுபுலாமி எனபவரால் உரிமை கேட்கும் எடுத்தகொள்ளப்போகும் பூமியில் ஒரு பகுதி,
கிழக்கு நீப்பாச்சல் வாய்க்காலும், வேகாணமை வயலும் நெருப்புப் பெட்டி செய்யும் தொழிற்சாலையும்,
மேற்கு சங்கலை,
தெற்கு எச். டி. டபிளயு குணசேகரா எனபவரால் உரிமை கேட்கும் பூமி

(3) கொழும்பு டிஸ்திரிக் சியாங் கோறன் கிழக்கு, நேப்கொட எனனும் கிராமத்தில் பன்னகஹுடேனியா எனனும் பூமியில் ஏறக்குறைய 542 அடி X 11 அடி விசாலகொண்ட ஒரு பகுதிகொலைகள் பின்வருமாறு. —

வடக்கு டபிளயு பாஸ்கிரியா எனபவரால் உரிமைகேட்கும் பூமியும் நெருப்புப்பெட்டி செய்யும் தொழிற்சாலையும்,
கிழக்கு தேவத்தகஹுமபுறவும் பன்னகஹுடேனியாகும்புறவும்;
தெற்கு தேவத்தகஹுமபுறவும் நெருப்புப்பெட்டி செய்யும் தொழிற் சாலையும்,
மேற்கு நீப்பாச்சல் வாய்க்காலும் கோனகஹுடேன் எனனும் பூமியும்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு

1953 ம ஞ்செப்டெம்பர் 22 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

Q 4156/J/HLG/1899

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலலது கொறளை தெற்கில், ஜாயல நகரசபை எல்லைக்குள் வெலிகம்பிறியில் சென்ற பிறுனசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 22/7, 22/5, 22/6, 22/9, 22/10, 22 ம, 22/1 ம கொண்ட காணிகளிலிருந்து சமாரா 28 84 பொச்சல விசாலமுள்ள துணடுகள். எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு சென்ற பிறுனசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 22, 22/1, 22/5, 22/6, ம 22/7 ம கொண்ட வளவுகளின் மிகுதிப்பகுதிகள்,

கிழக்கு சென்ற பிறுனசில் சேவியா ரோட்டு,

தெற்கு சென்ற பிறுனசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 24, 26/1, 22/1 (பகுதி), 22/9 (பகுதி) 22/10 (பகுதி) ம கொண்ட வளவுகள்

மேற்கு சென்ற பிறுனசில் சேவியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 22/7 கொண்ட வளவின் மிகுதிப்பகுதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ஞ்செப்டெம்பர் 19 ந உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LR 1380
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இல J/LLD/363/53

காணியின் விபரம்

(1) அனுராதபுரக் குறிச்சி, ஹூறுலு பலாதத, உலாகல் கோறளை, குட்டிகுளம் கிராமத்திலுள்ள டிபுலகஹஅக்கற என்று சொல்லப்படும் காணியின் விசாலம் 1 று 1-93 பே எல்லைகள் —

வடக்கு எம் பேபியின் காணி,
கிழக்கு தெற்கும் முடிகுரிய காணி,
மேற்கு பீ மாலாவின் காணி

(2) அனுராதபுரக் குறிச்சி, ஹூறுலுபலாதத, உலாகல் கோறளை, குட்டிகுளம் கிராமத்திலுள்ள டிபுலகஹஅக்கற என்று சொல்லப்படும் காணியின் விசாலம் 7 04 பே எல்லைகள் :—

வடக்கு ஜே லீ பெத்தாவின் காணி,
கிழக்கு முடிகுரிய காணி,
தெற்கு அபத்தாவின் காணி,
மேற்கு பீ மாலாவின் காணி

(3) அனுராதபுரக் குறிச்சி, ஹூறுலு பாலத்த, உலாகல் கோறளை, குட்டிகுளம் கிராமத்திலுள்ள டிபுலகஹஅக்கற என்று சொல்லப்படும் காணியின் விசாலம் 2 று 1-60 பே எல்லைகள் —

வடக்கு எம். றப்பியாவின் காணி,
கிழக்கு எம் பேபியின் காணி;
தெற்கு முடிகுரிய காணி,
மேற்கு முடிகுரிய காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1953 ம ஞ்செப்டெம்பர் 21 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP 6186
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இல J/H 656

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக்டில் வெல்லப்பொட பத்துவில் டிரானகம் எனலும் இடத்தில் 1 ஏ 0 றா 21 8 பே விசாலமுள்ள வெலிப்பொடவட்ட அலலது பம்புறுகஹவட்ட எனலும் எல்லாத துணடுகள், இன்னும் ஆரம்பபட்ட இலக்கம் 1,269 ல துணடுகள் 1, 2, 3, 4 ல அளந்தபடி காட்டியுள்ளன. துணடுகள் 3, 4 ல மீதிமுள்ளவைகளைத் தவிர

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ஞ்செப்டெம்பர் 8 ந உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LR 5113
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இல J/HLG/1380

காணியின் விபரம்

அறக்கலன் கோறளை, றுகவெல் கிராமத்தில் கடைசிக் கிராமப்படம் 4 ல. J-3 ம இலக்கத் துண்டாகிய உடொலொல்வெல்கும்புற, மெட்டகும்புற ஆகிய காணிகளின் 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு கம்பொலவத்தை, றுகவெல் கடைசிக் கிராமப்படம் 4 ல A 4 ம இலக்கத் துண்டு

கிழக்கு நெதலுக்கஹகும்புற, விதானகேகெல்.

தெற்கு காவத்தை, கொற்றகெறாண கிராமச் சங்க ரோட்,

மேற்கு பெலமதலை-றகவாணை பீ டபிளபு ட ரோட், பழைய நீயப் பாய்ச்சல் வாயக்கால்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

புஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல LH 921/J/HLG/1575

1953 ம ஞ்செப்டெம்பர் 1 ந உ.

காணியின் விபரம்.

களுத்துறைப் பகுதியிலுள்ள களுத்துறை தொடர்முனையிலிருக்கும், களுத்துறை நகரசபை எல்லைக்குள் வேலப்புர களுத்துறையிலிருக்கும் 2 1/2 ஏக்கர் அளவில் விசாலமுள்ள சலாவ (இரண்டு பாலங்களுக்கிடையிலிருக்கும் காணி) என்று சொல்லப்படும் காணியின் ஒரு பங்கு இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கலுக்ககை ஆறு, நகரசபை நிலமுடம்,
கிழக்கு கலுக்ககை ஆறு,
தெற்கு கலுக்ககை ஆறு;
மேற்கு : கொழும்பு-காலி ரோட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பி பி புலங்குலம் ஆகிய நான்கு அலகுகள் பிரகடனம் செய்கின்றன

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1953 ம ஞ்சு ஐப்பசிமீ 3 ந வ

மாகாண அலகை டிஸ்திரிக் ஈரணடுவின் இலக்கம் LR 1259
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/LLD/246/53/(VE) LR/1259

காணியின் விபரம்

(1) வட மத்திய மாகாணம், அனுராசபுர பகுதி, ஹூறுபுலாதத, துலான 44A மறுதகடவள எனனும் கிராமத்திலுள்ள டம்பகஹூஇடம் எனனும் 5ஏ 0றா 25பே விசாலமுள்ள காணி பினவரும் எலலைகளால் அடைக்கப்பட்டுள்ளது —

வடக்கில், தெற்கில் அரசாங்கக காணி
கிழக்கில் : கெக்கிழுவ கொருப்பத்தனை தெரு
மேற்கில் T P 322,860

(2) வட மத்திய மாகாணம், அனுராசபுர பகுதி, ஹூறுபுலாதத, துலான 44A கல்குளம் கிராமத்திலுள்ள டம்பகஹூஇடம் எனனும் 13ஏ 0றா 20ப விசாலமுள்ள காணி பினவரும் எலலைகளால் அடைக்கப்பட்டுள்ளது —

வடக்கு, தெற்கு, மேற்கிலும் அரசாங்கக காணி
கிழக்கில் கே கப்புறுணாமியால் கேட்கப்பட்ட காணி

(3) வட மத்திய மாகாணம், அனுராசபுர பகுதி, ஹூறுபுலாதத, துலான 39, கணனிமடுவ கிராமத்திலுள்ள கடுறுகஹூஇடம் எனனும் பினவரும் 7ஏ 2றா 30ப விசாலமுள்ள காணி, பினவரும் எலலைகளுள் அடங்கியுள்ளது —

வடக்கில் பழைய நெல் வயல்
கிழக்கில் T P 269,243

தெற்கில் கணனிமடுவ குளம்
மேற்கில் அரசாங்கக காணி

(4) வடமத்திய மாகாணம் அனுராசபுர டிஸ்திரிக் ஹூறுபுலாதத, துலான 39, கல்குளம் கிராமத்திலுள்ள கிராமத்திலுள்ள உளள, மயில்கஹூ எனனும் 1ஏ 0றா 01பே விசாலமுள்ள காணி பினவரும் எலலைகளுள் அடங்கியுள்ளது —

வடக்கில் சொந்தப்பால் நெற காணி
கிழக்கில் பினஹாமியின் நெற காணி
தெற்கில் ஹூறுபுலாதத திட்டம்
மேற்கில் அரசாங்கக காணி

(5) வட மத்திய மாகாணம் அனுராசபுர பகுதி, ஹூறுபுலாதத, துலான 39, இலகப்பொடயகம் எனனும் கிராமத்திலுள்ள 3ஏ 0றா, 08பே விசாலமுள்ள காணி பினவரும் எலலைகளை யுடையது

வடக்கிலும், கிழக்கிலும் அரசாங்கக காணி,
தெற்கில் வாயக்கால்
மேற்கில் குளக்கட்டு நீர் ஓழக்கம்

(6) வட மத்திய மாகாணம், அனுராசபுர பகுதி ஹூறுபுலாதத துலான 39, பஹலகடுவ கிராமத்திலுள்ள 1ஏ 2றா 28பே விசால முள்ள பஹலகடுவ அக்கற எனனும் காணியின் பினவரும் எலலைகளைக் கொண்டுள்ளது —

வடக்கில் அரசாங்கக காணி
கிழக்கில் சொந்தக்காணி
தெற்கில் வாயக்கால்
மேற்கில் குளக்கட்டு

(7) வட மத்திய மாகாணம், அனுராசபுர பகுதி, ஹூறுபுலாதத, துலான 39, டிகடுவ கிராமத்திலுள்ள உளள மயில்கஹூஇடம் எனனும் 5ஏ 0றா 0பே விசாலமுள்ள காணி பினவரும் வட்டாரங்களை யுடையது —

வடக்கு, கிழக்கு, மேற்கிலும் அரசாங்கக காணி,
தெற்கில் டிகடுவ வாயக்கால் ஓரத்தில் ஒதுக்கப்பட்ட காணி

Q 3459J/HLG/1367

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாடியார எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான்கு அலகுகள் அறிவிக்கின்றன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல A 2,968. கிராமம்—பிறஹமலகம்

துணடு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரா ப
1 உவறகஹுவத்த	ஒவிறறவும் கிணறும்	ஹதகஹுமனகே நோமில, பிறஹமன கம், ஹோமகம்	0 0 4
2 மெதவில்ல குமபுற	பானத	விககிரமகே டொன சைமன வெக்ககே டொன ஓபியல, பிறஹ மனகம்	0 0 5 1
3 கொரறல்படவத்த	ஹெ	விககிரமகே டொன ஆரல பிரஹமனகம்	0 0 0 7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெடுக்கின்ற கல்குளம் தாமாக அலகை முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம ஞ்சு (டிசெம்பர்) மாகாழி மாதம் 14 ந திகதி பிறகல் 2 30 மலிகு கொழும்பு கச்சேரியில் எனமுள்ள வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் கணமையையும் குறித்த காலியை எடுத்தறகான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம ஞ்சு (நவம்பர்) காததிகை மாதம் 30 ந திகதிக்கு முன்பு எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்பு கச்சேரி,

1953 ம ஞ்சு (ஒகற்றேபர்) ஐப்பசிமீ 17 ந வ

ஏ. செயின் லீ. விஜயமான்,
டிஸ்திரிக் அரசாட்சி ஈசனடு

Q 3996 J/TOW/1290

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாடியார எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான்கு அலகுகள் அறிவிக்கின்றன

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

பிரதமப்பட A 3,495—சதுவல வட்டாரம்

துணடு காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரா ப
1 மக்கம் ரோடிலிருக்கும் வரிமதிப்பு 70 ம இலக கஹகொண்ட வளவின் பகுதி	கல்லால் கட்டப்பட்ட சுவரின் பகுதியும் இரண்டு பஸ்கை கேற்ற களும் இரண்டு கல்லால் கட்டப்பட்ட சூரகளும் உள்ள தென்னந் தோட்டம்	முடிக்குரியும் கொழும்பு பூதியன் பிளேஸ், 157 ம இலக்கத் திலிருக்கும் டாட்டா சைடல் ரோடில் அடங்கியிருக்கிறார்	0 0 5 11
2 ஹெ	30 வறகஹுவத்த அரச மரம், 2 கல்லால் கட்டப்பட்ட புவரின் பகுதிகள், கல்லால் கட்டப்படும் அலைபடுவ போடப்பட்ட கட்டிடம் ஒரு சூதநாதகாலும் இரும்பிணும் அமைக்கப்பட்ட கொட்டில் ஒரு போடப்பட்ட கல்லால் கட்டப்பட்ட தின பகுதி, 1 நீர்க்குளம் 1 தந்தித் தூண், இரண்டு கல்லால் கட்டப்பட்டுள்ள காணிப்பகுதி, ஒரு போடப்பட்ட கல்லால் கட்டப்பட்ட கட்டிடம், இரண்டு அலைபடுவ மரக்கட்டிடம், இரண்டு சூதநாதகாலும் மரத்தினும் அமைக்கப்பட்ட கொட்டில்கள் அலைபடுவ பகுதியும் கல்லாலும் கட்டப்பட்டுள்ள ஒரு கற்குச் பஸ்கை வேல் உள்ள தோட்டம்	முடிக்குரியும் வாட்டாசை ஹோஸல் அல் பிலடிங் கொம்பனி, லிமிட்டட் கோப்பற்றறிவ ரோடில் உள்ள ஹிஸ்ஸெண்டர்	1 0 31-53

துணை. காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
3 மக்களம் ரேட்டிவிருக்கும் வரிமதிப்பு 70 ம இலக கங்கொண்ட வளவின் பகுதி	ஓடு போடப்படும் கல்லால் கட்டுப்படும் உள்ள ஒரு கட்டிடத்தின் பகுதியும் கல்லால் கட்டப்பட்டுள்ள சுவரின் பகுதியும் கல்லால் கட்டப்பட்டுள்ள காணும், கல்லால் கட்டப்பட்டுள்ள காண்களின் பகுதியும், ஒரு தீவின் பகுதியும், கல்லால் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் பகுதியும் அத்தொகையினால் வேலியும் உள்ள தோட்டம்	முடிக்குரியதும் வாட்டாசைட ஸரோஸ் ஆல் அபகரிக்கப்பட்டுள்ளது, த கோபபற்றேற்றிவ ஹோஸ்சேல் டபி லிஸ்மென்ற	0 0 2 3/8

மேற்கூறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம (நடு) டிசெம்பர் மாதம் 15 ந தேதி காலை 9 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனடைக்கலின் தன்மையையும், குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ராபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபற்றித் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நடு) டிசெம்பர் மாதம் 1 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்பு கச்சேரி, 1953 ம (நடு) ஓகரோபர் 10 ந உ. ஏ. செயின் வி. விஜயமான், கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு. Q 2498

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரதிக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை காணியின் பெயர்.	பிரதமப்பட்டத் தலை A 2,038. சிராமம்—பெரியமுலை	விசாலம். ஏ. ரூ. ப.
1 தெவடகாலத்த 5 ம தென்னந் தோட்டமும் கட மனம் நைதேலகே ஊரு பொனசேக்கா, ம உ மனுவெல் பொனசேக்கா குறிசரி வரிமதிப்பு 12 ம இல 12	விபரம் உரித்தாளியின் பெயர் ம உ மெத்தயால பொனசேக்கா, ம உ மதியா ஐஸ்திமா, பொனசேக்கா, எல்லோரும் குறீன, நீர்கொழும்பு	1 1 38 8

மேற்கூறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம (நடு) டிசெம்பர் மாதம் 28 ந திகதி காலை 11 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனடைக்கலின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபற்றித் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (நடு) டிசெம்பர் மாதம் 14 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்பு கச்சேரி, 1953 ம (நடு) (ஒகஸ்தர்) ஆவணிமீ 17 ந உ. ஏ செயின் வி. விஜயமான், டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு இல Q 4225 J/II/2039

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரதிக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை. காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 3,514 சிராமம்—நிலனமஹற்	விசாலம். ஏ. ரூ. ப.
1 டிவுள்கஹுவத்த	விபரம் மண்ணால் கட்டப்பட்ட 2 கிணறு களும், ஒரு நிரந்தரமான கட டிபுமுள்ள 30 வருஷங்களுக்கான மேற்பட்ட வளவு	1 0 24.2

மேற்கூறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம (நடு) டிசெம்பர் மாதம் 29 ந திகதி காலை 11 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனடைக்கலின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபற்றித் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (நடு) டிசெம்பர் மாதம் 15 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்பு கச்சேரி, 1953 ம (நடு) (ஒகரோபர்) ஜப்பசிமீ 17 ந உ. ஏ. செயின் வி விஜயமான், மாகாண அரசாட்சி ஏசனாடு. Q 4387 J/II/2339.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையடியான அறிவித்தல்

ஒரு பிரதிக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 3,488 சிராமங்கள்—வெறுலுக்கம்பொலும்பு அமுனக்கொடும்பு	விசாலம். ஏ. ரூ. ப.
1 பொலகெலையிட	விபரம் கடடும், வயலும், 15 வருஷ 1 காற்றந்தமரமும், 6 வருஷ 1 மாமரமும்	0 0 12 2
2 கஹடகஹுவத்த	விபரம் 2-20 வருஷ 56 ரப்பாமரங்களும், 15 வருஷ 1 கஹடகஹமரமும், 15 வருஷ 1 ரப்பலாமரமும், 2-5 வருஷ 2 கமுமரங்களும் 2 வருஷ 1 கித்துமரமும் எலும்பும்	0 0 29.1
3 மருலுக்கஹமபுற அல்லது பண்டாரவெல்	விபரம் கடடும் வயலும்	0 0 1.2
4 மகருக்கஹமபுற அல்லது பண்டாரவெல்	விபரம் கடடும் வேளாண்மை வயலும்	0 0 24.7
5 வெ	விபரம் வெ	0 0 25 8

ஏ. ஏ சுகத்தான சிஞ்சொ, மண்டாவெல், எச ஏ சீ சனுவதி சூரியபெரும் ஹாமினே, கொஸ்பிறறியான புகொட, எல் எம் இசுக்கியால, தருல், புகொட, ஏ. கே அமாபிஸ் அபபு, அனுறகொட. 0 0 24.7

ஏ. ஏ சுகத்தான சிஞ்சொ, மண்டாவெல், எச ஏ சீ சூரியபெரும், ஹாமினே, கொஸ்பிறறியான, எல் எம் உ இசுக்கியால, தருல், ஏ கே அமாபிஸ் அபபு, அனுறகொட, பெப்பியாவெல் 0 0 25 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் (இ.செ.ம.ப.) மாகாழி மாதம் 29 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உட்கடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் (இ.செ.ம.ப.) மாகாழி மாதம் 15 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் (இ.செ.ம.ப.) ஜப்பசிமீ 17 ந் உ.

எ. செயின் வி விஜயமான,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு
இல Q 4052 A/3/TW/1553.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்.	ஆரம்பப்பட இல. A 3,212	கிராமம்—பெய்கொட பெற்றியா	விசாலம்
	விபரம்	உரித்தாளியின் பெயர்	ஏ ரு ப
3 காசி செட்டியாருமல்லி கும்புற வளவு, 35 வருஷ 1 மாமரமும், 1 பலாமரமும், 2-5 அல்லது காசி செட்டியாரு வததை	வருட 1 மாமரமும், 1 தெலுன், 1 கோடை, 1 பப்பாமி மரங்களும், வானமரங்களும்	இல 730A, பேலியகொடை மத்திய, ரீ ரிச செட பொருந்தும், இல 159, ஜம்புபெற்ற தெரு, கொழும்பு, கே எச் சுவாரிஸ் அப்பு ஹாமியும்	0 0 2 29

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் (இ.செ.ம.ப.) மாகாழி மாதம் 29 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உட்கடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் (இ.செ.ம.ப.) மாகாழி மாதம் 15 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

1952 ம் ஆண்டு (ஒகற்றேபா) ஜப்பசி மாதம் 31 ந் திகதியுடைய 10,466 ம் இலக்க இலக்க அரசாட்சி "கெசெ" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் இத்தால் அறிவிக்கப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி,
1953 ம் (இ.செ.ம.ப.) ஜப்பசிமீ 17 ந் உ

எ. செயின் வி விஜயமான,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு
குறிப்பு இல Q 4386/3/II/2427.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு காணியின் பெயர்	ஆரம்பப்பட இல. A 3,505	கிராமம்—கொறளவெல்ல—வட்டாரம் 10	விசாலம்
	விபரம்		ஏ ரு ப
1 மெல்லகூறுவத்த கொறள வெல்ல ரேட வரிமதிப்பு இல 155 ம, 155 A	வளவு, ஒரு கல்கட்டிடம், ஓட்டால் மேயந்த மருந்துசாலை, 1 கற்கட்டிட கொங்கிறீற் கூரையுள்ள கச்சு, 1 கல்கட்டிட தண்ணீர் ராங்கி, 1 முடிய கறிணறு, 1 கல ஓட்டால் வேயப்பட்ட அப்போதிக கரி குவாடர் 1, கல ஓட்டால் மேயந்த கறேசும், குளிப்புக் கச்சும சோகப்பட்டது, 2 கறிணறு கள், 7 கற்கூண்கள், 3 மரகேறுகுகள்		0 1 14.85

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் (இ.செ.ம.ப.) மாகாழி மாதம் 29 ந் திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உட்கடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் (இ.செ.ம.ப.) மாகாழி மாதம் 15 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் (இ.செ.ம.ப.) ஜப்பசிமீ 17 ந் உ.

எ. செயின் வி விஜயமான,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு
இல LH 971

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமப்பட்டது இல A 3,519. — ஹொறண (பகுதி) வட்டார இல 1, கலேடேனுகொட ஹொறண நகரசபை எல்லை

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
	குள கும்புகேபத்து நயக்கமை கோறீன், களுத்தறை டிஸ்திரிக்		ஏ ரு ப
1 போகூறுவத்த மதிப்பு இல 119, பாணந்தறை ரேட	வரி 50 வருஷ ஒரு பலாமரமும், 7 தென்னமரங்களும், 20 வருஷ ஒரு தென்னையும், 6 கித்தளமரங்களும், 10 வருஷ ஒரு நறாதெல், ஒரு பலா, ஒரு ஜம்பு, ஒரு நன்னன், ஒரு நாவா, ஒரு முளமல். ஒரு நம்பட்டான, 2 மாமரங்களும், 6 கழுக மரங்களும், 5 வருஷ 16 காப்பிச் செடிகளும், ஒரு எலும்பிச்செடியும், ஒரு நறாதெல் மரமும், ஒரு வெலி அனோடாமரமும், 7 மாமரங்களும், 2 தென்னையும், 2 யம்பு மரமும், 3 அனோடா மரமும், ஒரு பலாமரமும், ஒரு ஜம்பு மரமும், ஒரு கொளமரமும், ஒரு முருங்கைமரமும், 2 தோட்டையும், ஒரு வருஷ 11 காப்பிச் செடிகளும், ஒரு நறாதெல் மரமும், ஒரு தோட்டையும், ஒரு கத்தறு முருங்கை மரமும், 4 கழுகமரங்களும், 2 ஜம்புமரங்களும், ஒரு பப்பாசிமரமும், 2 நிரந்தர மான கட்டிடங்களும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும் கொண்ட ஒரு தோட்டம்	ஜீ. டி. - எமிஸ்கூனோ, ஜீ. டி. ஜினபால், ஹொறண	0 0 16 7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் (இ.செ.ம.ப.) மாகாழி மாதம் 21 ந் திகதி முற்பகல் 9 30 மணிக்கு கொறண டி. ஆர் ஓ கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உட்கடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் (இ.செ.ம.ப.) மாகாழி மாதம் 10 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

களுத்தறைக் கச்சேரி,
1953 ம் (இ.செ.ம.ப.) ஜப்பசிமீ 13 ந் உ

டி. ஆர் எல் பாலசூரிய,
டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி எண்ணு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்களா என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விவரம் —

மத்திய மாகாணம், கண்டி, டிஸ்ட்ரிக்ட், உட்புலகமையில், அம்பகமுடி கோளையில் சமவிலை, கெலனகேயான வணராஜா, நியூவெலி, நோவுடகிபாயங்களுக்குட்பட்ட நோட்டர்ஷிப் பாகங்கள் இரண்டு விவரங்களை ஆரம்பப்பட இல் A 2,015 ல் பின்வருமாறு காணப்படும் —

ஆண்டு காணியின் பெயர்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ. று. ப	விசாரணையின் நேரம்
1 செ நகராடி தோட்டம்	ஸெத்தனடி தேரிலை தோட்டங்கள் சங்கம் எஜெனஸ், கோடன பிரேசா கம்பெனி, கொழும்பு	21 3 28	காலை 9 மணிக் கு
3 காசலேரே தோட்டம்	ஜெ. எஸ். எம். பொன்னுது, "சமஸல்" 3, கெலனபாத, நுவரேலியா	4 1 10	
5 ஷே	ஷே	0 0 14	
6 ஷே	ஷே	5 1 26	காலை 9 15 மணிக் கு
6 1/2 ரோட	ஷே	0 0 12	
7 காசலேரே தோட்டம்	ஷே	19 1 2	
8 ஷே	ஷே	37 0 21	
9 ஷே	ஷே	8 1 4	காலை 9 45 மணிக் கு
11 காபெகல தோட்டம்	எச். டி. எஸ். அமரகுமாரி, 32/3, பிளவா ரோட, கொழும்பு	36 1 33	
11 ஷே	ஷே	2 2 36	
25 பெல் லூ எதொல் தோட்டம்	ஷே	0 1 10	காலை 10 மணிக் கு
26 ஷே	ஷே	91 0	
36 கெலனகேயான தோட்டம்	ஷே	48 1 5	காலை 10 15 மணிக் கு
42 ஷே	ஷே	10 2 14	
43 ஷே	ஷே	0 0 39	
41 ஷே	ஷே	12 0 18	
17 சமாவில் தோட்டம்	சிலோன் புரொப்பரைட்டரி டி. எஸ். ரேடல் கம்பெனி லிமிடெட், நுவரேலியா	11 2 26	காலை 10 45 மணிக் கு
18 ஷே	ஷே	5 2 36	
20 ஷே	ஷே	1 3 17	
21 ஷே	ஷே	0 1 10	
23 ஷே	ஷே	60 0 5	
24 டனகெல் தோட்டம்	பீ. எச். விலியம், ஹை லெவல் பஸ் கம்பெனி லிமிடெட், நுகேகொடை	65 0 18	காலை 11 மணிக் கு
28 சவுத் வணராஜா தோட்டம்	பொய்ல்டன் சவுத் வணராஜா தோட்ட கம்பெனி லிமிடெட், மில்டன் 142 ஹவுஸ், கண்டி	142 1 35	
29 ஷே	ஷே	0 0 28	காலை 11.30 மணிக் கு
30 ஷே	ஷே	0 0 3	
31 வாலே தோட்டம்	வணராஜா டி. எஸ். டெட். கம்பெனி, சிலோன் லிமிடெட், எஜெனஸ் லாவில் பிரவுன் கம்பெனி லிமிடெட், கொழும்பு	0 0 3	பிற்பகல் 2 மணிக் கு
32 ஷே	ஷே	0 0 7	
33 ஷே	ஷே	0 0 21	
34 ஷே	ஷே	82 3 30	
41 கொத்தி தோட்டம்	விலியம் ரோலோ மெல்லாஸ் டெட். புரொடிப்யூஸ், எஸ். ரேடல் கம்பெனி லிமிடெட், மெசால் ஜேமிஸ் டெட். கம்பெனி பென்சொசீ லீதி, லண்டன் எப். சி. எஜெனஸ், ஜோராஜ் ஸ்டூவெட் கம்பெனி, கொழும்பு	126 1 17	பிற்பகல் 2 30 மணிக் கு
45 நியூ வெலி தோட்டம்	ஜோன் கொயிலி சி. யீ. டெட். அவர்களின் உரித்தாளர்களும், எஜெனஸ்: மெசால் மெகவுடல் லிமிடெட், தபால் பெட்டி 91, கொழும்பு	37 2 33	
46 ஷே	ஷே	26 2 28	பிற்பகல் 3 மணிக் கு
47 ஸ்டாபி தோட்டம்	மிசில் வயல்ட் மரே, மெனசில் அவர்களின் உரித்தாளர்கள், எஜெனஸ் கராசன் கம்பென்ட் கம்பெனி லிமிடெட், தலாப் பெட்டி 24, கொழும்பு	0 2 14	
48 நோவுட தோட்டம்	ஸ்டான் புரொடிப்யூஸ் எஸ். ரேடல் கம்பெனி லிமிடெட், மெத்குமபுற, வத்தக்கொட	0 0 23	3 30 மணிக் கு

மேற்கூறிய காணிகளுக்கு உரித்தர்ப்பேசுகின்ற சகலரும் நாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம ஆண்டு (டிசம்பர்) மாதம் 3 ந் திகதி மேற்கூறிய நேரங்களில் கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுற்றிய அவர்களுக்கும், அதற்கான கண்டிப்பட்ட விபரங்களையும், 1953 ம ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 26 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களா எனக்கு அறிவிக்கப்படும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எழுத்துமூலமான கோரிக்கைகளை அனுப்பத் தவறுபவர்கள் விசாரணையினபோது உரிமைக்காரர் தமது உரிமைகளை கோருவதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்வதுமன்றி, அவர்களின் கோரிக்கைகளை அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற்செய்வதுமொ

கண்டி கச்சேரி, நேன் டைட்,
 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பரி 19 ந் உ. டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாட்சி எண்ணு.
L P. 6456

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விவரம் — பெரவபொதையில் இரண்டு பேற்றெகிலேட்டர் கட்டுமபடி,

சபலிமென்ற நம்பா 2, கடைசி பிரதம்பட நம்பா 597 கிராமம்—வெய்லேன்

ஆண்டு காணியின் பெயர்	விவரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம் ஏ. று. ப.
609 முட்டெல	.. நெல் வயல், காய்கறி காணி (விட்டபட்டுள்ளன) மண்திட்ட	துண்டு 228 ல் கொஞ்சம், உரித்தாளர் பீ. டி. எஸ். கஜனாயக்கா, லீ. எச். கொடமுன், பிட்டிகல், மண்திட்ட கட்டப்பட்ட தண்ணீர் இலாகா	0 0 27-88
610 மட்டக் எல்	.. தண்ணீர் இயந்திரமடங்கிய வாய்க்கா	துண்டு 228 ல் கொஞ்சம், உரித்தாளர்-அரசாங்க முடி, பீ. டி. எல். கஜனாயக்காவும், லீ. எச். கொடமுன், பிட்டிகல், தண்ணீர் இயந்திரம் கட்டப்பட்ட	0 0 39-78

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
611	மட்டக்கள	10 வருஷங்கொண்ட 1 தென்னமரம், 60 வருஷங்கொண்ட 1 மாமரம் ஒரு மணிதிடடு கொண்ட சேனை	துண்டு 228 ல் கொஞ்சம், உரித்தான பீ. டி. எஸ். கலுஞ்சக்கா, ஸீ. எச. பி.டி.கல், மணிதிடடு கட்டப்பட தண்ணீர் இலாகா	0 0 11 67
612	கொற்கடுவேவத்த	53 வருஷங்கொண்ட ஒரு தென்னமரம், 1-3 வருஷங்கொண்ட 40 தேயிலை மருதுறைகள் கொண்ட தேயிலை தோட்டம்	19 பி 144,027 துண்டு 159 ல் மறையப்பட்டுள்ள உரித்தான, எ. ஹப்கொட, பட்டேகம்	0 0 1 69
613	பெரவபொதகுமபுற	நெல் வயலும் மண் திடடு	டி. பி 114,027 துண்டு 159 லும் 160 லும் மறையப்பட்டுள்ள, உரித்தான ஜி. ஜி. ஏ. ஹேலிஸ் பெர்னாண்டு, டி.பி.எ.பி. லி.லி. மார்கடல், வயலேன், பி.டி.கல் மணிதிடடு கட்டப்பட தண்ணீர் இலாகா	0 0 2 19
மொத்தம்				0 2 3 01

மேற்கூறிய காரணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால் 1953 ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 26 ந தேதி முற்பகல் 11 00 மணிகு பிடிக்க விதான ஆரம்பிப்பின கருகோலில் எனமுன்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அக்காணியில் அவர்களுள் உடன்கைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 19 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

காலிக் கச்சேரி.

1953 ம் ஆண்டு ஒக்டோபர் மீ 15 ந உ.

ஈ. வில்வாசம்,

டி.லத்திரிக் உதவி அரசாட்சி எசனார்

இலக்கம் LB 2064—J/A/L/1815

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் மாதத்திற்கு டி.லத்திரிக் உதவி அரசாட்சி எசனார், தலை இறங்கு குரூர் ஆசிரியர் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்தக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்பட இல விபரம்	1,487 கிராமம்—வருகியபடி உரித்தான பெயர்	விசாலம். ஏ. மு. ப.
1	நுகட்டண்குறும்புற டன்குற குமபுற	வயல்	இ. எம். டி.பி.எ.பி. ஜெயசூரியா, ஹப்கொட, மாதத்தறை	0 1 0
2	புறவத்த-ஒலிட்ட	வயலும் கரை	யகால் சங்கானங்கே அல்லது கலுஞ்சக்காக்கே ஹினியியர்/ஹேவா கோமன்கே அந்திரில் யாபு, மாரியியல் ராஜபக்ச ரேவா, கலுஞ்சக்காக்கே சைமனப்ப, ராஜபக்ச ஹினியர் அப்ப, கோமன்கே ஹினியியர், ஹினியர் கட்டடடு இடே ரேசுரி லிவர், வறக்காப்பிட்டிய, சல் தான்கொட	0 0 1
3	மல்லிகவெல்	வயல்	எல் லீ ஜெயசூரியா அப்பஹாமி, தலலறம்ப, கம்புறுகமுல், டி.பி.எ.பி. டி.பி.எ.பி. அப்பஹாமி, கோட்டவில், சோமலத்த, கம்புறுகமுல்	0 0 16 9
4	ஹே	ஹே	எல் எல் ஜேயசூரியா அப்பஹாமி, டி.பி.எ.பி. ஜி. சியதோறில், எல் எல் யுவானில் அப்பஹாமி, எல்லோரும் கோட்டவில், டி.லத்திரிக் உதவி, தலலறம்ப	0 0 12 7
5	ஹே	ஹே	எல் எல் ஜேயசூரியா அப்பஹாமி, டி.பி.எ.பி. டி.பி.எ.பி. ஜி. சியதோறில், எல் எல் யுவானில் அப்பஹாமி, கோட்டவில், பீ. ஜி. பெரனா, பீ. ஜி. சிறிசேன், வறக்காப்பிட்டிய, தெனிப்பட்டிய	0 0 11 2
7	கஜ்குறும்புற, கிரியயடுவட்ட	கொல் ஹே	கே. கலுஞ்சக்கா, பொலவத்தமோதற	0 0 13
கிராமம்—கோட்டாவில்				
8	துனமோதற, டன்குறும்புற	வயல்	உ. விதான, தலலறம்ப, எச. உ. ஈ. விஜேதன, தெனிப்பட்டிய	0 0 13 9
9	கஜ்குறும்புற	ஹே	கே. கலுஞ்சக்கா, பொலவத்த மோதற	0 0 4 5
10	ஹே	ஹே	உ. விதான, தலலறம்ப	0 0 7 1
11	துனமோதற, தன்குறும்புற	ஹே	எல் பீ. சைனெறில் அப்பஹாமி, உ. ஜே. விதான, உ. விதான, கோட்டவில்	0 0 33 9
12	கஜ்குறும்புற	ஹே	கே. கலுஞ்சக்கா, பொலவத்தமோதற	0 0 4 3
13	ஹே	ஹே	உ. எல் விதான, கோட்டவில்	0 0 2 4
14	ஹே	ஹே	உ. விதான, தலலறம்ப	0 0 3 9
15	டன்குறும்புற, துனமோதற	ஹே	எச. உ. ஈ. விஜேதன, தெனிப்பட்டிய	0 0 21
16	தன்குறும்புற துனமோதற	ஹே	டி.பி.எ.பி. பீ. எச. ஜி. ஜேதன, கம்புறுகமுல்	0 0 9 7
17	எறுமடினெல் குமபுற	ஹே	எல் பீ. டர்வித் அப்பஹாமி, வைத்தியஜீவ, வெதமஹக்குமயா, கோட்டவில்	0 0 6 9
18	டன்குறும்புற துனமோதற	ஹே	உ. உ. எல் பத்திரன், கோட்டவில்	0 0 6 4
மொத்தம்				1 1 8 8

மேற்கூறிய காரணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால் 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாதம் 21 ந தேதி பிற்பகல் 2 30 மணிகு மாதத்திற்கு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அக்காணியில் அவர்களுள் உடன்கைகளின் தலைமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாதம் 12 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மாதத்தறை கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மீ 19 ந உ.

உ. ர. குணரத்தன,

டி.லத்திரிக் உதவி அரசாட்சி எசனார்

LP1005

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்பட இல விபரம்	2 ம் வட்டாரம் ஒடைக்கரை, பருத்தித்தறை உரித்தான பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	மருது நின்றதெனி, மதிப்பிலக்கம் 11/4	கழிவு நிலம்	(1) திருமதி முத்துக்குமாரு, இராசரத்தினம், (2) முத்துக்குமாரு, கனக சேகரம், (3) முத்துக்குமாரு, சுப்பிரமணியம், எல்லாரும் மருத்தடி, புலோலி மேற்கு, பருத்தித்தறை	0 0 11 7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 1 ந் திகதி காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடற்கைகளின் தன்மையையும், குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 21 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஐப்பசிமீ 12 ந் உ.

பீ. ஜே. ஹட்சன்,
வட மாகாண அரசாட்சி ஏசுண்டு
LA 995

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரகம்படத்து இல A 1,858 கிராமம்—சாவக்கச்சேரி தெற்கு, சாவக்கச்சேரி படடின சங்க எல்லைக்குள் 2 ம் வட்டாரம், படடினம்

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 திட்பால வளவு, இன்றமதிப்பு இலக்கம் 56 என ஒரு பகுதி	3 தற்காலிகக் கிடுக்கு கொட்டிகளும், 40 ஏரடு 12 பீலமரங்களும், 30 ஏரடு ஒரு மரையமரமும், 25 ஏரடு 4 மாமரங்களும், 15 ஏரடு 2 வேப்ப மரங்களும், 10 ஏரடு 3 உணு (அகு) மரங்களும், 7 ஏரடு 2 கொக்கட்டி மரங்களும், 5 ஏரடு 3 நாவல் மரங்களும், 4 ஏரடு 8 முருகைமரங்களும், 40 ஏரடு ஒரு இலுப்பைமரமும், 35 ஏரடு 14 தென்னமரங்களும், 2 ஏரடு 6 தென்னமரங்களும், 20-30 ஏரடு 107 பீலமரங்களும், 3 ஏரடு 3 பூவரசு மரங்களுக்கொண்ட தோட்டம்	திருமதி ஜி. ஆர். நைலஸ், 157, ஆஸ்பத்திரி ரோட, யாழ்ப்பாணம்	0 2 36 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 1 ந் திகதி காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 21 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஐப்பசிமீ 12 ந் உ.

பீ. ஜே. ஹட்சன்,
வட மாகாண அரசாட்சி ஏசுண்டு
LA 964

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரகம்படத்து இல A 1,846 கிராமம்—வேலினை கிழக்கு

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 மண்டலனையாழி	கற்கட்டு அணையுள்ள புகளிலைத் தோட்டம்	பிளையார் நலத்தம்பி, வேலினை கிழக்கு, வேலினை	0 0 0 4
2 ஷே	நெல்வயல்	முத்து கம்பு, வேலினை கிழக்கு, வேலினை	0 0 11 4
3 ஷே	கற்கட்டு அணையும், ஓரணும் உள்ள நெல் வயல்	நாகநாதா சண்முகம், வேலினை கிழக்கு, வேலினை	0 0 27 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 1 ந் திகதி காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 21 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஐப்பசிமீ 12 ந் உ.

பீ. ஜே. ஹட்சன்,
வட மாகாண அரசாட்சி ஏசுண்டு
LA 851/3

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரகம்படத்து இல A 1,796 கிராமம்—பண்டத்தெருப்பு

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
3 நெட்டுலினை	5 ஏரடு 24 வடலிக்குள்ள பணை காணி	(1) ஏ யோனபிள்ளை, (2) ஏ எஸ் அரசக்கோன், (3) எஸ் எம் யோசேபு பெண அந்தோனியாப பிள்ளை, (4) சீமாமபிள்ளை, மேரி யோசேபு, (5) ஏ யோனபிள்ளை பெண யோவானாபிள்ளை, எல்லாரும் மாதகல்	0 0 3 7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 1 ந் திகதி காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 21 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எழுத்தரூபமான கோரிக்கைகளை அனுப்பத்தவறுதல், விசாரணையின்போது உரிமைக்காரர் தமது உரிமைகளைக் கோருவதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்வதமன்றி, அவர்களின் கோரிக்கைகள் அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்யுவிடும்

இந்நடவடிக்கைகளைச் சம்பந்தமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 20 ந் திகதி வெளியான 10,510 ம் இலக்க அரசாட்சியாரின் "கெற்" பத்திரிகையில் வெளியான, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் இத்தால் ரத்துச் செய்யப் படுகிறது

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒகற்றோபா) ஐப்பசிமீ 13 ந் உ.

பீ. ஜே. ஹட்சன்,
மாகாண அரசாட்சி ஏசுண்டு.

ලියා L F/LE 74

1950 ම ඉනාදින් 9 ම இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிற 13௯ எடையாக 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

நில அளவைப் பகுத்த சுவைரால் தயார செய்யப்பட்டு அவர் பொறுப்பில் வைத்திருக்கப்பட்டு 1,856 ம இலக்கப் பிரதமப் பகுதில் 1 ம, 2 ம, 3 ம, 4 ம, 5 ம, 6 ம இலக்கப் பாகங்களாக விபரிக்கப்பட்டுள்ளன. மனாறு அலத்திற்கு ஊர்ப்பிரிவினைச் சேர்ந்த முசுவி காணியினைப் பகுத்திருக்கப்பட்ட பெரிய நொச்சிக்கும் கிராம விகாரையின் பிரிவுக்குச் சேர்ந்த பெரிய நொச்சிக்கும் கிராமத்திலுள்ளன. ' உபாகநியாய கமம் ', ' முசுநையா

கமம் ' காலியலகமம் ', ' பாவலகமம் ', ' பிசைகமம் ', ' தையம் கமம் என்று அழைக்கப்படுக்துமான காணிப் பாகங்கள்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெற்ற சகலரும் தாமாக அல்லது முறையபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம (ஆ) (டிசம்பர்) மாதம் 9 ந தேதி காலை 10 மணிக்கு சிவாயக்குறை அரசாங்க வைத்தியாலையில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும் படியும் அக்காணியின் அவர்களுக்குள்ள உடற்கைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளை விவரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம (ஆ) (டிசம்பர்) மாதம் 2 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் யும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

வீ எ ஜே சேனாடன,
 டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே
 மனாறு கச்சேரி,
 1953 ம (ஆ) (டிசம்பர்) ஐப்பசிமீ 16 ந உ

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல் LA 3017/J/HLG/1976

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்ப காணிப்பட இலக்கம் A 1,096 கிராமம்—கழுவாச்சிமுலை

தூண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ. ரூ ப
1 புலாக்கறும்புற	வயறு காணி	டபிளயும் பொடிசினுஞ்சோ அப்புறாமி, கெப்பெல்ல விறுமக, சடைலங்காவ	0 0 4-9
2 இறைமும்புற	ஷெ	சீ ஐசாக் பாளுந்து கல்வகை, சடைலங்காவ	0 0 5 1
1 துக்கடனகறும்புற	வயறு காணி	கிராமம்—செண்டியியமுலை	
2 விண்கலும்புற	ஷெ	பீ அத்தநாயக, யோசியாலை, சடைலங்காவ	0 0 2 8
3 துக்கடனகறும்புற	ஷெ	ஜே எம் சாண்டி அப்புறாமி செண்டியியமுலை, சடைலங்காவ	0 0 1 8
4 கொற்ககறும்புற	10 வயதுள்ள 2 கொண்களையுடைய தென்தேர்ப்பு	பீ அத்தநாயக, யோசியாலை, சடைலங்காவ	0 0 5 2
5 பெ	15 வயதுள்ள 3 கழுகளும் 30 வயதுள்ள 5 பலா மாவகளும், 2 தொடகம் 10 வயதுள்ள 6 தென்கைமரங்களும், 15 வயதுள்ள 21 ரப்பா மரங்களும் அடங்கிய தென்கை, ரப்பா தொடம்	ஜே எம் சாண்டி காமாடன, எட்டையல், சடைலங்காவ	0 0 1-0
மொத்தம்			0 0 34-3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெற்ற சகலரும் தாமாக அல்லது முறையபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம (ஆ) காததிகை மாதம் 28 ந தேதி காலை 10 மணிக்கு நாததானைய காரியாதிக்காரியின் கந்தேனில எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடற்கைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளை விவரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம (ஆ) காததிகை மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

புத்தளம் கச்சேரி,
 1953 ம (ஆ) ஐப்பசிமீ 13 ந உ
 பீ காசிலிங்கம்,
 புத்தளம், சிலாபம் டிஸ்திரிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசனரே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல் இல 14

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரிவு இல I V P 555 கிராமம்—பலகொல்ல

தூண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ ப
305 படலேத்த, பொல்கா வத்த	தொட்டம், 40 வருஷ 5 பிலா, 25 வருஷ 1 தென்கை, 15 வருஷ 10 கழுகு, 5 வருஷ மாமரங்கள், 15 வருஷ தொடைகள், 10 வருஷ சப்பு, 15 வருஷ 10 கிததுலமரங்கள், இவை அடங்கலும்	பீ உபானந்த தேரே இராசமஹா விஜாநர, பிசறை	2 0 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெற்ற சகலரும் தாமாக அல்லது முறையபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம (ஆ) (டிசம்பர்) மாதம் 4 ந தேதி காலை 10 மணிக்கு பசறை நகர சபையில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடற்கைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளை விவரங்களையும், நஷ்ட ராபுற்ற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும், 1953 ம (ஆ) (நவம்பர்) காததிகை மாதம் 27 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

வந்துகை கச்சேரி,
 1953 ம (ஆ) (செப்டம்பர்) புரட்டாசிமீ 16 ந உ
 ஏ ஜி மொஹிதன்,
 டிஸ்திரிக் அரசாட்சி ஏசனரே
 இலக்கம் ' J/ந/2639/LM 5508.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கடைசிக்கிராமப்படம் 730 க்கு அனைத்துள்ள தூண்டு 1 கிராமம்—கெடுறைவல்

தூண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரூ. ப.
180 கிள்க	கற்பாணை	கெடுறைவல் கமறல்லாகே நெடன்படி, மேற்படி பீற்றாசினுஞ்சோ, மேற்படி டி.கிளிமெனிக்கே மேற்படி நனமெனிக்கே, மேற்படி உக்குமெனிக்கே, மேற்படி முதியானசே, மேற்படி பொடி அப்புறாமி, மேற்படி அரோனசினுஞ்சோ, மேற்படி கருத்தறஹாமி, மேற்படி அன தெற்றிக்கம், தெஜ்ஜிவிற	2 3 36

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 12 ந் திகதி காலை 9 30 மணிகளுக்கு அன்றெறிகம் அரசாங்கப் பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 5 ந் திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரகி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்துமூலம் 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 5 ந் திகதிக்குமுன் எனக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் குறிக்கப்பட்ட திகதிக்குமுன் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா

கேசாலக கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 16 ந் உ.

எம் ஜி லீ பீ டபிளவு சமறசிவஹ,
மாகாணப் பிரிவு உப அதிபர்

இலக்கம் : J/2642 LM 5501

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை காணியின் பெயர்.	பிரதமப்பட இல விபரம்	கிராமம்—இடமுலான	உரிததாளியின் பெயர்	விசாலம் ஏ று ப
1 அச்சாரிகேஹேன	50 வருஷ 1 மரததையுடைய தெனனந் தோட்டம்		திருமதி குறுவிறை ஆச்சாரிகே பீறா அப்பு ஹாமி, இடமுலான, றுவனவெல்ல	0 0 12
2 ஷு	50 வருஷ 14 மரததையுடைய தெனனந் தோட்டம்		ஷு	0 0 37 4
3 ஷு	50 வருஷ 15 மரததையுடைய தெனனந் தோட்டம்		ஷு	0 0 29 3
மொத்தம்				0 1 27 9

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 21 ந் திகதி காலை 9 மணிகளுக்கு றுவனவெல்ல பழைய விடுதி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 14 ந் திகதிக்கு முன் எழுத்தில முப்பிரகிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

உரிமை கோருவோர் உரிமைகளையும் எழுத்துமூலம், 1953 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 14 ந் திகதிக்குமுன் எனக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் குறிக்கப்பட்ட திகதிக்குமுன் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா

கேசாலக கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 16 ந் உ.

எம் ஜி. பீ. டபிளவு சமறசிவஹ,
மாகாணப் பிரிவின உப அதிபர்

LRO/APL 5249/L 966

கிரொன் கொடைப்பத்திரம் பெறுவதற்கு ஆட்களைத் தெரிந்தெடுப்பதற்கு காணிக் கச்சேரி

4 காணிக் கச்சேரியைப் பற்றிய விசாரணைகளை வவனியா உதவி அரசாங்க அதிபரிடம் பெற்றுக்கொள்ளலாம்

கீழ்க்காணும் விபரங்களையுடைய முடிக்கூரிய நிலத்திற்கு கிரொன் கொடைப் பத்திரம் பெறுவதற்கு ஆட்களைத் தெரிந்தெடுப்பதற்காக வவனியா டிஸ்திரிக் உதவி அரசாங்க அதிபர் 1953 ம் ஆண்டு கார்த்திகை (நவம்பர்) 27 ந் திகதி, வெள்ளிக்கிழமை காலை 10 00 மணிகளுக்கு வவனியாக கச்சேரியில் காணி பண்படுத்தற் சட்டத்தில்கீழ் ஓர் காணிக் கச்சேரி நடத்துவார

அ ச ல அபெயசுநதரா,
உதவிக் காணிக் கொயிஷனா

கொழும்பு,
1953 ம் ஆண்டு ஒக்டோபர்மீ 19 ந் உ.

மேற்கொல்லப்பட்ட காணியின் விபரம்.

ஆரம்ப பட இலக்கம் A 1,592
கிராமம்—செக்கடிப்புல்லு, நச்செட்டிக்குளம், உடையா பிரிவு

2 கிரொன் கொடைப் பத்திரங்கள் 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டல் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படியும் 1948 ம் ஆண்டின் காணி மீட்டல் ஒழுங்கு விதிகளின் 3 ம் விதிப்படியும் திருத்தப்பட்ட காணி பண்படுத்தற் சட்டத்தின் 1 ம் அட்டவணியில் சொல்லப்பட்ட எல்லா நிபந்தனைகட்கும் அடங்கியதாய் இருக்கும்

துணை இல	உத்தரவுப்பத்திரக்காரன் அல்லது காணி கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ று ப.
1	த சிவகுருநாதா, செக்கடிப்புல்லு	8 0 28

3 ஒவ்வொரு விண்ணப்பக்காரனும் காணிக் கச்சேரியில் நோமுகமாய்ச் சமூகமளிக்க வேண்டும் அல்லது தனக்காக ஓர் பிரதிநிதியை அனுப்ப வேண்டும்.

காணி மீட்டற் சட்டம்

LA 3438/J/LLD/518/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்த அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனஞ்செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ஆண்டு புரட்டாசிமீ 21 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,281 கிராமம்—செல்லன்கண்டல்

துணை காணியின் பெயர்	விபரம்.	உரிமைகேட்பவா பெயர்	விசாலம் ஏ. று. ப.
1 மதுரமடுவேம்புகாடு	40 வயதுள்ள தெனனந் தோப்பு	மதாா மஹாமுது, கனகாணிகுளம் தெரு, புத்தளம்	2 0 38
2 ஷு	ஷு	ஷு	0 0 19
மொத்தம்			2 1 17

Q 1648/LRO/APL 971

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

- (1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கையுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப்பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாடக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரிதற்க்கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நேரிடக்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 28 ந திகதி பிற்பகல் 2 30 மணிக்கு என்முனைவந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தான் நஷ்டாடகோரும் விவரத்தையும், நஷ்டாடகத் தொகையையும், அது தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 14 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜ்ஜை, கொழும்பு டிஸ்த்ரிக்ட், எ செயின் வி வித்யமான ஆகிய நான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம ஆண்டு ஓக்டோபர் 17 ந உ.

எ செயின் வி வித்யமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்

அட்டவணை
ஆரம்பப்பட இல A 3,441 விராமம்—பெணவத்த

துணை	காணியின் பெயர்	விவரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம்
1	அம்மக்கலுவத்த அல்லது தேவத்த கலுவத்த அல்லது கலுவத்தகலுவத்த	5-25 வயதுடைய 154 ரப்பா மரங்கள், 1-15 வயதுடைய 36 பாகு மரங்கள், 15-40 வயதுடைய 23 பலா மரங்கள், 30 வயதுடைய 1 கொற்காமரம், 2 கலுத்த, 4 மா, 11 டொம்ப, 5 முந்திரிகை, 4 பலா, 15-20 வயதுடைய 2 வெறலுமரங்களும், மண கிணறுமூடைய 40 வயதுடைய கறுவாத தோட்டம்	பீ டயாநந்தாவும் பீ மிமலசேனும்	11 1 7
2	ஷே	30 வயதுடைய 22 தென்னமரங்களும், 3 மாமரங்களும், 1-10 வயதுடைய 13 தென்னமரங்களும், 5-10 வயதுடைய 16 மாமரங்களும், 1 பலா மரமும், 7 எலுமிச்சைமரங்களும், 5-10 வயதுடைய 57 பாகு மரங்களும், 6 தோட்டமரங்களும், 2 பலா மரங்களும், பெபலிமரங்களும், 4 பப்பாய மரங்களும் 1-5 வருஷ 8 வாழைப்பறறைகளும், ஓட்டு வீடு, மண்டபம், சூரி மோயந்த கறுஷ் 2 கக்கூசுகள் கற கிணறு, ஒரு ரோட்டின் பகுதி கொண்ட தோட்டம்	ஷே	.. 0 2 11
3	ஷே	40 வயதுடைய 1 கொற்காமரமும், 25 வயதுடைய 1 பலா மரமும், 5-25 வயதுடைய 11 ரப்பா மரங்களும், 15-02 வயதுடைய முந்திரிகைமரமும், கெந்தா, 2 டோம்பாமரங்களும் 2 கறகிணறுகளும், ஒரு மரத்தால் செய்யப்பட்ட கேறும், ஒரு ரோட்டின் பகுதியும் கொண்ட 40 வருஷுகுசென்ற கறுவாத தோட்டம்	ஷே	.. 0 1 37
4	ஷே	20 வயதுடைய 4 ரப்பா மரங்கள், 15 வயதுடைய 1 பாகு மரமும், 1 முந்திரிகை மரமும் 5 வயதுடைய 2 பாகுமரங்களும், 47 வாழைப்பறறைகளும் களிமண் வீடு, களிமண் கக்கூசில் ஒரு பகுதியும் உள்ள 30 வருஷுகுசென்ற தென்னந தோட்டம்	ஷே	.. 0 3 11
5	ஷே	20-30 வயதுடைய ரப்பா மரங்கள்	ஷே	.. 0 2 2
6	ஷே	30 வயதுடைய 22 தென்ன மரங்கள், கொண்ட தென்னந தோட்டம்	ஷே	.. 0 0 25
7	ஷே	30 வயதுடைய 16 தென்ன மரங்களும், 20-30 வயதுடைய 32 ரப்பா மரங்களும், 1 பலாமரமும், 16 வாழை மரங்களும், களிமண் கக்கூசில் ஒரு பகுதியும் கொண்ட வளவு	ஷே	.. 0 1 20
9	ஷே	30 வயதுடைய 1 தென்னமரமும், 20-30 வயதுடைய 1 புலு மரமும், 25 பறறைகளும்கொண்ட தென்னந தோட்டம்	ஷே	.. 0 0 9
மொத்தம்				14 1 7

LRO/APL 3236—390/53/LP 6279

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

- (1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கையுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 - (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாடக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்,
 - (3) அத்தகைய காணிகளில் உரிதற்க்கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நேரிடக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஆண்டு டிசெம்பர் மாதம் 1 ந திகதி காலை 10 ம மணிக்கு, ஹிக்கோவை ஓய்வுசாலையில் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்டாடகோரும் விவரத்தையும், நஷ்டாடகத் தொகையையும், அது தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஆண்டு (நொவெம்பர்) காதத்தினை மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
- காலி டிஸ்த்ரிக்ட் உதவி எஜ்ஜை கிறிஸ்டாப்பர் வில்லாசம் ஆகியநான மோற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காலிக் கச்சேரி,
1953 ம ஆண்டு ஓக்டோபர் ஐப்பசி 17 ந உ.

ஓ வில்லாசம்,
டிஸ்த்ரிக்ட் உதவி அதிபர்

அட்டவணை
ஆரம்பப்பட இல A 1,473 விராமம்—டிராணகம்

துணை	காணியின் பெயர்	விவரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம்
1	றட்டெற்றோ பனலிக்கொடவத்த தெல்கலுவத்த	அல்லது நிரந்தரமற்ற வீட்டில் கொஞ்சமடங்கிய தென்னந தோட்டம்	ஒரு வீ எ சாலல த சிலவா, பனலில், ஹிக்கோவை	1 1 17
2	ஷே	தென்னந தோட்டம்	ஷே	0 0 11
3	ஷே	ஷே	ஷே	0 0 4
மொத்தம்				1 1 32

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல் LA 3365/J/AL/2285

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தளை அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்
 (3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக நாததாண்டிய காணியாகிரியின கந்தோரிய 1953 ம ஆண்டு காததிகை மாதம் 28 ந திகதி காலீ 10 மணிகு எனமுனவந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம ஆண்டு காததிகை மாதம் 20 ந திசதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 புத்தளம், சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜனற, பீதாமபரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்
 புத்தளம் கச்சேரி, பீ காசிலிங்கம்,
 1953 ம ஆர் டிபிசியர் 13 ம உ. புத்தளம், சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி அபிப

அட்டவணை
 ஆரம்பபட்ட இலக்கம் A 1,135 கிராமம்—கிரிமெட்டியான கிழக்கு

கூலாடு காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசரம்
1 கொங்குறுவிட	ஒரு நிலக்கிணறும் ஒலை சுவரும், ஒலை கூரையும், உள்ள 1 தற்காலிக கட்டிடங்களும மண சுவரும் ஒலை கூரையு முள்ள ஒரு தற்காலிக கட்டிடமடங்கிய 15-50 வயதுள்ள தெனைந தோபபு, நெல் வயலும்	நெனக ஆருசுகிதே அப்புறாமி, கிரிமெட்டி யான கிழக்கு, ஞுணுவி	2 0 11
ஷெ	15 வயதுள்ள 4 தெனைநமரங்கடையரிய தெனைந தோபபு	ஷெ	0 0 1
மொத்தம்			2 0 22

LA 3431/J/LLD/436/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தளை அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்,
 (3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக சிலாபம் உணவுக் கட்டுப்பாட்டுக் கந்தோரிய 1953 ம ஆண்டு காததிகை மாதம் 27 ந திகதி காலீ 3 மணிகு வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம ஆண்டு காததிகை மாதம் 19 ந திசதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி அபிப பீதாமபரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்
 புத்தளம் கச்சேரி, பீ காசிலிங்கம்,
 1953 ம ஆர் டிபிசியர் 13 ந உ. புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி அபிப

அட்டவணை

ஆரம்பபட்ட இல A 1256 கிராமம்—வட்டகலிய

கூலாடு காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசரம்
1 மறுதூவ எஸ்டேட்	3 கற கிணறுகள் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தெனைந தோட்டம்	எவ ரீ சேனனாயக்க, நம்பா 4, செல்லமுத்த அலகிய, கொள்ளுப்பிட்டி, ஏஜனடல லங்கா எஸ்டேட் ஏஜனசி, விமிட்ட, 75, டரட் ரேட்டு, கொழும்பு	20 3 28
2 ஷெ	ஒரு தண்ணீர் கிணறு அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தெனைந தோட்டம்	ஷெ	1 2 11
3 ஷெ	30 வயதுக்கு மேற்பட்ட தெனைந தோட்டம்	ஷெ	2 1 26
மொத்தம்			24 3 25

LA 3428/J/LLD/410/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தளை அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்நக காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்,
 (3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக சிலாபம் உணவுக் கட்டுப்பாட்டுக் கந்தோரிய 1953 ம ஆண்டு காததிகை மாதம் 27 ந திகதி பிற்பகல் 3 மணிகு எனமுனவந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம ஆண்டு காததிகை மாதம் 19 ந திசதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 புத்தளம் சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஏஜனற, பீதாமபரம் காசிலிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்
 புத்தளம் கச்சேரி, பீ காசிலிங்கம்,
 1953 ம ஆர் டிபிசியர் 13 ந உ. புத்தளம் சிலாபம் டிஸ்திரிக்டு கூட்டு உதவி அபிப

அட்டவணை

ஆரம்பபட்ட இல A 1263 கிராமம்—கருக்குலிய

கூலாடு காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசரம்
1 டமினகஹவத்த	ஒரு தற்காலிக வீடு அடங்கிய தெனைந தோபபு	ரீ பீறா சினுனா, ஆராசுகிகடலு, ராஜகத்துவ	1 0 2
மொத்தம்			1 0 2